



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,127 — FRIDAY, JULY 21, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents:—		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	657
North-Central Province	—	Notices under the Land Development Ordinance	669
Province of Uva	—	Land Redemption Notices	669
Province of Sabaragamuwa	—	Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	870
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

Q 2858

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a bathing well and approach road, to wit:—

Preliminary plan No. A 2,398. Village—Makandana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Walpitagewatta	Garden contains 28 arecanut plants 1 to 5 years, 2 coconut plants 2 years, 1 jak tree 15 years, 2 plantain bushes, 1 mango tree 8 years and 1 lunu-midella plant 3 years	Weerapperuma Achehi Atukoralage Don Harmanis of Makandana, Kesbewa	0	0	2.1
2	Do.	Coconut garden contains 1 coconut tree 20 years, 1 arecanut tree 3 years, 1 murunga tree 8 years, and 1 papaw tree 4 years	Labugamage Don William Gunaratna of Makandana, Kesbewa	0	0	1.6
3	Millagahakumbura	Paddy field	A. C. W. Peiris of Sunny Side, Moratuwa	0	0	6.8
4	Eeriyagahakumbura	do.	Padukkage Don Liyan Singho and ditto Don Podisingho, both of Makandana, Kesbewa	0	0	4.2
5	—	Earth well with masonry plinth	Manage Dona Amtha Gunaratna of Makandana, Kesbewa	0	0	0.5
6	Hangaramawatta	Garden contains 1 coconut tree 30 years, 2 coconut trees 3-5 years, 1 kitul tree 15 years, 1 na tree 40 years and 3 arecanut trees 5-12 years	Manage Don Thegis, of Makandana, Kesbewa	0	0	1.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on August 14, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, July 12, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for quarters for Assistant Superintendent of Police and Inspectors of Police at Nuwara Eliya, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,574. Village—Bambarakelle						
1	Siripaya, part of assessment No. 247, Ward No. 1	Garden contains 2 pear trees, vegetables and 2 zinc masonry buildings	D. A. Seneviratne of Ratnagiri, Nuwara Eliya	0	1	19.87
2	Road	Road	do.	0	0	16.61
3	Manoram part of assessment No. 243, Ward No. 1	Garden contains 11 pear trees, 5 orange trees and 2 zinc masonry buildings	do.	0	1	16.67
Preliminary plan No. A 1,575. Village—Bambarakelle						
1	Sweet Content, assessment No. 16, Ward No. 2	Garden contains vegetables and 1 zinc masonry building and a wooden gate	Mrs. A. Gardiner of Clifford Pavilion, Nuwara Eliya	0	0	35.26

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nuwara Eliya Kachcheri, on August 18, 1950, at

657—J. A 99322-627 (7/50)

10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Nuwara Eliya, July 18, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for providing access to allotments under the Land Development Ordinance, to wit:—

Supplement No. 1 to final village plan No. 45. Village—Kandawatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
93	Nilkosgahumulawatta	Garden contains 1 coconut tree 2 years old, 1 arecanut tree 10 years old, 8 coffee trees 3 years old, 2 jak trees 30 years old and 26 kapok trees 3-20 years old	(1) Kattandiyalegedara Bandiya, (2) ditto Kalinguwa, (3) ditto Garu, (4) ditto Samaliya, (5) ditto Balaya, (6) ditto Memki, (7) ditto Tikarie, (8) ditto Baby, (9) ditto Haramanusa and (10) ditto Podina, all of Kandawatta	0	0	5·2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Matale Kachcheri, on August 21, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matale, July 12, 1950.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

L 2815

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for construction of Mt/Tittawelgolla Sinhalese School, to wit:—

Preliminary plan No. A 1,343. Village—Tittawelgolla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Katupilayaya	Chena	Ihalagedera Mutumenika of Tittawelgolla, Dambulla (subject to Rajakariya services)	0	0	33·1
2	Do.	do.	A. A. M. Razeek of Tittawelgolla, Dambulla (subject to Rajakariya services)	0	0	35·1
3	Do.	do.	Akurambodagedera Panchirala of Tittawelgolla, Dambulla (subject to Rajakariya services)	0	1	5·5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Matale Kachcheri, on August 21, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests. This notice cancels the previous notice in this connection which appeared in *Government Gazette* No. 9,918 of November 12, 1948.

The Kachcheri,
Matale, July 12, 1950.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

No. LP(M) 6,102.

HAVING been duly directed by the Minister for Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a timber depot, saw mill, and other plant at Boosa, to wit:—

Preliminary plan No. A 1,162. Village—Boosa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
8	Mahapelawatta	Coconut garden contains 2 coconut trees 35 years, 6 coconut trees 15 years, and part of masonry floor of a hangar	T. Sarolis Silva, A. D. S. Dmaratna, T. Guneris Silva, T. Ranhami, W. Pediris Appu, D. W. Seneviratna, M. Jayanhami, W. Sanis Silva, D. Endoris Silva, K. Swaneris Silva, K. Arnolis Silva, Sattambi Nonahami, Demuni Amaradasa, K. Jayaliyas Silva, D. Aron de Silva, D. Charis de Silva, T. Pawlin de Silva, J. Edoris Mendis, R. Arlyashami, T. Panny Silva, K. Liyaneris Appu, K. Carolis Silva, H. D. S. Dinaratna, D. Goraneris Dinaratna, Awnishami, D. Kirndohami, B. Maisahami, D. Aymohami, all of Boosa, D. Gunerishami, K. Barlis Appu, both of Bopegoda, Dodanduwa, D. Ineris Silva Palliyapitiya, Dodanduwa, and Y. Arinis Appu, Ratgama, Dodanduwa	0	1	33·8
9	Babappumarakkalahewawatta	Coconut garden contains 2 coconut trees 35 years	Deva Aris de Silva, Deva Sepa Odiris, K. Suwaneris, Busse Ranhami, and Thuppah Udaris Mendis, all of Bussa	0	0	3·8
10	Maradanewatta	Coconut garden contains 24 coconut trees 35 years, a masonry well, a zinc cistern on wooden supports, 2 sheds with zinc roofs and masonry walls, masonry bath room with no roof, parts of concrete floors of 2 hangars and floor of a hangar, gate and part of a tarred and metalled road	T. Sarolis Silva, T. Guneris Silva, J. R. Mendis, Julyan Edoris Mendis, Hendrick de Silva Dinaratna, K. Suraneris, K. Arnolis Silva, K. Domis Appu, K. William Appu, K. Gardiel Appu, K. Humnappu, and K. Uraneris, Pattidora Ungohami, Kumarawadu Avis Appu, Kumarawadu William Singho, Kumarawadu Ovmishami, and Kaludeva Isanhami, all of Bussa	2	1	14·3
11	Do.	Part of coconut garden (contains no cultivation)	T. Sarolis Silva, T. Guneris Silva, both of Bussa	0	0	6·2
12	Leyagewatta	Coconut garden contains 2 coconut trees 15 years	K. Suraneris of Bussa	0	0	2·1
13	Do.	Coconut garden contains 4 coconut trees 35 years	D. U. Seneviratna, D. D. Seneviratna and Mrs. Shirley de Soysa, all of Bussa	0	0	8
14	Leyagewatta and Muruppuwawatta alias Dangahawatta	Coconut garden contains 7 coconut trees 35 years, 2 masonry latrines with no roofs, masonry floors of 2 hangars and part of a metalled and tarred road	D. U. Seneviratna, D. D. Seneviratna, Mrs. Shirley de Soysa, K. Aron Singho, K. Nonahami, all of Bussa, and Edoris de Silva Balasuriya, Welhengoda, Ahangama	1	0	25·4
15	Buhumaradanewatta	Coconut garden contains 4 coconut trees 35 years	W. Jandirshami, J. Edoris Mendis, W. Thediyas Silva, all of Bussa	0	0	5·1
16	Unun-unkumburegodawatta	Coconut garden contains 7 coconut trees 40 years, and parts of the concrete platforms of 3 hangars	G. Hector Indrapala de Soysa, G. Ellen Leela Danapali de Soysa, both of Kadurupe, Bussa, Julyan Edoris Mendis, W. Thediyas Silva, and James Silva, all of Bussa	0	3	18·7

Lot	Name of Land	Description	August 22, 1950		Extent A. R. P.
			Name of Claimant		
17	Thalgahawatta <i>alias</i> Neechchoaththage-watta	Coconut garden contains 7 coconut trees 25 years, parts of concrete floors of 3 hangars, and part of a metalled tarred road	M. Dharmasiri Mendis, K. Arnolis Silva, both of Bussa, M. Barlishami and W. Thediyas Silva, both of Kadurupe, Bussa		0 3 33.4
18	Unun-unkumbure-godawatta	Footpath and coconut garden contains 6 coconut trees 40 years, and 2 coconut plants 5 years	G. Hector Indrapala de Soysa, G. Ellen Leela Danapali de Soysa, both of Kadurupe, Bussa, J. Eddoris Mendis, W. Thedias Silva, and S. James Silva, all of Bussa		0 0 13.5
19	Beliattewatta	Coconut garden contains 43 coconut trees 40 years, 16 coconut trees 12 years, part of the concrete floor of a hangar, a static tank, and a masonry latrine with zinc roof and part of a metalled tarred road	G. Hector Indrapala de Soysa, and G. Ellen Leela Danapali de Soysa, both of Kadurupe, Bussa		1 1 23.1
20	Behiattewatta	Footpath and coconut garden contains 13 coconut trees 40 years, and 27 coconut trees 20 years	do.		0 0 36.1
21	Mahadurehegawatta	Coconut garden contains 21 coconut trees 70 years and 49 coconut trees 20 years, part of tiled masonry godown No. 1, 4 masonry latrines with concrete roofs, a masonry tank, part of a metalled tarred road and 4 chekkus	D. U. Seneviratna, D. Noris de Silva, Aron de Silva Dinaratna, Julyan Eddoris Mendis, Thirumadura Guneris Silva, K. Ineris Appu, Manameldura Jayanhami, K. Carolis de Silva, Agampodi Eris Appu, K. Mundasa, Gilbert Wimalasuriya, D. Swarnawathie Wijaratna, D. Darlin Wijaratna, D. Jayinis Wijaratna, Wijemuni Don Asappu de Silva, Pattidura Sirunhami, Murukkuwadura Jayasena, K. Suwaneris de Silva, Weligoda Ranis de Silva, all of Bussa, Kaludura Barlis, Bopegoda, Ratgama, Dodanduwa, Kumarawadu Ovis Appu, Demungoda, Ratgama, Dodanduwa, Deva Sepa Jinerishami, Ratgama, Dodanduwa, G. Kovis Silva, Kendala, Bussa, and Sirmadura Babunhami, Pattidura, Bussa		3 1 29.5
22	Bodiya-watta	Unnehege-Coconut garden contains 3 coconut trees 50 years, 72 coconut trees 15 years, and 5 coconut plants 5 years, part of a tiled masonry godown No. 1, part of a hangar, static tank, a tiled masonry hut, a hut with masonry walls and asbestos roof, a masonry well and a zinc cistern, part of a metalled tarred road and part of a gravelled road	T. Sarolis Silva, T. Guneris Silva, T. Paulis Silva, D. S. D. Silva Wijaratna, D. Noris de Silva, J. Eddoris Mendis, Aron Silva Dinaratna, M. Aris Appu, M. Jayanhami, Deva Elyashami, K. Arnolis, M. Alice Nona, M. Swaneris Appu, D. U. Seneviratna, Weligoda Ranis de Silva, Deva Aris de Silva, and Deva Charlis de Silva, all of Bussa, Kaludura Barlis Appu, and Deva Sepa Jinerishami, both of Bopegoda, Dodanduwa		2 1 20.9
23	Maradanewatta	Coconut garden contains 9 coconut trees 12 years, part of a hangar, part of a metalled tarred road and a gate	Hendrick de Silva Dinaratna, D. Amaradasa, K. Lokuhami, Uragama Thiselhami, Noragal Juwanishami, Noragal Lamshami, and D. R. de Soysa Seneviratna, K. Banchihami, K. Thiselhami, K. Arnolis, K. Charlis, and Dadumuni Isohami, all of Bussa		0 0 39.6
24	Kappinna Mudiyanse-gewatte	Coconut garden contains 42 coconut trees 55 years, 13 coconut trees 15 years, 1 coconut plant 6 years, part of a hangar, masonry tank, masonry latrine with concrete roof, 2 chekkus, part of a metalled tarred road, part of a gravelled road and a gate	D. R. D. Soysa, Seneviratna, M. Jayanhami, Kalinga Lokuhami, T. Sarolis Silva, D. Amaradasa, D. Lisahami, T. Guneris Silva, and K. Suwaris, all of Bussa		0 3 26.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri, on the above-mentioned dates at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, July 18, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

LA 5931D.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the distributory system under the Right Bank Mam Channel in Ridi Bendi Ela Scheme, Stage II, to wit:—

Lot	Name of Land	Description	Sup. 1 to Irrigation survey preliminary plan No. 10. Village—Budumuttawa		Extent A. R. P.
			Name of Claimant		
235	Radalyawalakumbura	Paddy field and Chena	H. M. Mudalhamige Banda, ditto Wannihami, H. M. Appuhamige Ukku Menika, ditto Kalu Banda, H. M. Herathamige Sellawannihami, ditto Kuma, H. M. Mudiyanse, H. M. Kawrala, H. M. Herat Banda Arachchi, H. M. Kirihamige Ran Menika, and H. M. Appuhamige Dmgri Banda, all of Hilogama, Nikaweratiya		0 0 32
236	Do.	Paddy field	do.		0 0 38
237	Do.	do.	Kawwage Meniki of Magallegama, Nikaweratiya		0 0 18
238	Puhulndayayakumbura	do.	Christ Church, Kurunegala (Trustee: His Lordship the Bishop of Colombo)		0 0 19
239	Radahwelpokuna	Chena	Kawwage Meniki of Magallegama, Nikaweratiya		0 0 36
240	Puhulndayayakumbura	Paddy field	Christ Church, Kurunegala (Trustee: His Lordship the Bishop of Colombo)		0 1 32
241	Kankutharalagekumbura	do.	K. D. Berenis Appuhami of Nikaweratiya		0 0 1
242	Do.	do.	do.		0 1 27
243	Do.	do.	T. M. Kiri Banda and T. M. A. Dingiri Banda of Nikaweratiya		0 0 4
244	Puhulndayayakumbura	do.	Dmgri Ammakumarhami Udalagama of Nikaweratiya		0 1 32
245	Kankutharalagekumbura	do.	T. M. Kiri Banda and T. M. A. Dmgri Banda, both of Nikaweratiya		0 1 10
246	Do.	do.	K. D. Berenis Appuhami of Nikaweratiya		0 0 30
247	Timbingahakumbura	do.	M. B. Appuhami of Galapitiyagama, Mudiyanse Hitapu Vidane of Tissagedara, T. M. Kirihami of Diyagama, T. M. Anaghami of Talakolahena, and T. M. Punchi Banda and T. M. Herat Banda of Hewanapelessa, Nikaweratiya		0 0 32
248	Puhulndayayahena, Puhulndayayakumbura	Chena and paddy field	Christ Church, Kurunegala (Trustee: His Lordship the Bishop of Colombo)		0 0 30
249	Timbingahakumbura	Paddy field	M. B. Appuhami of Galapitiyagama, Mudiyanse Hitapu Vidane of Tissagedara, T. M. Kirihami of Diyagama, T. M. Anaghami of Talakolahena, T. M. Herat Banda, and T. M. Punchi Banda of Hewanapelessa, Nikaweratiya		0 0 27
250	Siyambalagahakumbura	do.	Ekanayaka Mudiyanse Banda Appuge Jothihamy of Nikaweratiya		0 2 2
251	Siyambalagahamulahena	Chena	T. M. Herat Banda, T. M. Bandiralage Banda, T. M. Mithurhamy, and T. M. Ran Banda, all of Hewanapelessa, Nikaweratiya		0 0 38
252	Pathanghenekele	do.	do.		0 0 9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
253	Konghamulahena	Chena	C. P. Senanayake of Wariyapola	0 0 39
254	Siyambalagahakumbura, Habarakadawela	Paddy field	D. A. Kumarihamy Udalgama of Nikaweratiya	0 0 25
255	Habarakadawala	do.	Ausadahamge Punchibanda, Appuralage Wannihamy, and Appuhamige Kirihamy of Hewanpelessa, Nikaweratiya	0 0 8
256	Paluwattekumbura	do.	Sitapuge Kaluhami of Habarawa, Wariyapola, Sitapuge Mudiyanse of Galapitiyagama, and Kiribandage Pinhamy of Hatigammana, Nikaweratiya	0 0 34
257	Guruwetiypaulakumbura	do.	U. A. Dassanayaka Kumarihamy of Kurunegala	0 0 9
258	Guruwetiypaulahena	Chena	do.	0 0 15
259	Do.	do.	Kiribandage Pinhamy of Hatigammana, Mudalihamige Kirihamy, Pinhamige Kaluhamy, and Kandubodamudiyanse, all of Galapitiyagama, Nikaweratiya	0 1 11
260	Kumbukgahahena, Habarakadawewehena	do.	Dingirihami Kumarihamy, T. B. Tammita, R. B. Tammita, U. A. Dassanayake Kumarihamy, all of Nikaweratiya, Appuhamige Kirihamy, Ausadahamige Herathamge, Appuralage Wannihamy, and Appuhamige Ukku Banda, all of Hewanpelessa, and P. D. Peter Appuhamy, K. D. Manuel Appuhamy, P. D. Selestinu Appu, and P. D. Victoria Hamine, all of Nikaweratiya	0 0 20
261	Do.	do.	do.	0 0 34
262	Siyambalagahahenakumbura	Paddy field	do.	0 0 2
263	Do.	do.	Dingirihami Kumarihami, T. B. Tammita, R. B. Tammita, U. A. Dassanayaka Kumarihamy, P. D. Peter Appuhamy, K. D. Manuel Appuhamy, P. D. Selestinu Appu, and P. D. Victoria Hamine, all of Nikaweratiya, and Appuhamige Kirihamy, Ausadahamige Herathamge, Appuralage Wannihamy, and Appuhamige Ukku Banda, all of Nikaweratiya	0 0 1
264	Kumbukgahahena, Habarakadawewehena	Chena	do.	1 0 22
265	Do.	do.	do.	0 0 8
266	Guruwetiypaulahena	do.	Mudalihamige Kirihamy of Galpitiyagama, Kiribandage Pinhamy of Hatigammana, Pinhamige Kaluhamy, and Kandaboda Mudiyanse of Galapitiyagama, Nikaweratiya	0 0 39
267	Do.	do.	U. A. Dassanayaka Kumarihamy of Kurunegala	0 0 5
268	Puhulndayayahena	do.	G. W. Katharinahamy of Nikaweratiya	0 0 30
269	Wetiyeimattahena	do.	D. M. Lawrence of Nikaweratiya	0 1 2
270	Puhulndayayakumbura	Paddy field	Dingiri Amma Kumarihamy Udalgama of Nikaweratiya	0 0 27
271	Do.	do.	T. M. Ukku Amma, T. M. Dingiri Banda, T. M. Piyatissa, and T. M. Tennekoon, all of Nikaweratiya, and T. M. Menikrala of Hewanpelessa, Nikaweratiya	0 0 13
272	Do.	do.	do.	0 0 17
273	Do.	do.	Christ Church, Kurunegala (Trustee: His Lordship the Bishop of Colombo)	0 0 32
274	Danduwwa Budumuththawakumbura	do.	U. A. Dassanayaka Kumarihami, Kusumawathi Monnankulama Kumarihamy, T. M. Punchi Kawralage Ukku Menika, T. M. Elakirihamige Punchi Menika, T. M. Appuhamige Muthu Menika, T. M. Menikelage Menik Ethana, H. M. Kirihamige Kombihamy, H. M. Appuhamy (Teacher), H. M. Mudiyanse Vidane, H. M. Punchiralege Malhamy, all of Nikaweratiya, and A. Jinatissa Thero of Ambale Pansala, Monnankulama	0 1 22
275	Puhulndayayakumbura	do.	Christ Church, Kurunegala (Trustee: His Lordship the Bishop of Colombo)	0 1 15
276	Radaliyawalakumbura	do.	Kirihamige Punchi Banda of Hologama, Nikaweratiya	0 0 16
277	Do.	do.	H. M. Mudalihamige Banda, H. M. Mudalihamige Wannihamy, H. M. Appuhamige Ukku Menika, H. M. Herathamige Sellawannihamy, H. M. Herathamige Kuma, H. M. Appuhamige Kalu Banda, H. M. Ukku Banda, K. Mohamed Salm, H. M. Kawrala, H. M. Herath Banda, Arachchy, H. M. Kirihamige Ranmenika, and H. M. Appuhamige Dingiri Banda, all of Hologama, Nikaweratiya	0 0 1
278	Do.	do.	do.	0 0 10
279	Danduwwa Budumuththawakumbura	do.	U. A. Dassanayaka Kumarihamy, Kusumawathie Monnankulama Kumarihamy, T. M. Punchikawralage Ukkumenika, T. M. Elakirihamige Punchimenika, T. M. Appuhamige Muthu Menika, T. M. Menikralage Menikethana, H. M. Kirihamige Kombihamy, H. M. Appuhamy (Teacher), H. M. Mudiyanse Vidane, and H. M. Punchiralege Malhamy, all of Nikaweratiya, and A. Jinatissa Thero of Ambale Pansala, Monnankulama	0 1 7
280	Radaliyawalakumbura	do.	H. M. Mudalihamige Banda, ditto Wannihamy, H. M. Appuhamige Ukku Menika, H. M. Appuhamige Kalu Banda, H. M. Ukku Banda, H. M. Herathamige Sellawannihamy, H. M. Herathamige Kuma, K. Mohideen Salm, H. M. Kawrala, H. M. Herath Banda Arachchi, H. M. Kirihamige Ran Menika, Dingiri Banda, all of Hologama, Nikaweratiya	0 0 24
281	Do.	do.	H. M. Mudalihamige Banda, H. M. Mudalihamige Wannihamy, H. M. Appuhamige Ukku Menika, H. M. Appuhamige Kalu Banda, H. M. Ukku Banda, H. M. Herathamige Sella Wannihamy, H. M. Herathamige Kuma, K. Mohideen Salm, H. M. Kawrala, H. M. Herath Banda Arachchi, H. M. Kirihamige Ran Menika, and H. M. Appuhamige Dingiri Banda, all of Heelegama, Nikaweratiya	0 1 16
282	Puhulndayayakumbura	do.	Herathmudiyanse Appuhamy Korala, ditto Malhamige Mudiyanse, ditto Dingiri Banda, ditto Kirihamige Mudahhamy, ditto Gamaralage Kombihamy, ditto Mudalihamige Appuhamy, ditto Kirihamige Mudiyanse, ditto Menikhamy, H. M. Banda Vel Vidane, Kirihamige Punchirala, Kirihamige Dingiri Banda, Kirihamige Menikhamy, and Atapatu Mudiyanselege Tikirihamy, all of Heelegama, Nikaweratiya	0 0 24
283	Danduwwa Budumuththawakumbura	do.	U. A. Dassanayaka Kumarihamy, Kusumawathie Monnankulama Kumarihamy, T. M. Punchi Kawralage Ukku Menika, T. M. Elakirihamige Punchi Menika, T. M. Appuhamige Muthu Menika, T. M. Menikralage Menik Ethana, H. M. Kirihamige Kombihamy, H. M. Appuhamy (Teacher), H. M. Mudiyanse Vidane, and H. M. Punchirala Malhamy, all of Nikaweratiya, and A. Jinatissa Thero of Ambale Pansala, Monnankulama	0 1 39
284	Puhulndayayakumbura	do.	Christ Church, Kurunegala (Trustee: His Lordship the Bishop of Colombo)	0 0 36
285	Do.	do.	T. M. Ukku Amma, T. M. Dingiri Banda, T. M. Piyatissa, and T. M. Tennekoon, all of Nikaweratiya, and T. M. Menikrala of Hewanpelessa, Nikaweratiya	0 1 4
286	Do.	do.	T. M. Mudalihamige Ran Menika of Nikaweratiya	0 0 21
287	Do.	do.	Kiribandage Mudiyanse of Heelegama, and T. M. Mudalihamige Ran Menika of Nikaweratiya	0 0 21
288	Do.	do.	Ekanayakemudiyanselege Sitapuge Kalu Banda of Galpitiyagama, and Tennekoonmudiyanselege Punchiralege Keekaruhamy of Hewanpelessa, Nikaweratiya	0 1 14
289	Do.	do.	G. W. Katherinahamy of Nikaweratiya	0 1 8
290	Do.	Chena	do.	0 0 20
291	Puhulndayayahena, Puhulndayayakumbura	Paddy field and chena	T. M. Dingiri Banda, Hitapu Vidanage Punchi Menika, T. M. Hitapu Arachchilage Kiri Banda, and Hadana Liyanage Don Theresa Hamine, all of Nikaweratiya, and Hadana Liyanage Aron Appu of Kurunegala, and Bandi Naidege Kiriappu Naide of Viharegama, Nikaweratiya	0 1 30

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
292	Deniyekumbura	Paddy field and Chena	T. M. Appuhamy Hitapu Korala of Nikaweratiya	0	2 1
293	Puhulindayayahena	Chena	C. J. S. Bogollagama of Bogollagama, Nikaweratiya	0	1 38
294	Puhulindayayakumbura	Paddy field	Dingiri Banda Hitapu Vidanage Punchi Menika and D. M. Bandage Punchirala, both of Nikaweratiya	0	2 22
295	Do.	do.	T. M. Menikralage Ukku Amma, T. M. Puchirralage Bandihamy, T. M. Hethuhamige Ran Menika, T. M. Hathuhamige Punchi Menika, all of Nikaweratiya	0	1 3
296	Puhulindayayehenekumbura	do.	Guruwavedage Babasingho of Nikaweratiya	0	1 9
297	Do.	do.	T. M. Seneviratne Lekam Mahathmaya of Thumbulla, Nikaweratiya	0	1 27
298	Palugahakumbura	do.	H. M. P. Ausadahamy, H. M. P. Dingiri Menika, both of Balagollagama, Nikaweratiya and H. M. A. Pinhamy, H. M. A. Ran Menika and H. M. A. Kavanhamy, all of Baladora, Kobeigane	0	0 22
299	Puhulindayayekumbura	do.	H. M. Nambi Vedaralage Ranhamy, H. M. Ranhamge Kiri Banda, H. M. Ranhamige Wannihamy and H. M. Kapuru Hamge Tikirihamy, all of Balagollagama, Nikaweratiya	0	0 15
300	Puhulindawekekumbura	do.	Christ Church, Kurunegala, Trustee: His Lordship the Bishop of Colombo	0	0 36
301	Palugahakumbura	do.	T. H. E. Moonemale Kumarhami of Dandagamuwa	0	1 36
302	Helambagasdeniyakumbura	do.	P. B. Tennekoon, Advocate, Gampaha	0	0 39
303	Danduwarekumbura	Paddy field and chena	C. Sabapathy, Doctor, Point Pedro and P. Navaratnarajah of Wellawatta	0	1 24
304	Puhulindawalayyakumbura	Paddy field	Herath Mudiyansele Appuhamy, Herath Mudiyansele Malhamige Mudiyansele, Herath Mudiyansele Malhamige Dingiri Banda, Herath Mudiyansele Kirihamige Mudalhami, Herath Mudiyansele Bandage Ukku Menika, Herath Mudiyansele Bandage Punchirala, Herath Mudiyansele Bandage Mekkamma, Herath Mudiyansele Appuhami, all of Heelogama, Nikaweratiya	0	1 39
305	Danduwarekumbura	do.	Rasanayaka Mudiyansele Tikiri Banda, Rasanayaka Mudiyansele Appuhamy, Rasanayaka Mudiyansele Wannihamy, Rasanayaka Mudiyansele Muthu Menika, Rasanayaka Mudiyansele Punchi Banda, Herath Mudiyansele Appuhamy, Herath Mudiyansele Punchirala, Herath Mudiyansele Malhamige Kuma, Herath Mudiyansele Malhamige Appuhamy, all of Heelogama, Nikaweratiya	0	2 4
306	Do.	do.	Rasanayaka Mudiyansele Ran Menika and Herath Mudiyansele Kiri Bandage Mudiyansele, both of Heelogama, Nikaweratiya	0	0 10
307	Do	do.	do.	0	1 16
308	Do	do.	Herath Mudiyansele Sellappuge Wannihami of Heelogama, Nikaweratiya	0	0 29
309	Do.	do.	Rasanayaka Mudiyansele Nandawathie, Rasanayaka Mudiyansele Kulasena and Rasanayaka Mudiyansele Pemawathie, all of Heelogama of Nikaweratiya	0	1 0
310	Do.	do.	C. Sabapathy, Doctor, Point Pedro, and P. Navaratnarajah of Wellawatta, Colombo	0	3 33
311	Do.	do.	P. B. Tennakoon, Advocate, Gampaha	0	0 16
312	Do.	do.	M. B. Wijekoon of Kotte	0	0 33
313	Veedikandekumbura	do.	Ranasinghe Arachchige Bastian Alwis and H. B. Wijekoon, both of Kotte	0	0 37
314	Do.	do.	Jinatissa Madawala of Kurunegala	0	0 33
315	Palugahakumbura	do.	T. H. E. Moonemale Kumarhamy of Dandagamuwa	0	0 18
316	Puhulindayayakumbura	do.	Ranhamige Kiribanda of Balagollagama, Nikaweratiya	0	0 2
317	Veedikandekumbura	do.	Jayatissa Madawala of Kurunegala	0	0 13
318	Danduwarekumbura	do.	G. Belenis Appuhami of Nikaweratiya	0	1 16
319	Mukalanekumbura	do.	Jayakodi Arachchilage Kombinachchile Nanbiya Naidege Punchihami Nachchile, Nambiyanaidege Kalunachchile, Arachchiyanaidege Punchihami Nachchile, J. Rambi Nachchile, and Gunapala Naide, all of Viharegama, J. Appunadege Kombinachchile, Kira Nachchile, and Sella Naide, all of Balagollagama, Nikaweratiya	0	1 5
320	Do	do.	Kirinaidege Ukku Naide of Balagollagama, Nikaweratiya	0	0 17
321	Do	do.	Bandiya Naidege Kiri Appu Naide of Balagollagama, Nikaweratiya	0	0 13
322	Puhulindayayakumbura	do.	Ranhamige Kiribanda of Balagollagama, Nikaweratiya	0	2 26
323	Palugahakumbura	do.	H. M. P. Ausadahamy, and H. M. P. Dingiri Menika, both of Balagollagama, Nikaweratiya, H. M. A. Pinhami, H. M. A. Ran Menika, H. M. A. Kavanhami, all of Baladora, Kobeigane	0	3 30
324	Do	do.	do.	0	0 33
325	Mailawattekumbura	do.	J. Kotuwa Naidege Punchi Naide, J. Kotuwa Naidege Kapuruwa Naide, and J. Kotuwa Naidege Ukkuwa Naide, all of Balagollagama, Nikaweratiya	0	0 23
326	Do.	do.	J. Kiri Appu Naide of Balagollagama, Nikaweratiya	0	0 15
327	Tumbirigahakumbura	do.	H. M. P. Ausadahamy, H. M. P. Dingiri Menika and Punchirralage Banda, all of Balagollagama, Nikaweratiya	0	0 29
328	Kudumrissehenekumbura	do.	J. Kombi Nachchile and Nambiya Naidege Punchihami Nachchiley, both of Balagollagama, J. Kalu Nachchiley and Arachchiyanaidege Kombi Nachchiley, both of Viharegama, Nikaweratiya	0	0 11
329	Pokunekumbura	do.	G. Belenis Appuhami, Jayakodi Arachchige Gunapala Naide, Rambi Nachchiley and Jayakodi Arachchige Kapuru Nachchiley Dingiri Appu Naide, all of Balagollagama, Nikaweratiya	0	0 2
330	Diyakarambekumbura	do.	do.	0	0 30
331	Do.	do.	C. C. Somasekeram, Proctor, Jaffna	0	0 11
332	Thimbirigahamulakumbura	do.	H. M. P. Ausadahamy, H. M. P. Dingiri Menika, and Punchirralage Banda, all of Balagollagama, Nikaweratiya	0	1 15
333	Thimbirigahakumbura	do.	Balsuriya Mudiyansele Ranmenika of Balagollagama, Nikaweratiya	0	1 6
334	Mailawattekumbura	do.	Jayakodi Arachchige Kirappu Naide of Balagollagama, Nikaweratiya	0	0 25
335	Veedikandekumbura	do.	R. B. Tennekoon and R. B. Somawathie Sittamma, both of Dodangollegama, Nikaweratiya	0	0 6
336	Puhulindayaya	do.	T. M. Hethuhamige Ran Menika of Nikaweratiya and T. M. Hathuhamige Punchimenika of Olagammellewa, Girilla	0	0 9
337	Pulugahakumbura	Paddy field and chena	H. M. P. Ausadahamy and H. M. P. Dingiri Menika, both of Balagollagama, Nikaweratiya, H. M. A. Pinhami, and H. M. A. Ranhami, both of Baladora, Kobeigane	0	0 15
338	Puhulindayaya	Paddy field	T. M. Menikralage Ukku Amma of Nikaweratiya	0	0 3
339	Do.	do.	C. J. S. Mekamma Nandawathie of Bogollagama, Nikaweratiya	0	0 7
340	Do.	Chena	T. M. A. Seneviratne, Registrar, Thumbulla, Nikaweratiya	0	0 5
341	Puhulindayayakumbura	Paddy field	T. M. Bandage Punchirala and T. M. Dingiri Banda Vidanage Punchi Menika, both of Nikaweratiya	0	1 12
342	Do.	do.	C. J. S. Mekamma Nandawathie of Bogollagama, Nikaweratiya	0	0 6
343	Kongahamulakumbura	do.	T. M. Wannihamy ex Vel Vidane, T. M. Appuhamige Tikirihami and T. M. Ranhamige Dingiri Menika, all of Nikaweratiya	0	0 11
344	Puhulindayayakumbura	do.	T. M. Menikralage Ukku Amma of Nikaweratiya	0	0 6
345	Do.	do.	T. M. Hathuhamige Ran Menika of Nikaweratiya and T. M. Hathuhamige Punchi Menika of Olagammellewa, Maha Girulla	0	0 6

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
346	Veedikandekumbura	Paddy field	R. B. Teenekoon, and R. B. Somawathie Sittamma, both of Dodangollagama, Maha Girilla	0	0	8
347	Kongahamulakumbura	do.	Silpage Sudda, Panchage Suddana and Panchage Ganitha, all of Aliyawa, Nikaweratiya	0	0	5
348	Do.	do.	T. M. Dingiri Vidanege Punchi Menika of Nikaweratiya	0	0	5
349	Do.	do.	Arachchiya Naidege Kapuruwa Naide, Tikiri Naidege Kiri Menika Nachchiley, Tikiri Naidege Dingiri Naide, and Tikiri Naidege Alensen Naide, all of Balagollagama, Nikaweratiya	0	0	11
350	Do.	do.	T. M. Mudiyanse Vidane and T. M. Malhami, both of Nikaweratiya	0	0	16
351	Do.	do.	do.	0	0	8
352	Do.	do.	T. M. Dingiri Banda and Vidanege Punchi Menika of Nikaweratiya	0	0	23
353	Do.	do.	Silpage Sudda, Panchage Suddana, and Panchage Ganitha of Aliyawa, Nikaweratiya	0	0	36
354	Do.	do.	Guruhamige Punchirala, T. M. Mudiyanse ex Officer, and K. D. Agnes Nona, all of Nikaweratiya	0	1	0
355	Do.	do.	T. M. Banda Hitapu Arachchiye Punchi Banda, and Wanniamige Tikiri Banda, both of Nikaweratiya	0	0	20
356	Do.	do.	do.	0	0	34
357	Kumbukgahakumbura	do.	Kanaralage Bandara Menika of Nikaweratiya	0	1	12
358	Balagollagamawewa	Tank bund	T. M. Mudiyanse ex Officer, T. M. Appuhamy ex Korala, both of Nikaweratiya	0	0	6
359	Kumbukgahakumbura	Paddy field	do.	0	0	27
360	Kongahamulakumbura	do.	T. M. Mudiyanse Vidane, and T. M. Malhamie, both of Nikaweratiya	0	0	9
361	Do.	do.	do.	0	0	30
362	Do.	do.	do.	0	0	9
363	Do.	do.	do.	0	0	14
364	Diyakarambekumbura	do.	C. C. Somasekeram, Proctor, Jaffna	0	3	18
365	Do.	do.	do.	0	0	22
366	Diyakarambehena	Chena	do.	0	2	11
367	Do.	do.	do.	0	3	27
368	Diyakarambekumbura	Paddy field	do.	0	2	25
369	Diyakarambehena	Chena	do.	0	1	9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at 9 a.m., on September 5, 1950, at Nikaweratiya Resthouse, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kurunegala, July 18, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the distributory and drainage system under R. B. Main Channel, Ridi Bendu Ela Scheme, to wit:—

Sup. 1 to Irrigation survey preliminary plan No. 12. Villages—Diyagama, Hewanpelessa, Hatigammana, Ennorugama and Talakolahena

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
201	Kongahakumbura	Paddy Field	Sellawanniamige Kiribanda of Kiulegama, Nikaweratiya and Kirihami Arachchilage Appuhamy and Ranamalhamige Herath Banda, both of Diyagama, Nikaweratiya	0	3	16
202	Do.	do.	Kirihamige Kuda Heratham of Diyagama, Nikaweratiya	0	0	20
203	Do.	do.	Kiribandage Sirmalhami, Kiribandage Appuhami, Kiribandage Heratham, all of Kumbukwewa, Nikaweratiya	0	1	5
204	Do.	do.	Wanniamige Appuhami and Bandage Malhami, both of Udahenegama, Nikaweratiya and Ranhamige Wanniamige of Hewanpelessa, Nikaweratiya	0	0	27
205	Do.	do.	Kauralage Punchirala of Diyagama, Nikaweratiya	0	0	17
206	Do.	do.	Kirihamige Appuhami of Diyagama, Nikaweratiya	0	0	31
207	Do.	do.	Kirihamige Loku Heratham of Diyagama, Nikaweratiya	0	0	22
208	Do.	do.	Kirihamige Kuda Heratham of Diyagama, Nikaweratiya	0	0	13
209	Do.	do.	Kauralage Punchirala of Diyagama, Nikaweratiya and Kauralage Ran Menika of Tissogedera, Nikaweratiya	0	0	34
210	Dumbuluwakumbura	do.	Bandage Ranhami of Diwullewe, Nikaweratiya	0	0	1
211	Do.	do.	Sellawanniamige Ran Menika of Hithogama, Nikaweratiya, and Kirihami Arachchilage Appuhami, Ranamalhamige Herath Banda and Mudiyansege Memkhami, all of Diyagama, Nikaweratiya. Claimed jointly	0	1	6
212	Bogahakumbura	do.	Sellawanniamige Ran Menika of Hithogama, Nikaweratiya	0	0	3
213	Do.	do.	do.	0	0	0.5
214	Do.	do.	Bandiralage Punchirala, Appuhamige Kalu Banda, Appuhamige Ranhami and Appuhamige Heratham, all of Diyagama, Nikaweratiya	0	2	34
215	Do.	do.	Punchiralage Kalu Banda, Tikirialage Kaluhami, both of Hithogama, Nikaweratiya	0	0	15
216	Kattaiwattakumbura	do.	Punchiralage Kirihami and Punchiralage Ukkuhami, both of Diyagama, Nikaweratiya	0	0	6
217	Kongahamulahena mulakamatta	Kongaha- Threshing floor and chena	Punchiralage Ukkuhami and Punchiralage Kirihami, both of Diyagama, Nikaweratiya	0	1	2
218	Welenegodapalugahamulahena	Chena	Disanayaka Mudiyansege Ranhami of Udahenegama	0	0	18
219	Pinkumbura Pansalawatta	Paddy field and part of Coconut Garden (No cultivation)	Talakolahena Buddhist Temple (Trustees:—Wanniamige ex Korala of Kiulegama Badderilage Punchirala of Diyagama, Ranamalhamige Mudiyansege of Tumbulla, Keekaruhami of Hewanpelessa, Ranhami of Talakolahena and Venerable W. M. Sumangala Thero of Talakolahena)	1	0	27
220	Godakumbura.	Paddy field.	Mrs. J. H. Ilangantilleke of Nikaweratiya	0	1	8
221	Do.	do.	Semasinghe Navaratne Chandrasekera Wanninayake Mudiyansege Maccammah Kumarihami and Semasinghe Navaratne Chandrasekera Wanninayake Mudiyansege Dingiri Ammah Kumarihami, both of Hulugalla, Nikaweratiya	0	3	3
222	Godakumbura Deriyekumbura	do.	do.	0	1	36

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
223	Aswedduma ..	Paddy field ..	Mrs. J. H. Ilangantileke of Nikaweratiya ..	0	0	37
224	Siyambalagahakumbura ..	do. ..	Ditto and Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Herat Kumarihami and Charlie Herat, both of Hulugalla, Nikaweratiya ..	0	0	31
225	Dulgahakumbura ..	do. ..	Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami and Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, both of Hulugalla, Nikaweratiya ..	0	0	2
226	Aswedduma ..	do. ..	Mrs. J. H. Ilangantileke of Nikaweratiya ..	0	3	4
227	Wagalekumbura ..	do. ..	Sirsena Bandaranayake and Jinatissa Madawala, both of Hulugalla, Nikaweratiya ..	0	0	20
228	Siyambalagahakumbura ..	do. ..	Mrs. J. H. Ilangantileke of Nikaweratiya Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Herat Kumarihami and Charlie Herat of Hulugalla, Nikaweratiya ..	0	0	3
229	Do. ..	do. ..	do. ..	0	1	32
230	Godakumbura Deriyekumbura ..	do. ..	Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami and Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, both of Hulugalla, Nikaweratiya ..	0	0	3
231	Godakumbura ..	do. ..	Mrs. J. H. Ilangantileke of Nikaweratiya ..	0	0	7
232	Do. ..	do. ..	Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami and Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, both of Hulugalla, Nikaweratiya ..	0	0	12
233	Anneyagewela <i>alias</i> Godakumbura ..	do. ..	Mrs. J. H. Ilangantileke of Nikaweratiya ..	0	2	23
234	Godakumbura <i>alias</i> Anneyagewela ..	do. ..	do. ..	0	0	7
235	Wagalekumbura ..	do. ..	Sirsena Bandaranayake and Jinatissa Madawala, both of Hulugalla, Nikaweratiya ..	0	2	5
236	Ilankelekumbura ..	do. ..	Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami of Hulugalla, Nikaweratiya ..	0	0	14
237	Do. ..	do. ..	Mrs. J. H. Ilangantileke of Nikaweratiya ..	0	0	32
238	Do. ..	do. ..	Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami of Hulugalla, Nikaweratiya ..	0	1	28
239	Do. ..	do. ..	do. ..	0	0	2
240	Karambehena ..	Chena ..	Semasingha Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami, Semasingha Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, Semasingha Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Ela Kumarihami, Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Sittammah Kumarihami, Charlis Herat Palapattala, Kavisena Herat Palapattala, Jayasena Mapitigama, Somawathi Mapitigama, and Jinatissa Madawala, all of Hulugalla, Nikaweratiya, Mrs. J. H. Ilangantileke and Rupawathe Ilangantileke Kumarihami, both of Nikaweratiya, and Douglas and Bryan Aluvihare, c/o Richard Aluvihare, G. A., Anuradhapura ..	0	0	15
241	Wewehena ..	do. ..	do. ..	0	0	21
242	Ilankelekumbura ..	Paddy field ..	Semasingha Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami of Hulugalla, Nikaweratiya ..	0	0	30
243	Do. ..	do. ..	do. ..	0	0	30
244	Ilankelekumburekamata ..	Part of threshing floor ..	do. ..	0	0	1
245	Ilankelekumbura ..	Paddy field ..	do. ..	0	0	6
246	Do. ..	do. ..	do. ..	0	0	14
247	Wewehena ..	Chena ..	Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami, Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, Semasinghe Navaratne Chandrasekera Wanninayaka Mudiyansele Ela Kumarihami, Semasinghe Navaratne Chandrasekera Wanninayake Mudiyansele Sittammah Kumarihami, Charlis Herat Palapattala, Surasena Herat Palapattala, Kavisena Herat Palapattala, Jayasena Mapitigama, Sumanawathi Mapitigama, Somawathi Mapitigama, and Jinatissa Madawala, all of Hulugalla, Nikaweratiya, Mrs. J. H. Ilangantileke and Rupawathe Ilangantileke Kumarihami, both of Nikaweratiya, and Douglas Aluvihare, Bryan Aluvihare, c/o Richard Aluvihare, G. A., Anuradhapura ..	0	0	31
248	Do. ..	do. ..	do. ..	0	0	16
249	Kulלהehena ..	do. ..	Tennakone Mudiyansele Mudalhamige Punched Menika of Diyagama, Nikaweratiya ..	0	0	7
250	Do. ..	do. ..	Tennakone Mudiyansele Mudalhamige Kiri Menika of Dalupotagama, Nikaweratiya ..	0	0	12
251	Do. ..	do. ..	Tennakone Mudiyansele Mudalhamige Kirihami of Hewanpelessa, Nikaweratiya ..	0	0	10
252	Do. ..	do. ..	Tennakone Mudiyansele Elakirihamige Ukkuhami ($\frac{1}{4}$ share) and Tennakone Mudiyansele Ukku-banda, Vedaralage Ranhami ($\frac{1}{2}$ share), both of Hewanpelessa, Nikaweratiya ..	0	0	13
253	Do. ..	do. ..	Tennakone Mudiyansele Elakirihamige Ukku Banda of Hewanpelessa, Nikaweratiya ..	0	0	7
254	Do. ..	do. ..	do. ..	0	0	22
255	Do. ..	do. ..	T. M. K. Punched Menika of Hewanpelessa, Nikaweratiya ..	0	0	13
256	Do. ..	do. ..	Tennakone Mudiyansele Bandiralage Punched Banda of Hewanpelessa, Nikaweratiya ..	0	0	36
257	Do. ..	do. ..	Tennakone Mudiyansele Dinginbandage Mudalhami of Hewanpelessa, Nikaweratiya ..	0	0	1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
258	Kiulellehena	Chena	Tennakone Mudiyansele Mudalihamige Kiri Menika of Dalupothagama, Nikaweratiya	0	0	5
259	Do.	do.	Tennakone Mudiyansele Mudalihamige Punchi Menika of Diyagama, Nikaweratiya	0	0	19
260	Wewehena	do.	Semasinha Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami, Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, Semasinha Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Ela Kumarihami, Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Sittammah Kumarihami, Charis Herat Palapattala, Surasena Herat Palapattala, Kavisena Herat Palapattala, Jayasena Mapitigama, Sumanawathie Mapitigama, Somawathie Mapitigama and Jinatissa Madawala, all of Hulugalla, Nikaweratiya, Mrs. J. H. Ilangantileke and Rupawathie Ilangantileke Kumarihami, both of Nikaweratiya, and Douglas and Bryan Aluvihare, c/o Richard Aluvihare, G. A., Anuradhapura	1	2	14
261	Do.	do.	do.	0	1	5
262	Siyambalagahamulahena	do.	H. M. Mudiyanse Vidane, H. M. Dingiri Ammah, H. M. Mutu Menika, all of Tissegedera, Nikaweratiya, H. B. Herat of Hewanpelessa, Nikaweratiya, and H. M. Dingiri Amma of Bogammanne, Wariyapola	0	0	33
263	Do.	do.	H. M. Appuhami Vidanege Kalu Banda Hitapu Vidane, H. M. Ranhami and H. M. Heratham Vel Vidane, all of Diyagama, Nikaweratiya	0	0	32
264	Do.	do.	H. M. Appuhami Vidanege Kalu Banda Hitapu Vidane, H. M. Ranhami, H. M. Heratham Vel Vidane, all of Diyagama, Nikaweratiya	0	0	9
265	Do.	do.	Sellawanniamge Ran Menika of Hithogama, H. M. Mudiyansege Menikhami, H. M. Kirihami Arachchilage Appuhami, H. M. Ranamalhami Arachchilage Punchi Banda and H. M. Mudalihamige Kirihami, all of Diyagama, Nikaweratiya, and H. M. Mudiyansege Ran Menika of Tumbulla, Nikaweratiya, and H. M. Ranamalhamige Ran Menika of Muwanwella, Girilla	0	2	25
266	Do.	do.	H. M. Appuhami Vidanege Kalu Banda Hitapu Vidane, H. M. Ranhami and H. M. Heratham Vel Vidane, all of Diyagama, Nikaweratiya	0	1	22
267	Do.	do.	Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Maccammah Kumarihami, Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Dingiri Ammah Kumarihami, Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Ela Kumarihami, Semasinghe Navaratna Chandrasekera Wanninayaka Mudiyansele Sittammah Kumarihami, Charis Herat Palapattala, Surasena Herat Palapattala, Kavisena Herat Palapattala, Jayasena Mapitigama, Sumanawathie Mapitigama, Somawathie Mapitigama, and Jinatissa Madawala, all of Hulugalla, Nikaweratiya, Mrs. J. H. Ilangantileke and Rupawathie Ilangantileke Kumarihami, both of Nikaweratiya, Douglas Aluvihare and Bryan Aluvihare, c/o Richard Aluvihare, G. A., Anuradhapura	0	1	37
268	Wewehena	do.	Same as lot 267	0	1	15
269	Do.	do.	Same as lot 267	0	1	9
270	Do.	do.	Same as in lot 267	0	3	10
271	Hatigammanawewa	Bund	Same as lot 267	0	0	8
				17	2	14.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nikaweratiya Rest House on August 21, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kacheheri,
Kurunegala, July 18, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

LA 5931 C.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, Magallewewa-Ridi Bendi-ela Scheme, Tracts K, L, and F., to wit:—

Supplement No. 1 to Irrigation survey preliminary plan No. 13. Village—Hilogama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
162	Wewapaulayaya	Chena	Herat Mudiyansele Herat Banda Gan Arachchi, ditto Mudiyansege Kiri Menika, ditto Mudiyansege Punchi Menika, ditto Mudiyansege Punchi Banda, ditto Mudiyansege Ran Menika, ditto Mudiyansege Ran Banda, ditto Mudiyansege Dingiri Menika, heirs of Herat Mudiyansele Appuhamige Mudiyanse, and Herat Mudiyansele Appuhamige Dingiri Banda of Hilogama, Nikaweratiya	0	1	18
163	Mailagahakumbura	Paddy field	Herat Mudiyansele Appuhamige Herat Banda, ditto Dingiri Banda, Wadurawa Bandaralage Punchralage Menuhami of Hilogama, Nikaweratiya	0	0	38
164	Do.	do.	Rasanayaka Mudiyansele Appuhamige Banda, Vel Vidane, Herat Mudiyansele Gamaralage Lama Etana, and Herat Mudiyansele Gamaralage Punchirala of Hilogama, Nikaweratiya	0	0	18
165	Kongahakumbura	do.	Herat Mudiyansele Kirihamige Mudalihami, ditto Bandage Punchirala, ditto Herat Hamige Ukku Banda, ditto Kiribandage Mudiyanse, ditto Kirihamige Punchibanda, Rasanayaka Mudiyansele Herat Hamige Ran Menika of Hilogama, Nikaweratiya, and Tennakoon Mudiyansele Dingiri Bandage Punchi Menika of Maha Mitawa	0	0	29

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
166	Kongahakumbura	Paddy field	Herath Mudiyansele Kirihamige Ranetana of Hulugalla, and Rasanayaka Mudiyansele Appuhamige Banda Vel Vidane of Hilogama, Nikaweratiya	0 0 22
167	Do.	do.	Herath Mudiyansele Pinhamige Sirmalhamy, Herath Mudiyansele Kirihamige Punchirala, Herath Mudiyansele Kirihamige Dingiri Banda, Herath Mudiyansele Kirihamige Menuhamy of Hilogama, Nikaweratiya	0 0 12
168	Helambagahakumbura	do.	Herath Mudiyansele Kirihamige Mudalihami, Herath Mudiyansele Appuhamige Kalubanda of Hilogama, Nikaweratiya	0 0 7
169	Do.	do.	Herath Mudiyansele Punchralage Mudiyanse Hitapu Vidane of Hilogama, Nikaweratiya	0 0 6
170	Kongahakumbura	do.	Herath Mudiyansele Kirihamige Punchirala, ditto Dingiribanda, ditto Menuhamy of Hilogama, Nikaweratiya	0 0 6
171	Do.	do.	Herath Mudiyansele Pinhamige Sirmalhamy, ditto Herathamige Ukkubanda, ditto Kirihamige Mudiyanse of Hilogama, Nikaweratiya	0 0 5
172	Pahalakongahakumbura	do.	Herath Mudiyansele Herathamige Ukkubanda, Village Headman of Divulwewa, Herath Mudiyansele Herathamige Sellawannihamy, ditto Herathamige Kuma, ditto Herathamige Kawrala, ditto Mudiyansege Herathbanda, ditto Mudiyansege Sittama, ditto Mudiyansege Dingiramma, ditto Mudiyansege Ranmenika of Hilogama, Nikaweratiya	0 0 5
173	Do.	do.	Herath Mudiyansele Punchralage Malhami, ditto Arachchilage Appuhami, ditto Wannihamige Appuhami of Hilogama, Nikaweratiya	0 0 15
174	Elekumbura	do.	Herath Mudiyansele Punchralage Mudalihamy, ditto Sellapuhamige Wannihamy, ditto Kirihamige Menikhamy of Hilogama, Nikaweratiya	0 0 4
175	Do.	do.	Herath Mudiyansele Kirihamige Mudiyanse, and ditto Punchirala of Hilogama, Nikaweratiya	0 0 29
176	Mahayaya	Chena	Herath Mudiyansele Banda Arachchilage Pinhamy of Hilogama, Nikaweratiya	0 0 24
177	Do.	do.	Herath Mudiyansele Malhamige Appuhami Hittapu Korale, Herath Mudiyansele Malhamige Mudiyanse, ditto Malhamige Dingiribanda, ditto Kirihamige Mudiyanse, ditto Kirihamige Dingiribanda, and ditto Kirihamige Kombihamy of Hilogama, Nikaweratiya	0 0 9
178	Siyambalagahakumbura	Paddy field	Herath Mudiyansele Malhamige Appuhami Hitapu Korale, ditto Malhamige Mudiyanse, ditto Malhamige Dingiribanda, ditto Kirihamige Mudiyanse, ditto Kirihamige Dingiribanda, ditto Kirihamige Kombihamy of Hilogama, Nikaweratiya	0 0 15
179	Mahayaya	Chena	Herath Mudiyansele Pinhamige Dingiribanda of Hilogama, Nikaweratiya	0 0 16
180	Do.	do.	Herath Mudiyansele Pinhamige Ukkumenika of Udagirilla, Mahagirilla	0 0 7
181	Pahalakongahakumbura	Paddy field	Herath Mudiyansele Punchralage Malhami, ditto Arachchilage Appuhami, and ditto Wannihamige Appuhami of Hilogama, Nikaweratiya	0 0 18
182	Mahayaya	Chena	Herath Mudiyansele Sellapuge Appuhami of Hilogama, Nikaweratiya	0 0 14
183	Do.	do.	Herath Mudiyansele Wannihamige Lama Etana of Hilogama, Nikaweratiya	0 0 20
184	Pahalakongahakumbura	Paddy field	Herath Mudiyansele Herathamige Ukkubanda, Village Headman of Divulwewa, Herath Mudiyansele Herathamige Sellawannihamy, ditto Herathamige Kuma, ditto Herathamige Kawrala, ditto Mudiyansege Herath Banda, ditto Mudiyansege Sittama, ditto Mudiyansege Dingiramma, ditto Mudiyansege Ranmenika of Hilogama, Nikaweratiya	0 0 11
185	Kongahakumbura	do.	Herath Mudiyansele Pinhamige Sirmalhamy, ditto Herathamige Ukkubanda, ditto Kirihamige Mudiyanse of Hilogama, Nikaweratiya	0 0 4
186	Mahayaya	Chena	Herath Mudiyansele Kirihamige Mudiyanse of Hilogama, Nikaweratiya	0 0 39
187	Kongahakumbura	Paddy field	Herath Mudiyansele Kirihamige Punchirala, ditto Dingiribanda, and ditto Menuhamy of Hilogama, Nikaweratiya	0 0 6
188	Helambagahakumbura	do.	Herath Mudiyansele Punchralage Mudiyanse Hitapu Vidane of Hilogama, Nikaweratiya	0 0 5
189	Mahayaya	Chena	Herath Mudiyansele Kirihamige Kombihamy of Hilogama, Nikaweratiya	0 0 38
190	Helambagahakumbura	Paddy field	Herath Mudiyansele Kirihamige Mudalihamy, and ditto Appuhamige Kalubanda of Hilogama, Nikaweratiya	0 0 3
191	Mahayaya	Chena	Herath Mudiyansele Kirihamige Pinhami of Hilogama, Nikaweratiya	0 0 2
192	Kongahakumbura	Paddy field	Herath Mudiyansele Pinhamige Sirmalhamy, ditto Kirihamige Punchirala, ditto Kirihamige Dingiribanda, ditto Kirihamige Menuhamy of Hilogama, Nikaweratiya	0 0 16
193	Mahayaya	Chena	Herath Mudiyansele Herathamige Hitapu Vidanege Ukkubanda of Hilogama, Nikaweratiya	0 0 33
194	Do.	do.	do.	0 0 20
195	Do.	do.	Herath Mudiyansele Herathamige Vidanege Kuma of Hilogama, Nikaweratiya	0 0 6
196	Do.	do.	Herath Mudiyansele Herathamige Vidanege Menikhamy of Hilogama, Nikaweratiya	0 0 21
197	Do.	do.	do.	0 0 16
198	Do.	do.	Herath Mudiyansele Gamaralage Punchirala of Hilogama, Nikaweratiya	0 0 4
199	Do.	do.	Herath Mudiyansele Ranmenika of Hilogama, Nikaweratiya	0 1 24
200	Wewapaulayaya	do.	Herath Mudiyansele Herath Banda Gan Arachchi, ditto Mudiyansege Kirimenika, ditto Mudiyansege Punchmenika, ditto Mudiyansege Punchibanda, ditto Mudiyansege Ranmenika, ditto Mudiyansege Eanbanda, ditto Mudiyansege Dingirimenika, hers of Herath Mudiyansege Appuhamige Mudiyanse, and Herath Mudiyansele Appuhamige Dingiribanda of Hilogama, Nikaweratiya	0 3 9
201	Mahayaya	do.	Herath Mudiyansele Kirihamige Mudiyanse of Hilogama, Nikaweratiya	0 0 35
202	Wewapaulayaya	do.	Herath Mudiyansele Ranmenikage Menikrala of Hilogama, Nikaweratiya	0 0 13
203	Do.	do.	Herath Mudiyansele Kirihamige Menikhamy of Hilogama, Nikaweratiya	0 0 7
204	Do.	do.	Herath Mudiyansele Lamaetanage Kombihamy of Hilogama, Nikaweratiya	0 0 36
205	Do.	do.	Herath Mudiyansele Kaluhamige Menikhamy of Hilogama, Nikaweratiya	0 0 23
206	Morakelehena	do.	Herath Mudiyansele Kiribandage Mudiyanse of Hilogama, Nikaweratiya	0 0 11
207	Do.	do.	Herath Mudiyansele Gamaralage Lama Ettana of Hilogama, Nikaweratiya	0 0 7
208	Do.	do.	Herath Mudiyansele Bandage Wannihamy and ditto Mudiyanse, both of Hilogama, Nikaweratiya	0 0 13
209	Do.	do.	Herath Mudiyansele Kirihamy Hitapu Vidanege Punchibanda of Hilogama, Nikaweratiya	0 0 11
210	Do.	do.	Herath Mudiyansele Malhamige Kaluhami of Hilogama, Nikaweratiya	0 0 11

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
211	Mahayaya	Chena	Herath Mudiyanse Lage Kirihamige Mudiyanse of Hilogama, Nikaweratiya	0	0 29
212	Do.	do.	Herath Mudiyanse Lage Pinhamige Sirimalhamy of Hilogama, Nikaweratiya	0	0 20
213	Do.	do.	do.	0	0 12
214	Do.	do.	Herath Mudiyanse Lage Wannihamige Lama Etana of Hilogama, Nikaweratiya	0	0 12
215	Do.	do.	Tennakoon Mudiyanse Lage Dingiribandage Punchirala of Hilogama, Nikaweratiya	0	0 1
216	Do.	do.	Herath Mudiyanse Lage Sellapuge Appuhami of Hilogama, Nikaweratiya	0	0 16
217	Do.	do.	Herath Mudiyanse Lage Pinhamige Ukku Menika of Udugirilla, Mahagirilla	0	0 13
218	Do.	do.	Herath Mudiyanse Lage Pinhamige Dingiribanda of Hilogama, Nikaweratiya	0	0 15
219	Do.	do.	Herath Mudiyanse Lage Pinhamige Ranhami of Hilogama, Nikaweratiya	0	0 10
220	Do.	do.	Herath Mudiyanse Lage Appuhami Vidanege Kowwamma of Hilogama, Nikaweratiya	0	0 6
221	Do.	do.	Herath Mudiyanse Lage Banda Arachchilage Ukku Menika of Hilogama, Nikaweratiya	0	0 16
222	Do.	do.	Herath Mudiyanse Lage Banda Arachchilage Appuhami, Vel Vidane of Hilogama, Nikaweratiya	0	0 22
223	Do.	do.	Herath Mudiyanse Lage Appuhami Vidanege Kowwamma of Hilogama, Nikaweratiya	0	0 38

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nikaweratiya Resthouse, on September 19, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kurunegala, July 18, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

L. A. 5931 C.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the constructing of distributing system under Right Bank Main Channel in R. B. E. Scheme, Stage II, to wit:—

Supplement No. 1 to irrigation survey preliminary plan No. 14. Village—Hilogama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
92	Waduresselanda	Chena	Herat Mudiyanse Lage Bandage Herathami of Waduressa, Tumbulla R. O. and ditto Kirihami of Hilogama, Nikaweratiya	0	0 22
93	Hangudugama Ela	Stream (dry)	do.	0	0 4
94	Do.	do.	Herat Mudiyanse Lage Bandage Kirihami, ditto Kombihami, ditto Mudiyanse, all of Hilogama, Nikaweratiya	0	0 4
95	Waduresselanda	Chena	Herat Mudiyanse Lage Bandage Kirihami, ditto Kombihami, ditto Mudiyanse, all of Hilogama, Nikaweratiya, ditto Kirimenika of Talakolaha, Nikaweratiya, and ditto Herathami of Waduressa, Tumbulla R. O.	0	0 20
96	Waduresselandakumbura	Paddy field	Herat Mudiyanse Lage Banda Arachchilage Pinhami, ditto Appuhami, both of Hilogama, Nikaweratiya	0	0 34
97	Waduresselanda	Chena	Herat Mudiyanse Lage Kirihamige Punchirala of Hilogama, Nikaweratiya	0	0 2
98	Waduresselandekumbura	Paddy field	Herat Mudiyanse Lage Arachchilage Appuhami, Herat Mudiyanse Lage Pinhamige Dngiri Banda, ditto Herathami, ditto Ranhami, Herat Mudiyanse Lage Tikiri Banda, ditto Wannihami, ditto Mutu Menika, ditto Punchi Banda, ditto Nandawathie, ditto Kulasena, ditto Pemawathie, all of Hilogama, Nikaweratiya, Herat Mudiyanse Lage Pinhamige Ukku Menika of Udugirilla, Mahagirilla R. O., Herat Mudiyanse Lage Mudiyansege Sittamma of Dodangolla, Mahagirilla R. O., ditto Kuma of Dodangolla, Mahagirilla R. O.	0	0 13
99	Waduresselanda	Chena	Herat Mudiyanse Lage Pinhamige Mudiyanse, ditto Herathami, both of Hilogama, Nikaweratiya, ditto Tikirhami of Monnekulama, Monnekulama R. O., ditto Ran Menika of Mahagirilla, Mahagirilla R. O. and Tennakoon Mudiyanse Lage Appuhamige Dingiri Banda of Hilogama, Nikaweratiya	0	1 21
100	Waduresselandekumbura and Waduresselana	Paddy field and chena	Herat Mudiyanse Lage Arachchilage Appuhami, Herat Mudiyanse Lage Pinhamige Dngiri Banda, ditto Herathami, ditto Ranhami, Rasanayaka Mudiyanse Lage Tikiri Banda, ditto Wannihami, ditto Mutu Menika, ditto Punchi Banda, ditto Nandawathie, ditto Kulasena, and ditto Pemawathie, all of Hilogama, Nikaweratiya, Herat Mudiyanse Lage Pinhamige Ukku Menika of Udugirilla, Mahagirilla R. O., Herat Mudiyanse Lage Mudiyansege Sittamma of Dodangollegama, Mahagirilla R. O., ditto Kuma of Dodangollegama, Mahagirilla R. O.	0	0 17
101	Siyambalagahayaya	Chena	Herat Mudiyanse Lage Malhami Vidanege Mudiyanse, ditto Appuhami, ex Korala, ditto Dingiri Banda, Herath Mudiyanse Lage Appuhamige Dingiri Banda, ditto Herat Banda, V. H., Herat Mudiyanse Lage Gamalarage Punchirala, Herat Mudiyanse Lage Lama Etana, Herat Mudiyanse Lage Arachchilage Appuhami, Herat Mudiyanse Lage Sellapuge Appuhami, Herat Mudiyanse Lage Punchirilage Mudalihami, Herath Mudiyanse Lage Mudiyansege Kiri Menika, ditto Punchi Menika, ditto Rammenika, ditto Punchi Banda, ditto Ram Banda, ditto Dingiri Menika, ditto Kapuru Banda, all of Hilogama, Nikaweratiya, and Tennakoon Mudiyanse Lage Kirihamige Ukku Banda of Embalagodayagama, Nikaweratiya	0	0 30
102	Do.	do.	do.	0	1 10
103	Do.	do.	Herat Mudiyanse Lage Malhami Vidanege Mudiyanse, ditto Appuhami, ex Korala, ditto Dingiri Banda, Herath Mudiyanse Lage Appuhamige Dingiri Banda, ditto Herat Banda, V. H., Herath Mudiyanse Lage Gamalarage Punchirala, Herat Mudiyanse Lage Lama Etana, Herat Mudiyanse Lage Arachchilage Appuhami, Herat Mudiyanse Lage Sellapuge Appuhami, Herat Mudiyanse Lage Punchirilage Mudalihami, Herat Mudiyanse Lage Mudiyansege Kiri Menika, ditto Punchi Menika, ditto Punchi Banda, ditto Rammenika, ditto Ram Banda, ditto Dingiri Menika, ditto Kapuru Banda, all of Hilogama, Nikaweratiya	0	0 34

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
104	Helambagahahena	Chena	Herat Mudiyansele Heratham Hitapu Vidanege Ukku Banda of Hilogama, Nikaweratiya	0 0 13
105	Do.	do.	Herat Mudiyansele Heratham Vidanege Sellawannihami of Hilogama, Nikaweratiya	0 0 6
106	Do.	do.	Herat Mudiyansele Kirihamige Menikhamy of Hilogama, Nikaweratiya	0 0 16
107	Do.	do.	Herat Mudiyansele Sellappuge Wannihami of Hilogama, Nikaweratiya	0 1 4
108	Siyambalagahayaya	do.	Herat Mudiyansele Appuhamige Banda of Hilogama, Nikaweratiya	0 0 18
109	Do.	do.	Herat Mudiyansele Kirihamige Punchirala, ditto Dingiri Banda, ditto Menuhami, all of Hilogama, Nikaweratiya	0 2 34
110	Do.	do.	Herat Mudiyansele Punchiralage Appuhami of Hilogama, Nikaweratiya	0 0 5
111	Do.	do.	Herat Mudiyansele Punchiralage Kirimenika of Hilogama, Nikaweratiya	0 0 26
112	Do.	do.	Waduranayaka Bandarage Vidanege Ranhami of Hilogama, Nikaweratiya	0 1 6
113	Do.	do.	Waduranayaka Bandarage Vidanege Ranhami of Hilogama, Nikaweratiya	0 1 12
114	Do.	do.	Atapattu Mudiyansele Herat Bandage Rammenika of Divullewa, Nikaweratiya	0 0 11
115	Do.	do.	Herat Mudiyansele Mudiyansege Tikiri Banda, ditto Kapuru Banda, ditto Wirawimala, ditto Menikhami, Herat Mudiyansele Mutu Menika, and Herat Mudiyansele Mudiyansege Gunaratham, all of Divullewa, Nikaweratiya	0 0 23
116	Wewapaulayaya	do.	Herat Mudiyansele Appuhamige Herat Banda, V. H., ditto Dingiri Banda, Herat Mudiyansele Mudiyansege Kiri Menika, ditto Punchi Menika, ditto Punchi Banda, ditto Rammenika, ditto Ram Banda, ditto Kapuru Banda, ditto Dingiri Menika, all of Hilogama, Nikaweratiya	0 0 11
117	Kebellewekumbura	Paddy field	Same claimants as in lot 116	0 0 30
118	Do.	do.	Herat Mudiyansele Gamaralage Lama Etana, ditto Punchirala, and Rasanayaka Mudiyansele Appuhamige Banda, Vidane, all of Hilogama, Nikaweratiya	0 0 2
119	Kebellewekumbura and Kebellewekamata	Paddy field and part of threshing floor	Herat Mudiyansele Kirihamige Ran Etana of Hulugalla, Nikaweratiya, and Rasanayaka Mudiyansele Appuhamige Banda, Vel Vidane, of Hilogama, Nikaweratiya	0 0 15
120	Kebellewekumbura	Paddy field	Herat Mudiyansele Pinhamige Srimalhami, Herat Mudiyansele Kirihamige Punchirala, ditto Dingiri Banda, and ditto Menuhamy, all of Hilogama, Nikaweratiya	0 0 7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nikaweratiya Resthouse, on August 28, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kurunegala, July 18, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

L.W. 3158.

HAVING been duly directed by the Honourable the Minister for Agriculture and Lands, under a delegation from His Excellency the Governor-General, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of quarters for Government clerks, to wit:—

Combined Supplement No. 1 to final village plan Nos. 4 and 91. Villages—Pitawela and Mahawela within the Urban Council limits of Badulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
55	Horatala-arawa, part of assessment No. 78, Upper Alut-ela	Paddy field	Part of lot B3: Mrs. A. C. W. Samarakoon, Misses Pathma and Manthri Samarakoon, Mrs. Hema Ratwatte, all of Samarakoon Walauwa, Puwakgodamulla, Badulla	0 2 29.6
56	Moragahakumbura, assessment No. 80, Upper Alut-ela	do.	Part of lot B3: Mohamed Abdulla, Head Teacher, Junior School, China Fort, Beruwala, Kadija Umma of Nayattenna, Boragas, Zamambu and Siththeek Athukullah, both of 24, Mosque Road, Badulla, A. M. Latiff Alim Sahib and his children Mohamadu Aduan, Umma Rahumah Fakrah and Faisa, all of 41, Lower Street, Badulla	1 0 21.8
57	Madakumbura, Tibbotugaha-arawwa, Moragahakumbura, Nilakoskanuwa, Bambarauda-arawwa, assessment Nos. 82, 84/1, 80/6 of Upper Alut-ela	do.	Claimants of lot 55 above	6 3 11.2
58	Deiyangekumbura, assessment No. 129/11, Upper Alut-ela	do.	Part of temple, claim T. P. 66,397: Badulla Kataragama Dewale (trustee: T. B. Galagoda) and Samuchchi Appu, 192, Lower Street, Badulla	1 1 38.8
59	Bowangkumbura, assessment No. 129/11, Upper Alut-ela	Garden with vegetables, &c., and a temporary building	Claimants of lot 55 above	0 3 35.6
60	Bowangkumbura, assessment No. 86, Upper Alut-ela	Paddy field containing a temporary building	Owners of lot 56	2 1 23.9
61	Siyambalagaha-arawwa Medakumbura, part of assessment No. 80/6, Upper Alut-ela	Garden containing 5 coconut trees, 2 mango trees and 2 lime trees	Owners of lot 55	1 3 1.9
69	Wakkarawewatta, Siyambalagaha-arawwa, assessment No. 80/6, Alut-ela and 99/2, and 113, Gregory Road	Garden containing various trees, plantain bushes and wells, &c.	do.	2 0 5.1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
70	Wakkarawewatta, assessment Nos. 101, 107, Gregory Road	Garden containing various sheds, buildings, trees, &c.	Part of lot 14: Mrs. D. B. A. Aranwela, Mrs. Hema Ratwatte, Master/Misses Pathma, Winston, Manthri and Neville Samarakoon, Mrs. Prema Wegodapola, all of Samarakoon Walauwa, Badulla, Nanda Wadugodapitiya, Janaki Devi and Miss Mauriel Gunasekera of Nandana, Kalapaluwawa, Leonard Abeyawardena of Mirihana, Kotte, Mrs. Esther Wijesinghe of 37th Lane, Wellawatta, Mrs. S. Wijesinghe of Gampaha, Herbert Gunasekera of Kottawa, and Shelton Gunasekera of 84, Old Road, Pannipitiya	0	2	14.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Badulla Kachcheri, on August 12, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Badulla, July 12, 1950.

S. B. SENANAYAKE,
Assistant Government Agent.

L.M. 4755.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance, Cap. 203", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit:—

Prehliminary plan No. A 651. Village—Uduwaka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Galapitagalagawahena <i>alias</i> Galapitagalagawawatta	Rubber 15-20 years, contains a thatched house	Heirs of late Francis de Saram, c/o T. de Saram, Gaffoor Buildings, Colombo	10	1	38
2	Galapitagalagawahenegala	Rock	do.	0	2	30
3	Dematagollehena	Chena	Ditto and Subasinghe Arachchilage Bartin Singho, c/o V. H., Uduwaka, Algama	5	3	28
4	Galapitagalagawahena	Coconut garden 3-50 years, contains two thatched mud houses	Heirs of late Francis de Saram, c/o T. de Saram, Gaffoor Buildings, Colombo, E. J. Sinnatamby, 5th Lane, Colpetty, Hewapedige Sima, Sinhalapedige Ensina, Sobanisa, Suwarisa, Kiriya and Bempiya, c/o V.H., Uduwaka, Algama	3	0	8
5	Do.	Chena	Heirs of late Francis de Saram, c/o T. de Saram, Colombo, E. J. Sinnatamby, 5th Lane, Colpetty, Sinhalapedige Sobanisa, Suwarisa, Kiriya and Bempiya, c/o V. H. Uduwaka, Algama	7	1	0
6	Galapitagalagawahena <i>alias</i> Welihena	Garden contains coconut, jak, and arecanut trees 20-30 years	do.	3	2	33
7	Galapitagala	Rock	do.	1	1	1
8	Weliwitakumbura	Paddy field	E. J. Sinnatamby, 5th Lane, Colpetty. Heirs of late K. A. Mudiyanse, c/o Reggie Perera, Ruwanwella	0	2	29
9	Welowitehena	Coconut garden 3 years, contains a thatched mud house	do.	4	1	2
10	Weliwita	Chena	do.	6	2	19
11	Jamanarangahaowita	Coconut garden contains coconut trees 2 years and 1 jak tree	Ditto and Sinhalapedige Bempiya	0	1	25
12	Do.	Coconut garden contains coconut trees 6 months to 3 years	E. J. Sinnatamby, 5th Lane, Colpetty. Heirs of late K. A. Mudiyanse, c/o Reggie Perera, Ruwanwella	0	3	23
13	Imbulaowita	Garden contains coconut, arecanut, and jak trees 5-60 years	do.	1	1	29
14	Do.	Chena	do.	0	2	33
15	Nagahamulahena	Garden contains coconut, jak and arecanut trees 2-35 years and a thatched mud house	E. J. Sinnatamby, 5th Lane, Colpetty, Agampodige Bilinda and Sinhalapedige Yasi, c/o V.H., Uduwaka	2	3	17
16	Do.	Garden contains coconut and jak trees 30 years	do.	0	1	4
17	Do.	Chena contains jak trees 30 years and a thatched mud house	E. J. Sinnatamby, 5th Lane, Colpetty, Sinhalapedige Yasi, c/o V., H. Uduwaka and Rajakarunahewapanage Piyasena of Matale Estate, Matale	6	1	14
18	Do.	Chena contains 3 jak trees 25 years.	E. J. Sinnatamby, 5th Lane, Colpetty, Sinhalapedige Yasi, c/o V. H. Uduwaka	0	2	6
19	Dorepolahena	Chena	E. J. Sinnatamby, 5th Lane, Colpetty, and heirs of late K. A. Mudiyanse, c/o Reggie Perera, Ruwanwella	7	3	31
20	Do.	Coconut garden contains coconut and jak trees 4 years	do.	2	2	21
21	Galassehena	Garden contains coconut, jak, arecanut and breadfruit trees 10-25 years, and a thatched mud house	Heirs of late Francis de Saram, c/o T. de Saram, Colombo, Adikariachchillage Pelis Appu, Martin Singho, Punchi Singho, Atauda-achchillage Elias Singho, Burullawalagamage Ruwithan Singho, Susanchi Nona and Siyambalagoda-arachchige Melis Singho, c/o V. H. of Uduwaka	1	3	32
22	Galassehenegala	Rock	do.	0	0	39
23	Galassehena	Garden contains coconut, jak, arecanut, breadfruit trees 6 months to 30 years, and a thatched mud house	do.	3	1	13
24	Do.	Coconut garden contains coconut and jak trees 5-20 years	do.	2	2	5
25	Do.	Chena	do.	4	0	39
26	Do.	Garden contains coconut, jak, breadfruit, arecanut and kaju trees 5-35 years and 2 thatched houses	do.	4	3	6
27	Weweldenyahena	Garden contains coconut and jak trees 40 years	Heirs of late Francis de Saram, c/o T. de Saram, Colombo, Adikariachchillage Jin Nona, Ilankoon-achchillage Robo Singho and ditto Diyes Singho, c/o V. H. of Uduwaka	1	2	35
28	Do.	Garden contains coconut and jak trees 30 years	do.	1	2	9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
29	Welikumburagewewedeniyehena	Chena contains scattered jak trees and 2 coconut trees 15 years	Heirs of late Francis de Saram, c/o T. de Saram of Colombo, Adikariachchillage Martin Singho, c/o V. H. of Uduwaka	3	3	33
30	Wewedeniyehena	Chena	Heirs of late Francis de Saram, c/o T. de Saram of Colombo, Adikariachchillage Jin Nona, Ilankoonachchillage Robo Singho and ditto Diyes Singho, c/o V. H. of Uduwaka	12	3	9
31	Do.	Garden contains coconut and jak trees over 30 years	do.	1	0	16
32	Galassekumbura	Paddy field contains 13 coconut trees 30 years	Adikariachchillage Martin Singho, c/o V. H. of Uduwaka	1	0	0
33	Galassehena	Garden contains coconut, jak, areca-nut and rubber trees 20 to 30 years, and a mud thatched house	Heirs of late Francis de Saram, c/o T. de Saram of Colombo, Adikariachchillage Pelis Appu, Martin Singho, Punchi Singho, Siyambalagoda-arachchige Melis Singho, Atauda-achchillage Elias Singho, Burullawalagamage Ruwithan Singho and Susanchi Nona, c/o V. H. of Uduwaka	4	2	32
34	Do.	Rubber 4 years	do.	2	0	18
35	Galassegala	Rock	do.	1	0	6
36	Galassehena	Chena contains 4 coconut trees 3 years and scattered jak and rubber trees 15-25 years	do.	19	0	34
37	Galassehenegala	Rock	do.	1	1	26
38	Do.	do.	do.	0	1	27
39	Galassehena	Garden contains jak, coconut and kaju trees 35 years	do.	6	0	6
40	Galassehenegala	Rock	do.	0	1	27
41	Do.	Ditto contains 1 coconut tree and 3 jak trees 15 years	do.	2	1	27
42	Habahena	Chena	Heirs of the late Francis de Saram, c/o T. de Saram of Colombo, Weerasuriya-achchillage Mudalhamy and Adikariachchillage Mohotti Appuhamy, c/o V. H. of Uduwaka	4	3	32
43	Do.	Garden contains coconut and jak trees 6 months	do.	1	1	7
44	Habahenekumbura	Paddy field	do.	0	0	35
45	Habahena	Chena	do.	2	2	39
46	Habahenegala	Rock	do.	0	1	5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Galapitamada School, on August 25, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, July 12, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to Select Persons to Receive Permits—(Middle-Class Ceylonese)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Puttalam and Chilaw Districts, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9.30 a.m. on August 26, 1950, at the Food Control Office, Chilaw, to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.

3. All applications must reach the Assistant Government Agent at the Puttalam Kachcheri on or before August 10, 1950.

4. All applications must be accompanied by a deposit of Rs. 3 per acre of the extent applied for. The deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant

nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

6. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

7. The persons selected to receive permits will be required to reside on their allotments.

A. S. NAVARATNARAJAH,
for Assistant Government Agent, Puttalam.

Particulars of land to be dealt with

Lot	Village	Approximate Extent		Crops for which land is suited
		A.	R. P.	
Preliminary plan No. A 815				
47	Katupotagama	21	2 25	Coconut, citrus and other permanent crops
Preliminary plan No. A 817				
9	Angunawila	21	1 3	do.
10	Do.	20	3 18	
14	Do.	21	0 8	
70	Do.	21	2 24	
Preliminary plan No. A 818				
33	Tarakudvillu	19	1 19	do.

Land Redemption Notices

LA. 657 (LRO)

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose^s of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- that claims to compensation for all interests in such land may be made to me; and
- that all persons interested in such land shall appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on August 25, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, July 13, 1950.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,613. Village—Tavadi.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Periyapulam	Tobacco garden with share of water in the well standing in the western boundary land and right of use of way and water course (exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947).	C. Sathya Bama (Mrs. C. Chothmathan) of 726, Gangodawila, Nugegoda	0 1 21.7

Miscellaneous Land Notices

No. LS. 334.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

MESSRS. T. S. Bollegala and B. A. Wanniamy of Kahatagasdigiliya—trustees of the Viviekarama Wardhana Samithiya of Kahatagasdigiliya—have applied for a lease of lot 154 in V. P. 1296, about 1 acre and 30 perches in extent, situated in Kahatagasdigiliya, Anuradhapura District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land contains a temporary awasa, image house, preaching hall, and enclosure round a bo-tree. The nearest Buddhist temple is about 1½ miles away. The proposed temple will serve about 50 families. The land is available for the purpose. It is, therefore, proposed, to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Rent : Re. 1 per annum.
- The lessee shall, within three years of the date of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, N.-C. P., a permanent awasa, image house, and preaching hall (hereinafter referred to as the temple).
- The lessee shall use the land as a site for a Buddhist temple, but for no other purpose.
- The lessee shall, within six months of the completion of the temple, dedicate it by a deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. LS. 850.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Rev. Father L. W. Wickramasinghe and Messrs T. K. Burah and A. E. Butler—trustees of the Hambantota Recreation Club—have applied for a lease of about 2 acres 1 rood and 14.9 perches in extent, situated in Hambantota town, for use as a site for a cricket ground and tennis courts.

2. The land comprises lot 6 in Hambantota T. S. P. No. 54 and a block adjoining it. Lot 6 is held by the club on an annual permit, and contains a playground and a pavilion. The adjoining block is required as a site for tennis courts. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- Term : 10 years.
- Rent : Rs. 28.50 per annum.
- The lessees shall, within one year from the commencement of the lease, establish two tennis courts on the land to the satisfaction of the Assistant Government Agent, Hambantota.
- The lessees shall use the land for recreational purposes, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. LS. 894.

Notice under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that His Lordship the Bishop of Jaffna has applied for the lease of about half an acre from lot 77 in P. P. A 644, situated in Vankalai village, Mannar District.

2. This land forms part of a larger extent which was leased to the applicant on a permit in form G. A.—C 144. The land contains the school latrines. It is not required for any Government or village purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- Rent : 25 cents per annum.
- Term : 25 years, with an option of renewal for a further term of 25 years.
- The lessees shall use the land as a site for latrines, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, July 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. LAK. 3000.

Lease of Crown Rubber Lands

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders for the right to take the produce of the rubber trees in the under-mentioned Crown lands from August 15, 1950 to August 14, 1955.

2. Tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to take the produce of rubber trees" will be received at the Ratnapura Kachcheri, until 10 a.m. on August 4, 1950, when they will be opened and all persons making tenders will be required to be present or satisfy the Government Agent, Province of Sabaragamuwa, by some duly accredited agent or agents that the tender is bona fide. A separate tender should be forwarded for each land.

3. The Government Agent reserves the right to accept or reject any of the tenders.

4. The successful tenderer shall pay immediately, the rent for the first year, and the rent for the successive four years at the commencement of each year.

5. The lessee shall keep the land cleared and in good condition.

6. The lessee shall wherever necessary take adequate measures to prevent siting of the adjoining land by means of silt traps, contour drains or otherwise.

7. The lessee shall be liable for damages, if any damage is caused to the trees by negligent tapping.

8. At the expiration or sooner determination of the lease, the lessee shall yield quiet possession of the land and plantation in a satisfactory condition to any person acting under the orders of the Government Agent, Province of Sabaragamuwa.

9. The lessee shall be responsible to comply with the requirements of the Rubber Control Regulations, if any, and to meet any expenses involved thereunder.

10. Any breach of the above-mentioned conditions will render the immediate cancellation of the lease.

11. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

The Kachcheri,
Ratnapura, July 5, 1950.

R. H. D. MANDERS,
Government Agent.

ATAKALAN KORALE

F.V.P. 19—Madalagama

No.	Description of land	Extent A. R. P.
1	Part of lot 220	82 0 15—20 rubber trees
2	Part of lot 10AM	6 2 36—13 rubber trees

KADAWATA KORALE

F.V.P. 544—Pinnawala

3	Lot 133	0 2 23
---	---------	--------

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—නාන ලිද්දක් සහ පාරක් පෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකාරක පිණිස “ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවහාරය” රෙගුලාසිය යටතේ සාධාරණව ප්‍රකාශයට පත්වන සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මිල අර්ථ දැක්වීම, ඒ ඉඩම් නම්:—

සිතියම නො. A 2,398. බඳි—මාකන්දන

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), අක්ෂර (Description), අයිතියක් සහිතව (With rights), මහල, අ.රු.ප. (Area, Sq. Rds.).

එවැනි ඉඩම් අයිතිකරුගේ ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැනීම සඳහා හැරවීමේ වගකීමක් මහාකර නිකුත් කරනු ලබන බව මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම කලින්ම නොනොන් කලින් මෙහි ක්‍රියාකාරක අංශ මි 1950ක් වූ අගෝස්තු මස 14 වන දින පෙරමුදු 10 වන මෙම කවච්චයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිවාසිකම් දී නියා කියා සිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් සහකාර ඒ ආදායම් කලින්ම අයිතිකරු තොරතුරු කියා සිටින්නට මනාමා මි 10 වන මෙහි දැනුම් දෙමි.

මි 1950ක් වූ ජූලි මස 12 වන දින කොළඹ කවච්චයේදීය. ඇස්. පේ. පිල්වෙල, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—නුවරඑළියේ උප පොලිස් සුපිරිස්වැස්මක් සහ ඉන්පැක්ට්වර්ස් වෙලිප් පෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකාරක පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවකින්” පරිච්ඡේදයේ සාධාරණව ප්‍රකාශයට පත්වන සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මිල අර්ථ දැක්වීම, ඒ ඉඩම් නම්:—

මුල් සිතියම නො. A 1,574, A 1,575 බඳි—බමබරකුලේ

නො. A 1,574 දරණ පලාතේ

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), අක්ෂර (Description), අයිතියක් සහිතව (With rights), මහල, අ.රු.ප. (Area, Sq. Rds.).

එවැනි ඉඩම් අයිතිකරුගේ ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැනීම සඳහා හැරවීමේ වගකීමක් මහාකර නිකුත් කරනු ලබන බව මෙහි දැනුම් දෙමි. නො. 1,575 දරණ පලාතේ 1 සම්චානාන්වෙත්ව, නො. 2 කේ එක ගොඩනැගිල්ලකින් සහ කේවලවකින් ඒ. ගාඩනර් නෝනාලෙක්කේ, 0 0 35.26 කොට්ඨාසයේ කන්සේරු සහ එලිවලවකින් යුත් ගෙවත්තක් සල්පෙර්ඩ් පැමිලියන්, නුවර 16 ඉඩම් නො. 16 එවැනි ඉඩම් අයිතිකරුගේ ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැනීම සඳහා හැරවීමේ වගකීමක් මහාකර නිකුත් කරනු ලබන බව මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම කලින්ම නොනොන් කලින් මෙහි ක්‍රියාකාරක අංශ මි 1950ක් වූ අගෝස්තු මස 18 වන දින උදේ 10 වන කවච්චයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිවාසිකම් දී නියා කියා සිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් සහකාර ඒ ආදායම් කලින්ම අයිතිකරු තොරතුරු කියා සිටින්නට මනාමා මි 10 වන මෙහි දැනුම් දෙමි.

මි 1950ක් වූ ජූලි මස 18 වන දින නුවරඑළියේ කවච්චයේදීය. ඒ. ඒ. ගුණවර්ධන, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—Mt./නිත්තමැල්ගොල්ල පාර්ශ්වයේ කැනීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකාරක පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවකින්” පරිච්ඡේදයේ සාධාරණව ප්‍රකාශයට පත්වන සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මිල අර්ථ දැක්වීම, ඒ ඉඩම් නම්:—

සිතියම නො. A 1,343. බඳි—නිත්තමැල්ගොල්ල

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), අක්ෂර (Description), අයිතියක් සහිතව (With rights), මහල, අ.රු.ප. (Area, Sq. Rds.).

එවැනි ඉඩම් අයිතිකරුගේ ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැනීම සඳහා හැරවීමේ වගකීමක් මහාකර නිකුත් කරනු ලබන බව මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම කලින්ම නොනොන් කලින් මෙහි ක්‍රියාකාරක අංශ මි 1950ක් වූ අගෝස්තු මස 21 වන දින පෙරමුදු 10 වන කවච්චයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් අයිතිවාසිකම් දී නියා කියා සිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් සහකාර ඒ ආදායම් කලින්ම අයිතිකරු තොරතුරු කියා සිටින්නට මනාමා මි 10 වන මෙහි දැනුම් දෙමි. මෙම ඉඩම් ආණ්ඩුවේ ගැනීම සඳහා නො. 9,918 සහ 12.11.49 දරණ ආණ්ඩුවේ කැනීමේ පනුවකින් මිල ප්‍රථම පලවූ දැන්වීම් මෙහි දැන්වීමේදීය.

මි 1950ක් වූ ජූලි මස 12 වන දින මාකන්දන කවච්චයේදීය. ආර්. ඩී. පි. පවුලස්, ආණ්ඩුවේ උප ඒජන්ත මහත.

නො. ඉඩමේ නම	අංශ	1950 අගෝස්තු 22 වන දින	අයිතිකම්කරුවන්ගේ	මහල, අ. ර. ම.
17 කල්ගහවත්ත නොහොත් මිනොආත්ත මහවත්ත	පොල්ඉඩම, මහල අඩුරුදු 25 හේ පොල්ගස් 7යි, හැක්කර් 3 ක කොන්ක්‍රීට් පොලොව වල කොටස් සහ ගල් සහ තාර දමනලද පාරක කොටස	බුක්සේ පදිංචි ඇම්. බම්බර් ප්‍රෙන්සිස්, කේ. ඉරනෝලිස් සිල්වා, කදුරුවේ බුක්සේ පදිංචි ඇම්. ඕර්ලිස්හාමි සහ බිබ්ලිම්. කන්දිස් සිල්වා	0 3 33.4	
18 උකුස්උක්කුමුරෙ පොඩවත්ත	අඹිපාර සහ මහල අඩුරුදු 40 පොල්ගස් 6 ක් ඇති පොල් ඉඩම, මහල අඩුරුදු 5 හේ පොල්පැල 2 යි	කදුරුවේ බුක්සේ පදිංචි ජී. ජයසම්ප්‍රදාන ද සොයිසා, ජී. එලන් ද සොයිසා ද බුක්සේ පදිංචි ජේ. එච්චේ මැන්සිස්, බිබ්ලිම්, කන්දිස් සිල්වා, සහ ඇස්. ජේම්ස් සිල්වා	0 0 13.5	
19 බෙලි අත්තේ මත්ත	මහල අඩුරුදු 40 පොල්ගස් 43 ක් ඇති පොල් ඉඩම, මහල අඩුරුදු 12 පොල් ගස් 16, හැක්කර් සහ කොන්ක්‍රීට් පොලොවේ කොටස, සාර්ව වැස්තියක් සහ සිත්කොළ මහලක් ඇති බැම්බේන් බිදිනලද කන්කුස්සියක්, ගල් සහ තාර දමනලද පාරක කොටස	කදුරුවේ, බුක්සේ පදිංචි ජී. ජයසම්ප්‍රදාන ද සොයිසා සහ ජී. එලන් ද සොයිසා	1 1 23.1	
20 බෙලි අත්තේ මත්ත	අඹිපාර සහ මහල අඩුරුදු 40 පොල්ගස් 13 ක් ඇති පොල් ඉඩම, මහල අඩුරුදු 20 පොල්ගස් 27	එම	0 0 36.1	
21 මහලුර හෙසෙ වත්ත	මහල අඩුරුදු 70 පොල්ගස් 21 ක් ඇති පොල් ඉඩම, මහල අඩුරුදු 20 පොල්ගස් 49 යි, උර් කෙටිලියලු බැම්බේ බැදුණ නො. 1 දරණ හැක්කර් (Go-Down) කොන්ක්‍රීට් මහලවල් සහිත බැම්බේ බැදුණ වැසිකිලි 4, බැම්බේන් බිදිනලද වැස්තියක් සහ ගල් සහ තාර දමනලද පාරක කොටස	බුක්සේ පදිංචි ඩී. ඉ. සෙනෙවිරත්න, ඩී. කෝර්ස් ද සිල්වා, ආරුන් ද සිල්වා, දිනරත්න, සුලියක් එච්චේ මැන්සිස්, හිරිමොදුර ගුණේසිංහ, සිල්වා, කේ. අබ්නේරිස් අප්පු, මනමෙල්ලුර ජයන්තාමි කේ. කාරෝලිස් ද සිල්වා, අගමං පාඩ් එරිස් අප්පු, කේ. මුනිදාස හිල්බට් එම්. ජයසම්ප්‍රදාන, ඩී. ස්වකුමාරිනි මිජේරත්න, ඩී. ඕර්ලිස් මිජේරත්න, ඩී. ජයතිස් මිජේරත්න, මිජේරත්න දෙව් ඉන්ද්‍ර ද සිල්වා, පට්ටිදෙර සිරිත්තාමි, මුරුක්කුමාරුර ජයන්තා, කේ. සුමනේසි ද සිල්වා, මැලිගොඩ රාජිස් ද සිල්වා සහ කාර්දුර ඕර්ලිස්, කේ. ජයසම්ප්‍රදාන, රත්නම, දෙබන්දුරු කුමාරම්බු ආච්චි අප්පු, දෙමිනිගොඩ, රත්නම, දෙබන්දුරු, දේවිසේසා ජේනරිස්හාමි, රත්නම, දෙබන්දුරු, ජී. කෝර්ස් සිල්වා, කැන්දල, බුක්සේ සහ සිරිමොදුර බිබ්න්හාමි, පට්ටිදෙර, බුක්සේ	3 1 29.5	
22 බෙදිලි උක්කුර හෙසෙවත්ත	මහල අඩුරුදු 50 පොල්ගස් 3 ක් සහ මහල අඩුරුදු 15 පොල්ගස් 72 ක් ඇති පොල් ඉඩම, මහල අඩුරුදු 6 ක් පොල්පැල 5 යි, නො. 1 දරණ උර් කෙටිලියලු බැම්බේ බැදුණ හැක්කර් (Go-Down) කොටස, හැක්කර් සහ කොටස, සාර්ව වැස්තිය. උර් කෙටිලියලු බැම්බේ බැදුණ පැලක් (Hut), බැම්බේ බැදුණ කිත්ති සහිත, "ඇස් බැස්වේස්" මහලක් ඇති පැලක් (Hut), බැම්බේන් බිදිනලද ලිදක් සහ සිත්කොළ හාජනකක්, ගල් සහ තාර දමනලද පාරක කොටස සහ කොන්ක්‍රීට් පාරක කොටස	බුක්සේ පදිංචි ඩී. සරෝලිස් සිල්වා, ඩී. ගුණේසිංහ සිල්වා, ඩී. පවුලිස් සිල්වා, ඩී. ඇස්. ඩී. සිල්වා, මිජේරත්න, ඩී. කෝර්ස් ද සිල්වා, ජේ. එච්චේ මැන්සිස්, ආරුන්, සිල්වා දිනරත්න, ඇම්. ආරිස් අප්පු, ඇම්. ජයන්තාමි, දේව එලියස්හාමි, කේ. අබ්නේරිස්, ඇම්. ඇලිස් හෝයා, ඇම්. සුමනේසි අප්පු, ඩී. ඉ. සෙනෙවිරත්න, මැලිගොඩ රාජිස් ද සිල්වා, දේව ආරිස් ද සිල්වා සහ දේව වාර්ලිස් ද සිල්වා, කේ. ජයසම්ප්‍රදාන, දෙබන්දුරු, පදිංචි කාර්දුර ඕර්ලිස් අප්පු සහ දේවි සේසා ජේනරිස්හාමි	2 1 20.9	
23 මරදනෙමත්ත	මහල අඩුරුදු 12 පොල්ගස් 9 ක් ඇති පොල් ඉඩම, හැක්කර් සහ කොටස, ගල් සහ තාර දමනලද පාරක කොටස සහ ගේට්ටිස්	බුක්සේ පදිංචි කෙසුක් ද සිල්වා දිනරත්න, ඩී. අමරදාස, කේ. උරුකුහාමි, උරුගහ කිසේල් හාමි, කෝරලේ සුමානිස්හාමි, කෝරලේ උරුකිස්හාමි සහ ඩී. ආර්. ද සොයිසා සෙනෙවිරත්න, කේ. බැවිහාමි, කේ. තිසේල් හාමි, කේ. අරනෝලිස්, කේ. කාරෝලිස්, සහ දම්මුති අබ්නේරිස්හාමි	0 0 39.6	
24 කප්පිත්තමුදියන් හෙසෙවත්ත	මහල අඩුරුදු 55 හේ පොල්ගස් 42 ක් ඇති පොල් ඉඩම, මහල අඩුරුදු 15 හේ පොල් ගස් 13, මහල අඩුරුදු 6 පොල්පැල 1 යි, හැක්කර් සහ කොටස, බැම්බේන් බිදින ලද වැස්තිය, කොන්ක්‍රීට් මහලක් සහිත බැම්බේන් බිදිනලද මැසිනිලිය, සෙක්කු 2 යි, ගල් සහ තාර දමනලද පාරක කොටස සහ කොන්ක්‍රීට් පාරක කොටස සහ ගේට්ටිස්	බුක්සේ පදිංචි ඩී. ආර්. ඩී. සොයිසා සෙනෙවිරත්න, ඇම්. ජයන්තාමි, කාලිංග උරුකුහාමි, ඩී. සරෝලිස් සිල්වා, ඩී. අමරදාස, ඩී. උරුකුහාමි, ඩී. ගුණේසිංහ සිල්වා සහ කේ. සුමනේසි	0 3 26.3	

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කරුණාමි නිමිත මිල පොදුපනතාමි දැනගැනීම සඳහා පසුවට මහජන සේවා කාර නිමිත පැවැත්වීමේදී දැනගැනීම.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිකරුවන්ට ඇත්තාවූ පැමිණිලි කළුමනට නොහොත් කළුමනට මෙහි සඳහන් කළ පරිදි පනතට අනුකූලව 9.30 හේ කන්සමට පොල් කවිමේරියේදී මා ඉදිරිපිට පැමිණ මේ කොටස අතුරේ අයිතිකරුවන්ගේ නිමිත මිනුමා සහ මෙහි ඉඩම් මෙහිදී ඉල්ලාසිටින මුදල් රැකගත් රීම් ඇත්තාවූ කළුමනේ අයිතිකරු කොරැරුවන් නිමිත මිනුම මෙහි දැනගැනීම.

අනුමත කටයුත්තකට, එනම්:—රිදීම්, දිවුල් ප්‍රකාශන වගුරු වෙහෙර ප්‍රදානය වැනි ප්‍රකාශනවලට සහතිකයක් ලෙසින් සලකා හැරීමට මෙහි බලය ඇත. මෙහි දී සඳහන් කර ඇති ප්‍රකාශනවලට සහතිකයක් ලෙසින් සලකා හැරීමට මෙහි බලය ඇත. මෙහි දී සඳහන් කර ඇති ප්‍රකාශනවලට සහතිකයක් ලෙසින් සලකා හැරීමට මෙහි බලය ඇත. මෙහි දී සඳහන් කර ඇති ප්‍රකාශනවලට සහතිකයක් ලෙසින් සලකා හැරීමට මෙහි බලය ඇත.

බිහිසුණු කොටස. I. S. P. P. 12, කොටස. 1 දුරේ අතිරේකය. සම්පූර්ණයෙන්ම, සැමවිටම, සාමාන්‍යයෙන්, එක්කොටසක් ලෙස සලකා බැලිය යුතුය.

නො.	ඉඩමේ නම	අයුම්	අයිතිකම්කරුන්ගේ නම	මිසම, ආර්.ප්‍ර.
201	කෝන්ගහකුඹුර	කුඹුර	කිවුල්ගම පදිංචි සෙල්ලම්පිත්තියාගේ කීර්තිකොට්ඨාසය, දිගම පදිංචි කීර්තියාගේ ආරම්භයෙන් අපද්‍රව්‍යය, එම රනම්පොළයේ සේරන් කිසිවක්	0 3 16
202	එම	එම	දිගම පදිංචි කීර්තියාගේ කුඩා සේරන්කොට්ඨාසය	0 0 20
203	එම	එම	කුඹුල්පොළ පදිංචි කීර්තියාගේ සිරිපොළ, එම අපද්‍රව්‍යය සහ එම සේරන්කොට්ඨාසය	0 1 5
204	එම	එම	ඊට්ටි සේරන්කොට්ඨාසය පදිංචි චන්දිකාගේ අපද්‍රව්‍යය, එම කොටසේ මල්කොට්ඨාසය, සැමවිටම පැවැත්මෙන් රන්කොට්ඨාසය චන්දිකාගේ	0 0 27
205	එම	එම	දිගම පදිංචි කීර්තියාගේ පුංචිපොළ	0 0 17
206	එම	එම	එම කීර්තියාගේ අපද්‍රව්‍යය	0 0 31
207	එම	එම	එම කීර්තියාගේ පොළොන්නොක්ක	0 0 22
208	එම	එම	එම එම කුඩා සේරන්කොට්ඨාසය	0 0 13
209	එම	එම	එම කීර්තියාගේ පුංචිපොළ, කිසිවක් සේරන් පදිංචි කීර්තියාගේ රාමුකොට්ඨාසය	0 0 34
210	දුටුල්පොළකුඹුර	එම	දුටුල්පොළ පදිංචි කොටසේ රාමුකොට්ඨාසය	0 0 1
211	එම	එම	කිසිවක් පදිංචි සෙල්ලම්පිත්තියාගේ රාමුකොට්ඨාසය, දිගම පදිංචි කීර්තියාගේ ආරම්භයෙන් අපද්‍රව්‍යය, රන්කොට්ඨාසයේ සේරන් කොට්ඨාසය සහ මුදියන්සේරාගේ මැණිකොට්ඨාසය	0 1 6
212	කෝන්ගහකුඹුර	එම	කිසිවක් පදිංචි සෙල්ලම්පිත්තියාගේ රාමුකොට්ඨාසය	0 0 3
213	එම	එම	එම	0 0 0.5
214	එම	එම	දිගම පදිංචි චන්දිකාගේ පුංචිපොළ, අපද්‍රව්‍යයෙන් කුඩා කොටස, අපද්‍රව්‍යයේ රාමුකොට්ඨාසය සහ අපද්‍රව්‍යයේ සේරන්කොට්ඨාසය	0 2 34
215	එම	එම	කිසිවක් පදිංචි පුංචිපොළෙන් කුඩා කොටස සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 15
216	කීර්තියාගේ කුඹුර	එම	දිගම පදිංචි පුංචිපොළේ කීර්තියාගේ සහ එම උක්කොට්ඨාසය	0 0 6
217	කෝන්ගහකුඹුරෙන් සහ කෝන්ගහකුඹුරෙන්	කුඹුර සහ සේරන්	දිගම පදිංචි පුංචිපොළේ උක්කොට්ඨාසය සහ එම කීර්තියාගේ	0 1 2
218	මැදුරේ කොටස පුංචිපොළෙන්	සේරන්	ඊට්ටි සේරන්කොට්ඨාසය පදිංචි දිගම පුංචිපොළේ මුදියන්සේරාගේ රාමුකොට්ඨාසය	0 0 18
219	මොහොත්, පන්සලකොට්ඨාසය	කුඹුර සහ සෙල්ලම්පිත්තියාගේ කොටසක්	කොට්ඨාසයෙන් පන්සල ගාරකරුවන්: කිවුල්ගම චන්දිකාගේ කීර්තියාගේ, දිගම, ඔද්දරගම පුංචිපොළ, දුටුල්පොළ රන්කොට්ඨාසයේ මුදියන්සේරාගේ, සැමවිටම පැවැත්මෙන් කීර්තියාගේ, කොට්ඨාසයෙන් රාමුකොට්ඨාසය සහ හරු බිම්පිටි, ආදී. සුමනල සිව්ට්	1 0 27
220	ගොඩකුඹුර	කුඹුර	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය	0 1 8
221	එම	එම	සුලුපොළේ පදිංචි සේරන්කොට්ඨාසය සහ එම කීර්තියාගේ මුදියන්සේරාගේ මැණිකොට්ඨාසය සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 3 3
222	එම සහ දුටුල්පොළ	එම	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය	0 1 36
223	අසමුද්දම්	එම	එම සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ සේරන් කුඩා කොටස සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 37
224	සිසිලියාගහකුඹුර	එම	එම සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ සේරන් කුඩා කොටස සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 31
225	දුටුල්පොළකුඹුර	එම	සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ සේරන් කුඩා කොටස සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 2
226	අසමුද්දම්	එම	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය	0 3 4
227	මහලකුඹුර	එම	සුලුපොළේ සිරිසේන කොට්ඨාසය සහ ජිනාතිස මඩම	0 0 20
228	සිසිලියාගහකුඹුර	එම	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය, සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ සේරන් කුඩා කොටස සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 3
229	එම	එම	එම	0 1 32
230	ගොඩකුඹුර දුටුල්පොළකුඹුර	එම	සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ මැණිකොට්ඨාසය සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 3
231	ගොඩකුඹුර	එම	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය	0 0 7
232	එම	එම	සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ මැණිකොට්ඨාසය සහ එම කීර්තියාගේ කුඩා කොටස	0 0 12
233	අන්තරාගමයේ මහලකුඹුර	එම	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය	0 2 23
234	එම	එම	එම	0 0 7
235	මහලකුඹුර	එම	සුලුපොළේ සිරිසේන කොට්ඨාසය සහ ජිනාතිස මඩම	0 2 5
236	ඉලංකන්තියාගේ කුඹුර	එම	සුලුපොළේ සේරන්කොට්ඨාසය නමින් වසරකට වරක් මුදියන්සේරාගේ මැණිකොට්ඨාසය	0 0 14
237	එම	එම	කීර්තියාගේ පදිංචි පදිංචි, එම, ඉලංකන්තියාගේ මැණිකොට්ඨාසය	0 0 32

නො. (No.)	ඉඩම් නම (Name of Land)	අන්දම (Area)	අයිතිකම්යන්ගේ නාම (Name of Proprietor)	මහලු, අ.රු.ප. (Acreage, A.R.P.)
238	ඉලක්කුලේඤ්ඤ	ඤ්ඤ	සුලුගල්ලේ ජයසිංහ හවරන්ග වසුඤ්ඤර මන්ති නායක මුදියන්සේලාගේ මැන්නම්මො ආමාර්හාමි	0 1 28
239	එම	එම	එම	0 0 2
240	කරවේග	සේන	එම සහ හිංගිරිගො ආමාර්හාමි, එම එල ආමාර්හාමි, එම සිව්වමො ආමාර්හාමි, වාලුසේරන් පලාපන්තල, සුරසේන සේරන් පලාපන්තල, කවිසේන සේරන් පලාපන්තල, ජයසේන මාපිටියම, සුමානාමිති මාපිටියම, සෝමාමිති මාපිටියම සහ ජනනිසක මඩමල, තිකවැරගේ ජේ. එම්. ඉලංගන්තිලක මැතින්ග සහ රූපාමිති ඉලංගන්තිලක ආමාර්හාමි සහ අසුරධසුරේ ජපන්ත නැන්පන් රිවිඛි අර්චිතාරේ මහතා හාගේ මහලු අර්චිතාරේ සහ මුගන් අර්චිතාරේ	0 0 15
241	මැවේග	සේන	(නො. 240 දරණ දිවෙම අයිතිකරුවන්)	0 0 21
242	ඉලක්කුලේඤ්ඤ	ඤ්ඤ	සුලුගල්ලේ ජයසිංහ හවරන්ග වසුඤ්ඤර මන්ති නායක මුදියන්සේලාගේ මැන්නම්මො ආමාර්හාමි	0 0 30
243	එම	එම	එම	0 0 30
244	ඉලක්කුලේඤ්ඤ	කමන	එම	0 0 1
245	ඉලක්කුලේඤ්ඤ	ඤ්ඤ	එම	0 0 6
246	එම	එම	එම	0 0 14
247	මැවේග	සේන	(නො. 240 දරණ ඉඩමේ අයිතිකරුවන්)	0 0 31
248	එම	එම	එම	0 0 16
249	කිවුලාල්ලේගේන	එම	දියසම් නන්තනකෝන් මුදියන්සේලාගේ මුදලිහාමිගේ පුංචි මැණිකා	0 0 7
250	එම	එම	දලපොතමේ නන්තනකෝන් මුදියන්සේලාගේ මුදලි හාමිගේ කිරිමැණිකා	0 0 12
251	එම	එම	හැවන්පැලැස්ගේ එම කිරිහාමි	0 0 10
252	එම	එම	හැවන්පැලැස්ගේ නන්තනකෝන් මුදියන්සේලාගේ එල කිරිහාමිගේ උක්කුණාමි (1/2 කොටසක්) සහ එම උක්කුණාමිගේ මෙදරලාගේ රොහාමි (1/2 කොටසක්)	0 0 13
253	එම	එම	හැවන්පැලැස්ගේ නන්තනකෝන් මුදියන්සේලාගේ එල කිරිහාමිගේ උක්කුණාමි	0 0 7
254	එම	එම	එම	0 0 22
255	එම	එම	හැවන්පැලැස්ගේ ඩී. ඇම්. කේ. පුංචි මැණිකා	0 0 13
256	එම	එම	එම නන්තනකෝන් මුදියන්සේලාගේ බණ්ඩරලාගේ පුංචි බණ්ඩර	0 0 36
257	එම	එම	එම හිංගිරිගොගේ මුදලිහාමි	0 0 1
258	එම	එම	දලපොතමේ නන්තනකෝන් මුදියන්සේලාගේ මුදලි හාමිගේ කිරිමැණිකා	0 0 5
259	එම	එම	දියසම් එම පුංචි මැණිකා	0 0 19
260	මැවේග	එම	(නො. 240 දරණ ඉඩමේ අයිතිකරුවන්)	1 2 14
261	එම	එම	එම	0 1 5
262	සිව්වමොගේන	එම	එක්සේලාගේ එම්. ඇම්. මුදියන්සේ, එම්. ඇම්. හිංගිරි අම්මො, එම්. ඇම්. මුතුමැණිකා, හැවන්පැලැස්ගේ එම්. බී. සේරන් සහ බෝගම්මන එම්. ඇම්. හිංගිරි අම්මො	0 0 33
263	එම	එම	දියසම් එම්. ඇම්. අපසුහාමි පිදුගේගේ කඩකොට්ටි පිදුගේ, එම්. ඇම්. රොහාමි සහ එම්. ඇම්. සේරන්හාමි වෙල් පිදුගේ	0 0 32
264	එම	එම	එම	0 0 9
265	එම	එම	තිසෝගම් සෙල්ලවන්තිහාමිගේ රොහාමි, දියසම් එම්. ඇම්. මුදියන්සේගේ මැණිකාමි, එම්. ඇම්. කිරිහාමි ආරම්භලාගේ අපසුහාමි, එම්. ඇම්. රහම්ල හාමිආරම්භලාගේ සේරන් බණ්ඩර, එම ර.බණ්ඩර, එම හිංගිරි මැණිකා, එම පුංචි බණ්ඩර සහ එම්. ඇම්. මුදලිහාමිගේ කිරිහාමි, තුඹුල්ලේ එම්. ඇම්. මුදියන් සේගේ රොහාමි සහ මුවන්පැල්ලේ එම්. ඇම්. රහම්ලහාමිගේ රොහාමි	0 2 25
266	එම	එම	දියසම් එම්. ඇම්. අපසුහාමි පිදුගේගේ කලකොට්ටි හිටපු පිදුගේ, එම්. ඇම්. රොහාමි සහ එම්. ඇම්. සේරන්හාමි වෙල් පිදුගේ	0 1 22
267	මැවේග	එම	(නො. 240 දරණ ඉඩමේ අයිතිකරුවන්)	0 1 37
268	එම	එම	එම	0 1 15
269	එම	එම	එම	0 1 9
270	එම	එම	එම	0 3 10
271	හැවන්පැලැස්	මැව්මැණිකා	එම	0 0 8

17 2 14.5

එකීන්ගේ ඉඩම් අයිතිකරුවන්ට අදාළව සලකා බැලීමට සූදානම් කරන ලදී. ඉඩම් මාලිගා මිල මෙහෙයුමකට දායකවීම සඳහා සහතික වශයෙන් මහලු මිලකර මිලකර මිලකර මාලිගා මෙහෙයුම දුටුවදහි.

ඉහත සඳහන්ව ඇති අයිතිකරුවන්ට අදාළව සලකා බැලීමට සූදානම් කරන ලදී. ඉඩම් මාලිගා මිල මෙහෙයුමකට දායකවීම සඳහා සහතික වශයෙන් මහලු මිලකර මිලකර මිලකර මාලිගා මෙහෙයුම දුටුවදහි.

1950 අගස්තු මුලු මුළු 18 වන දින
 සුරැකුණු කවිසේනගේ දින.
 මහලු මිල මෙහෙයුම, ආණ්ඩු මුලු ජපන්ත මිලකර.

අදාළව කටයුත්තකට, එනම්:—රිදීම්පුද්ගල පිහිටුවීමේ කටයුත්තකට පිහිටුවීමේ පහසුකම් සලසාදීමට අදාළව පවතින ඉඩම් උඩු පැතිම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ පනත” පස්වැනි කොටසේ කරනියුම් පාඨවලට ප්‍රකාරයට පළාත්, පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උදාහරණයක්වශයෙන් පිහිටුවීමට අදාළව පිහිටීම. එ ඉඩමනම්:—

බ්‍රිතාන්‍ය නො. I. S. P. P. 10. නො. 1 දරණ ඉතිරි කළ. ගම්—බුදුබුදුන්තාව

නො.	ඉඩමේ නම.	අයුම්	ඉඩම්කම්කරුන්ගේ නම	මහල, අ. ර. ප.
235	රදලිගමටතුමුර	..	තුමුර සහ සේන..	0 0 32
236	එම	..	එම	0 0 38
237	එම	..	එම	0 0 18
238	පුඤ්ඤදායකතුමුර	එම	..	0 0 19
239	රදලිගමටතුමුර	සේන	..	0 0 36
240	පුඤ්ඤදායකතුමුර	..	තුමුර	0 1 32
241	කන්දකුඤ්ඤ	එම	..	0 0 1
242	කන්දකුඤ්ඤ	එම	..	0 1 37
243	එම	0 0 4
244	පුඤ්ඤදායකතුමුර	0 1 32
245	කන්දකුඤ්ඤ	එම	..	0 1 10
246	එම	0 0 30
247	නිකමිට්තකතුමුර	0 0 32
248	පුඤ්ඤදායකතුමුර	සේන සහ තුමුර	..	0 0 30
249	නිකමිට්තකතුමුර	0 0 27
250	බ්‍රහ්මලිප්පකතුමුර	0 2 3
251	බ්‍රහ්මලිප්පකතුමුර	සේන	..	0 0 38
252	පහසුකම් සලසාදීම	එම	..	0 0 9
253	කෝන්කපුට්ටක	එම	..	0 0 39
254	බ්‍රහ්මලිප්පකතුමුර	තුමුර	..	0 0 25
255	හබරකඩවෙල	0 0 8
256	පාර්වතකතුමුර	0 0 34
257	භූමිපුත්‍රිය පාඩු	එම	..	0 0 9
258	භූමිපුත්‍රිය පාඩු	සේන	..	0 0 15
259	භූමිපුත්‍රිය පාඩු	සේන	..	1 0 11
260	තුමුරකපුට්ටක	එම	..	0 0 20
261	එම	0 0 34
262	බ්‍රහ්මලිප්පකතුමුර	තුමුර	..	0 0 2
263	එම	0 0 1
264	තුමුරකපුට්ටක	සේන	..	1 0 22
265	එම	0 0 8
266	භූමිපුත්‍රිය පාඩු	සේන	..	0 0 39
267	එම	0 0 5
268	පුඤ්ඤදායකතුමුර	0 0 30
269	භූමිපුත්‍රිය පාඩු	සේන	..	0 1 2

කො. අංකය	අංකය	අයිතිය	මහල, අ.ර.ප.
270	පුහුලියායකුඹුර
271	එම
272	එම
273	එම
274	අඹුමාඩු මුදුක්කම
275	පුහුලියායකුඹුර
276	රදලියමිරකුඹුර
277	එම
278	එම
279	අඹුමාඩු මුදුක්කම
280	රදලියමිරකුඹුර
281	රදලියමිරකුඹුර
282	පුහුලියායකුඹුර
283	අඹුමාඩු මුදුක්කම
284	පුහුලියායකුඹුර
285	එම
286	එම
287	එම
288	එම
289	එම
290	දිවුල්ගම මුදුක්කම
291	පුහුලියායකුඹුර
292	අදහියකුඹුර
293	පුහුලියායකුඹුර
294	පුහුලියායකුඹුර
295	එම
296	පුහුලියායකුඹුර
297	එම

කො. අංකය	ඉඩමේ නම	ආකාරය	අයිතිකම්කරුන්ගේ නම	මහත, අ. රු. ප.
298	පලුගහකුඹුර	ආකාරය	නිකවැරවියේ ඔලිගොල්ලගම එච්. ආර්. පී. අඩුසඳහාමි සහ එච්. ආර්. පී. ඩී. ඩී. සිංහලානි සහ කොංසොලිඩේෂන් ඔලිගොල්ල එච්. ආර්. පී. ඩී. සිංහලානි, එච්. ආර්. පී. රත්මානාන සහ එච්. ආර්. පී. කමනිහාමි	0 0 22
299	පුහුලිදයාගකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම එච්. ආර්. පී. කමනිහාමි, එච්. ආර්. පී. රත්මානාන සිටිබණ්ඩා, එච්. ආර්. පී. රත්මානාන පිත්තියාමි සහ එච්. ආර්. පී. කපුරුගාමිගෙ ටිකිරිගාමි	0 0 15
300	පුහුලිදයාගකුඹුර	එම	කුරුඤානල රෝමානු (පල්ලිය) හාරකරු: කොලොම් බිඳොප්පුමා...	0 0 36
301	පලුගහකුඹුර	එම	දක්කිගමුව එ. එච්. ජී. මුණිමල් කුමාරිගාමි	0 1 36
302	ගෙලුගම පදංගණ කුඹුර	එම	ගම්පහ පී. ඩී. ඩී. පොත්තකෝන් (හිතියවරයා)	0 0 39
303	දඹුල්ලකුඹුර	කුඹුර සහ සේන	පොයින්ට්පෙදුරුගි පී. සහායකි බෙඩ්ඩායයි සහ මැල්ලම්පිත්තේ	0 1 24
304	පුහුලිදයාගකුඹුර	කුඹුර	නිකවැරවියේ හිලෝගම සේරත් මුදියන්සෙලාගෙ අපසුගාමි කෝරල, සේරත් මුදියන්සෙලාගෙ මල්කාමිගෙ මුදියන්සේ, සේරත් මුදියන්සෙලාගෙ ඩී. සිංහලානි, සේරත් මුදියන්සෙලාගෙ සිරිසාමිගෙ මුදියන්සේ, සේරත් මුදියන්සෙලාගෙ බණ්ඩාර මාලිගා, සේරත් මුදියන්සෙලාගෙ බණ්ඩාර පුංචිගල, සේරත් මුදියන්සෙලාගෙ මල්කාමිගෙ කුමාරි සහ සේරත් මුදියන්සෙලාගෙ මල්කාමිගෙ අපසුගාමි	0 1 30
305	දඹුල්ලකුඹුර	එම	නිකවැරවියේ හිලෝගම රත්නායක මුදියන්සෙලාගෙ ටිකිරිගාමි, රත්නායක මුදියන්සෙලාගෙ අපසුගාමි, රත්නායක මුදියන්සෙලාගෙ මල්කාමිගෙ මුදියන්සේ, රත්නායක මුදියන්සෙලාගෙ පුංචිගල, සේරත් මුදියන්සෙලාගෙ අපසුගාමි, සේරත් මුදියන්සෙලාගෙ පුංචිගල, සේරත් මුදියන්සෙලාගෙ මල්කාමිගෙ කුමාරි සහ සේරත් මුදියන්සෙලාගෙ මල්කාමිගෙ අපසුගාමි	0 2 4
306	එම	එම	නිකවැරවියේ හිලෝගම රත්නායක මුදියන්සෙලාගෙ රත්මානාන සහ සේරත් මුදියන්සෙලාගෙ සිරිබණ්ඩාගෙ මුදියන්සේ	0 0 10
307	එම	එම	එම	0 1 16
308	එම	එම	නිකවැරවියේ හිලෝගම සේරත් මුදියන්සෙලාගෙ පෙල්ලපසුගම පිත්තියාමි	0 0 29
309	එම	එම	නිකවැරවියේ හිලෝගම රත්නායක මුදියන්සෙලාගෙ හන්දවිනි, එම කුලසේන, එම පේමිමිනි	0 1 0
310	දඹුල්ලකුඹුර	එම	පොයින්ට්පෙදුරුගි පී. සහායකි, බෙඩ්ඩායයි, කොලොම්, මැල්ලම්පිත්තේ පී. ගාමිත්තේ	0 3 33
311	එම	එම	ගම්පහ පී. ඩී. පොත්තකෝන් (හිතියවරයා)	0 0 16
312	එම	එම	කෝට්ටේ ආර්. පී. ඩී. ඩී. සිංහලානි	0 0 33
313	විදිකන්දකුඹුර	එම	කෝට්ටේ රත්නායක මුදියන්සෙලාගෙ බණ්ඩාර පුංචිගල සහ එච්. ඩී. ඩී. පොත්තකෝන්	0 0 37
314	එම	එම	කුරුඤානල ජිනනිස මඩවල	0 0 33
315	පලුගහකුඹුර	එම	දක්කිගමුව එ. එච්. ජී. මුණිමල් කුමාරිගාමි	0 0 18
316	පුහුලිදයාගකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම රත්මානාන සිටිබණ්ඩා	0 0 2
317	විදිකන්දකුඹුර	එම	කුරුඤානල ජිනනිස මඩවල	0 0 13
318	දඹුල්ලකුඹුර	එම	නිකවැරවියේ ජී. බෙල්ලිහිස් අපසුගාමි	0 1 16
319	මුකුටාගෙකුඹුර	එම	විකාරිගම ජයකොඩි ආරම්භය කොමිෂි නාවලිය සමඟ නිකවැරවියේ පුංචිගල නාවලිය, නම්බිගමනිකොට් නාවලිය, ආරම්භය කොමිෂි පුංචිගල නාවලිය, ජේ. රමිනි නාවලිය සහ ගුනපාල නිකොට් සහ නිකවැරවියේ ඔලිගොල්ලගම ජේ. අපසු නිකොට් නාවලිය නාවලිය, නිරනාවලිය සහ සෙලානියෙද	0 1 5
320	මුකුටාගෙකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම සිරිසාමිගෙ උත්කුමාරිය	0 0 17
321	එම	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම බණ්ඩාර සිරිසාමිගෙ නිරපසු නිකොට්	0 0 13
322	පුහුලිදයාගකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම රත්මානාන සිටිබණ්ඩා	0 2 26
323	පළමුකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම එච්. ආර්. පී. අඩුසඳහාමි, එච්. ආර්. පී. ඩී. සිංහලානි, කොංසොලිඩේෂන් ඔලිගොල්ල එච්. ආර්. පී. ඩී. සිංහලානි, එච්. ආර්. පී. රත්මානාන, එච්. ආර්. පී. කමනිහාමි	0 3 30
324	එම	එම	එම	0 0 33
325	මිහිඳුවස්සකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම ජේ. කෝට්ටේ නිකොට් පුංචි නිකොට්, ජේ. කෝට්ටේ නිකොට් කපුරු නිකොට්, ජේ. කෝට්ටේ නිකොට් උත්කුමාරිය	0 0 23
326	එම	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම ජේ. සිරිසාමි නිකොට්	0 0 15
327	හිතියවරයාගකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම එච්. ආර්. පී. අඩුසඳහාමි, එච්. ආර්. පී. ඩී. සිංහලානි සහ පුංචිගල බණ්ඩාර	0 0 29
328	කුඹුරියේ පොත්තකෝන් කුඹුර	එම	නිකවැරවියේ විකාරිගම ජේ. කාර්තවීර්ග පහ ආරම්භය කොමිෂි නාවලිය සහ බලකොට්ටේ ජේ. කොමිෂි නාවලිය සහ නම්බිගමනිකොට් පුංචිගල නාවලිය	0 0 11
329	පොත්තකෝන් කුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම ජී. බෙල්ලිහිස් අපසුගාමි, ජයකොඩි ආරම්භය ගුනපාල නිකොට්, රමිනි නාවලිය සහ ජයකොඩි ආරම්භය කපුරු නාවලිය ඩී. සිරිසාමි අපසු නිකොට්	0 0 2
330	දියකරමකුඹුර	එම	එම	0 0 30
331	එම	එම	සාපසේ පී. ඩී. පොත්තකෝන් පෙරකොටුරු කැන	0 0 11
332	හිතියවරයාගකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම එච්. ආර්. පී. අඩුසඳහාමි, එච්. ආර්. පී. ඩී. සිංහලානි සහ පුංචිගල බණ්ඩාර	0 1 15
333	හිතියවරයාගකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම බලකොට් මුදියන්සෙලාගෙ රත්මානාන	0 1 6
334	මිහිඳුවස්සකුඹුර	එම	නිකවැරවියේ ඔලිගොල්ලගම ජයකොඩි ආරම්භය කිරීමේ අපසු නිකොට්	0 0 25
335	විදිකන්දකුඹුර	එම	නිකවැරවියේ දුබස්කොට්ලගම ආර්. ඩී. පොත්තකෝන් සහ ආර්. ඩී. පොත්තකෝන් සිරිබණ්ඩාර	0 0 6

කො. අඩවි ගනු	අයුම්	අයිතිකම්කරුන්ගේ	මහක, අ.ර.ප.
336	සුළුලියාය	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. සේනාධරාණීගේ රන්මැණික සහ නිරේෂ්	0 0 9
337	පුරාණ සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ආම්. සේනාධරාණීගේ පු.විමුණික	0 0 13
338	සුළුලියාය	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 3
339	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ආම්. මුරුමුණික	0 0 7
340	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 5
341	සුළුලියාය සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 1 12
342	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 6
343	කෝන්ගහලු සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 11
344	සුළුලියාය සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 6
345	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 6
346	මිදිකන්ද සුමුර	ආඥා .. මහනිරේෂ් ඩී. ඇම්. මුරුමුණික	0 0 8
347	කෝන්ගහලු සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 5
348	කෝන්ගහලු සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 5
349	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 11
350	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 16
351	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 8
352	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 23
353	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 36
354	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 1 0
355	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 20
356	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 34
357	සුමුර සහ සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 1 12
358	බලාපොරොත්තු වීම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 6
359	සුමුර සහ සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 27
360	කෝන්ගහලු සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 9
361	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 30
362	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 9
363	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 14
364	දියකරවිල සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 3 18
365	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 22
366	දියකරවිල සේන	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 2 11
367	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 3 27
368	දියකරවිල සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 2 25
369	දියකරවිල සේන	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 1 9

එකතුව .. 31 0 0

විදිමත් අඩවි අයිතිකරුවන්ට අනුමැති කරුණු පෙන්වීම පිණිස පොදු තොරතුරු දැනගැනීම සඳහා සඳහන්වන විස්තරයන් මහාජන සභාව මගින් සම්පාදනය කළ හැකි වනු ඇත.

ව්‍යාජයක් ඉටුකිරීමට අයිතිවන්නා සෑදීමට සැලකීමේදී, ආඥාවක් පවතින විට ක්‍රියාකරණය අප්‍රේම 1950 ආදියට පැවැත්වීම මගින් දින 9 ටදී නිකමැරවිටේ නානාසංචිතයක් ඉදිරිපත් වුවහොත් ඒකාකාරී අයුරු අයිතිවන්නා සෑදීමට හැකි වනු ඇත.

වර්ෂ 1950 ආදියට පැවැත්වීම මගින් 18 වන දින ඇමරිකන් යු. එ. ඩී. ආඥාවක් පවතින විට ක්‍රියාකරණය අප්‍රේම 1950 ආදියට පැවැත්වීම මගින් දින 9 ටදී නිකමැරවිටේ නානාසංචිතයක් ඉදිරිපත් වුවහොත් ඒකාකාරී අයුරු අයිතිවන්නා සෑදීමට හැකි වනු ඇත.

බලපොරොත්තු වීම, අනුමැති කරුණු පවතින විට ක්‍රියාකරණය අප්‍රේම 1950 ආදියට පැවැත්වීම මගින් දින 9 ටදී නිකමැරවිටේ නානාසංචිතයක් ඉදිරිපත් වුවහොත් ඒකාකාරී අයුරු අයිතිවන්නා සෑදීමට හැකි වනු ඇත.

ආනුමැති කරුණු පවතින විට, එනම්—විදිමත් අඩවි ආදියට ක්‍රියාකරණය අප්‍රේම 1950 ආදියට පැවැත්වීම මගින් දින 9 ටදී නිකමැරවිටේ නානාසංචිතයක් ඉදිරිපත් වුවහොත් ඒකාකාරී අයුරු අයිතිවන්නා සෑදීමට හැකි වනු ඇත.

සිව්වන කො. I. S. P. P. 13. නොමිල 1 දරණ අයිතිකරුන්ගේ. කළ—නිවැරදි

කො. අඩවි ගනු	අයුම්	අයිතිකම්කරුන්ගේ	මහක, අ.ර.ප.
162	මැලිවිල සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 1 18
163	මඩල සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 38
164	එම	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 18
165	කෝන්ගහලු සුමුර	ආඥා .. නිකමැරවිටේ ඩී. ඇම්. මුරුමුණික	0 0 29

අනුමැති කටයුතුන්ගෙන්, එනම්:—සම් විශාලකිරීම් සිදු කිරීම පහත සඳහන් වෙනම ප්‍රවේශ්‍ය වූ විට ප්‍රධාන දැනුම් සඳහා ක්‍රියාකාරී පිටපත් “ඉඩම් ප්‍රධාන දැනුම් පත්” 5-වැනි කොටසේ කරන බවට සංශෝධිත ප්‍රකාරයට බොහෝම සහ ඉඩම් පිළිබඳ දැනුම් සඳහා නිවැරදිව මිල දැනුම් සැලැස්, ඒ ඉඩම් නම්:—

අංක.	ඉඩම් නම	ආකාරය	සීමාව	මහල, ආදිය.
1	පලමුවන පාරේ පහත නොසොස් පලමුවන පාරේ පාරේ පාරේ	ඉඩම් 15-20 වර්ගයේ රඹේ, ගෙයක්ද තිබේ	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ	10 1 38
2	පලමුවන පාරේ පාරේ	පම	..	0 2 30
3	දෙවන පාරේ පහත	පහත	එම සහ සුබසිංහ අවිච්චලයේ මාර්ටින් සිංහසායන්	5 3 28
4	පලමුවන පාරේ පහත	ඉඩම් 3-50 වර්ගයේ පොල් මත්ත, ගෙයක්ද තිබේ	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ, කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි, උඩුමක පදිංචි බණ්ඩාරයන්ගේ සීම්, සිංහලපේට්ටේ එස්.සී.පී. සහ සිංහලපේට්ටේ	3 0 8
5	එම	පහත	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ, කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි, උඩුමක පදිංචි සිංහලපේට්ටේ සහ සිංහලපේට්ටේ	7 1 0
6	පලමුවන පාරේ පහත	ඉඩම් 20-30 වර්ගයේ පොල්, කොස්, සහ පුළුස්ස	එම	3 2 33
7	පලමුවන පාරේ	පම	..	1 1 1
8	පිළිබිඹු පාරේ	කුඹුර	කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි සහ නැසිහිට කේ. ජී. මුදිකන්ගේ උරුමකරුන්ගේ	0 2 29
9	පිළිබිඹු පාරේ	ඉඩම් 3ක් වර්ගයේ පොල් මත්ත, ගෙයක්ද තිබේ	එම	4 1 2
10	පිළිබිඹු	පහත	එම	6 2 19
11	ජනනාන්තර මිලිට	ඉඩම් 2ක් වර්ගයේ පොල් ගස් සහ කොස් ගස්	එම සහ සිංහලපේට්ටේ බණ්ඩාරයන්ගේ	0 1 25
12	එම	මාස 6ක්-ඉඩම් 3ක් වර්ගයේ පොල්	කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි සහ නැසිහිට කේ. ජී. මුදිකන්ගේ උරුමකරුන්ගේ	0 3 23
13	දිවුල් පාරේ	ඉඩම් 5-60 වර්ගයේ පොල්, පුළුස්ස සහ කොස් ගස්	එම	1 1 29
14	එම	පහත	එම	0 2 33
15	කාන්තා පාරේ	ඉඩම් 2-35 වර්ගයේ පොල්, පුළුස්ස සහ කොස් ගස්, ගෙයක්ද තිබේ	කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි සහ උඩුමක පදිංචි බණ්ඩාරයන්ගේ සීම්	2 3 17
16	එම	ඉඩම් 30ක් වර්ගයේ පොල් සහ කොස් ගස්	එම	0 1 4
17	එම	පහත, ඉඩම් 30ක් වර්ගයේ කොස් ගස් සහ ගෙයක්ද තිබේ	කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි, උඩුමක පදිංචි සිංහලපේට්ටේ බණ්ඩාරයන්ගේ මාර්ටින් සිංහසායන් පදිංචි රජකරුන්ගේ මාර්ටින් සිංහසායන්	6 1 14
18	එම	පහත, ඉඩම් 25ක් වර්ගයේ කොස් ගස් 3ක් තිබේ	කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි සහ උඩුමක පදිංචි බණ්ඩාරයන්ගේ සීම්	0 2 6
19	දෙවන පාරේ	පහත	කොල්ලුවිටේ පදිංචි ජී. ජේ. සිත්තනම්බි සහ නැසිහිට කේ. ජී. මුදිකන්ගේ උරුමකරුන්ගේ	7 3 31
21	පල් අස්ගස්	ඉඩම් 10-25 වර්ගයේ පොල්, පුළුස්ස, කොස් සහ රටදල් ගස්, ගෙයක්ද තිබේ	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ සහ උඩුමක පදිංචි අදිකාරි අවිච්චලයේ පැලිස් අස්ගස්, මාර්ටින් සිංහසායන්, පුළුස්ස, ආනාඋඩුමක පදිංචි පල් අස්ගස්, සුරැල්ල පාරේ රුවන් සිංහසායන් සහ සිංහලපේට්ටේ මේලිස් සිංහසායන්	1 3 32
22	පල් අස්ගස්	පම	..	0 0 39
23	පල් අස්ගස්	මාස 6 ඉඩම් 30ක් වර්ගයේ පොල්, පුළුස්ස, කොස් සහ රටදල් ගස්, ගෙයක්ද තිබේ	එම	3 1 13
24	එම	ඉඩම් 5-20 වර්ගයේ කොස් සහ පොල් ගස්	එම	2 2 5
25	එම	පහත	එම	4 0 39
26	එම	ඉඩම් 5-35 වර්ගයේ පොල්, කොස්, රටදල්, පුළුස්ස සහ කොස් ගස්, ගෙයක්ද තිබේ	එම	4 3 6
27	බිම පල් අස්ගස්	ඉඩම් 40ක් වර්ගයේ පොල් සහ කොස් ගස්	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ සහ උඩුමක පදිංචි අදිකාරි අවිච්චලයේ ජී. ජේ. මාර්ටින් සිංහසායන්, ඉලක්කන් පල් අස්ගස් සහ දිසානායක සිංහසායන්	1 2 35
28	එම	ඉඩම් 30ක් වර්ගයේ පොල් සහ කොස් ගස්	එම	1 2 9
29	පිළිබිඹු පාරේ බිම පල් අස්ගස්	ඉඩම් 15 වර්ගයේ කොස් සහ පොල් ගස් 2ක් තිබේ	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ සහ උඩුමක පදිංචි අදිකාරි අවිච්චලයේ මාර්ටින් සිංහසායන්	3 3 33
30	බිම පල් අස්ගස්	පහත	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ සහ උඩුමක පදිංචි අදිකාරි අවිච්චලයේ ජී. ජේ. මාර්ටින් සිංහසායන්, සුරැල්ල පාරේ රුවන් සිංහසායන් සහ සිංහලපේට්ටේ මේලිස් සිංහසායන්	12 3 9
31	එම	ඉඩම් 30ක් වර්ගයේ පොල් සහ කොස් ගස්	එම	1 0 16
32	පල් අස්ගස් කුඹුර	කුඹුර, ඉඩම් 30ක් වර්ගයේ පොල් ගස් 13ක් තිබේ	උඩුමක පදිංචි අදිකාරි අවිච්චලයේ මාර්ටින් සිංහසායන්	1 0 0
33	පල් අස්ගස්	ඉඩම් 20-30 වර්ගයේ පොල්, කොස්, පුළුස්ස සහ රඹේ, ගෙයක්ද තිබේ	නැසිහිට පුත්තේ ද බේරමගේ උරුමකරුන්ගේ සහ උඩුමක පදිංචි අදිකාරි අවිච්චලයේ පැලිස් අස්ගස්, මාර්ටින් සිංහසායන්, පුළුස්ස, ආනාඋඩුමක පදිංචි පල් අස්ගස්, සුරැල්ල පාරේ රුවන් සිංහසායන් සහ සිංහලපේට්ටේ මේලිස් සිංහසායන්	4 2 32
34	එම	ඉඩම් 4ක් වර්ගයේ රඹේ	එම	2 0 18
35	පල් අස්ගස්	පම	..	1 0 6

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

குளிப்பதற்குக் கிணற்றுக்கும் அதற்கு வழிக்கும் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 2,398. குறிச்சி—மாகண்டன்.	விசாலம்.
	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	ஏ. ரூ. ப.
1	வலப்பிறற்கேவத்த 1-5 வருஷ 28 கழுகும், 2 வருஷ 2 தென்னையும், 15 வருஷ ஒரு பலாவும், 8 வருஷ ஓர் மாவும், 3 வருஷ ஓர் லுணுமிதிலையுங்கொண்டதோர் தோட்டம்	வீறப்பெறுமா ஆசரி அதற்குகோரூளே டொன ஹறமாளில, மாகண்டன், கெஸ்பேவா	0 0 2.1
2	ஷெ .. தென்னந தோட்டம், 20 வருஷ ஓர் தென்னையும், 3 வருஷ ஓர் கழுகும், 8 வருஷ ஓர் முருங்கையும், 4 வருஷ பப்போ ஒன்றுங் கொண்டது	லபுகமாகே டொன வில்லியம் குணாண்டன், மாகண்டன், கெஸ்பேவா	0 0 1.6
3	மில்லகஹுருமபுற .. நெலவயல	ஏ. சீ. டபிளபு. பீறிஸ், “சன்னிசமிட” மொறடுவா	0 0 6.8
4	எறியக்கஹுருமபுற .. ஷெ	பாதுக்க டொன வியனசிகுளோவும், மேறபடி பொடி சிகுளோவும், இருவரும் மாகண்டன், கெஸ்பேவா மனுகே டோன அமிதா குணாண்டன், மாகண்டன், கெஸ்பேவா	0 0 4.2
5	— .. இரு தம்பக குழிகளோடுள்ள மணற் கிணறென்று	மனுகே டொன தேகில, மாகண்டன், கெஸ்பேவா	0 0 0.5
6	கங்கறமாவத்தை .. 30 வருஷ ஓர் தென்னையும், 3-5 வருஷ 2 தென்னையும், 15 வருஷ ஓர் தித்திப்பினையும், 40 வருஷ ஓர் நாரமும, 5-12 வருஷ 3 கழுகுங் கொண்ட தோட்டம்	மனுகே டொன தேகில, மாகண்டன், கெஸ்பேவா	0 0 1.6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதது 203,) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவாகள எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 14 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் எழுந்தருளாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம (ஓகஸ்ட்) ஆடிப் 12 ந உ. எஸ். ஜே வலப்பிற, உதவி அரசாட்சி ஏசனடு. பொலிவ காரியாலய உப அதிபருக்கும், இன்ஸ்பெக்டர் அக்காணிகளுக்கும் வீடுகள் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல A 1,574 ம, A 1,575 ம குறிச்சி—பமபறக்கலை.

துணடு.	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல. A 1,574.	விசாலம்.
	விபரம்	உரித்தாளியின் பெயர்	ஏ. ரூ. ப.
1	“சிறியாய” 1 ம வாட்டின். 247 ம இலக்க பதிவின துணடு	பேரமரமும, காய்கறியும், 2 கட்டிடமும கொண்டது	0 1 19 87
2	பாதை	பாஸ்த்	0 0 16 61
3	“மனோரம்” 1 ம வாட்டின். 243 ம பதிவு இலக்கத் துணடு	11 பேரமரமும, 5 தோண்ட மரமும, 2 கட்டிடமும	0 1 16 67

பிரதமப்படத்து இல A 1,575

1	“சூவிற கொன்றென்ற” 2 ம வாட்டின். 16 பதிவு இலக்க 16	காய்கறி தோட்டமும, ஒரு கட்டிடமும, ஒரு மர கேறும்	0 0 35 26
---	---	--	-----------

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதது 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவாகள எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எழுந்தருளாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

நுவரெலியா கச்சேரி, 1950 ம (ஓகஸ்ட்) ஆடிப் 18 ந உ. ர. ஜி. குணவாதன, உப அரசாட்சி ஏசனடு.

MT/தித்தவெல்கொல்ல சிங்கப்ப பாடசாலை கட்டுகிறதற்காக எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 1,343. குறிச்சி—தித்தவெல்கொல்ல

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	கற்றுப்பிலையாய	சேனை .. இறங்கெதற் முததமெனிக்கா, தித்தவெல்கொல்ல, டம்புலல், (ராஜகாரிய சேவைகளுக்கான அடங்கியது)		0 0 33 1
2	ஷெ	சேனை .. ஏ. எ. ம. றசீக், தித்தவெல்கொல்ல, டம்புலல், (ராஜகாரிய சேவைகளுக்கான அடங்கியது)..		0 0 35 1
3	ஷெ	சேனை .. அக்குறம்பொடகெதற் புஞ்சிறல், தித்தவெல்கொல்ல, டம்புலல், (ராஜகாரிய சேவைகளுக்கான அடங்கியது)		0 1 5 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 21 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு மாத்தளை கச்சேரியில் எழுந்தருளாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 1948 ம (நவம்பர்) காத்தினை மாதம் 12 ந திகதி பிரசுரிக்கப்பட்ட 9,918 ம இலக்க அரசினர் “கெசெற்” பத்திரிகையில் இந்த விஷயம் சம்பந்தமாக இதற்குமுன் வெளிவந்த அறிவித்தல் இதனால் மறுக்கப்படுகிறது.

மாதளை கச்சேரி, 1950 ம (ஓகஸ்ட்) ஆடிப் 12 ந உ. ஆர். ம. பீ. பெளலை, உதவி அரசாட்சி ஏசனடு.

காணி திருத்த சட்டத்தினடிம கொடுபந துணடுகளுக்கு பாதை உண்டுபண்ணல் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

45 ம இலக்க பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம். குறிச்சி—கந்தேவத்தை.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
93	நில்கொலைஹுறவத்தை	2 வருஷ ஒரு தென்னையும், 10 வருஷ ஒரு கழுகும், 3 வருஷ 8 கோப்பிமரங்களும், 30 வருஷ 2 பலாமரங்களும், 3-20 வருஷ 26 பஞ்சமரங்களும்டங்கிய தோட்டம்	கந்தேவத்தை வாசிகளாகிய. (1) கற்றுளையல்கெதற் பண்டியா, (2) மேறபடி கலிங்குவா, (3) மேறபடி காறு, (4) மேறபடி சோமாளியா, (5) மேறபடி பாலயா, (6) மேறபடி மெனிக்கி, (7) மேறபடி நிக்கிரி, (8) மேறபடி பேபி, (9) மேறபடி ஹறமாளிசா, (10) மேறபடி பொடினூ	0 0 5 2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிட்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

- மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்புகுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராளுமாய் 1950 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 21 ந தேதியிலிருந்து காலை 11 மணிகளுக்கு மாதத்தைக் கச்சேரியில் எழுப்பப்படுகின்ற அக்காணிகளினுள்ள உடநடைகளினது தன்மையைப் பரிசீலனை செய்து உடனடியாக உரித்துக்கொள்வதற்கான விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுக்குத் தெரிந்திருக்கின்றபடி படுகின்றது.

மாதத்தைக் கச்சேரி, ஆர். டி. பெளலஸ், 1950 ம (ஆ) (ஜூலை) ஆடிமீ 12 ந உ. உதவி அரசாட்சி ஏசுரைடு.

பூசாவில் ஓர் மரக்கால்க்கும், மரம் அரியும் யந்திரத்திற்கும், அதைச் சேர்ந்த பந்திரங்களும எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பரிசீலனைச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது -

குணம்.	காணியின் பெயர்.	பிரதமப்படத்தது இல. A 1,162 1950 ம (ஆ) (ஆகஸ்ட்) ஆவணிமீ 21 ந உ. விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
8	மகாபெலவத்த	தென்னந் தோட்டத்தில் 35 வயதுள்ள 2 தென்கைகள், 15 வயதுள்ள 6 தென்கைகள்	ரி. சரேலில் சிலவா, ஏ. டி. எஸ். திண்டன், ரி. குணேரில் சில்வா, ரி. நன்னாமி, டப்பிளூ. பீட்டிஸ் அப்பு, டி. டப்பிளூ. செனிவறன், எம். ஜயனாமி, டப்பிளூ. சானில் சிலவா, டி. என்னோறில் சிலவா, கே. சுந்தேரில் சிலவா, கே. அறுநோலில் சிலவா, சற்றம்பி நோனாமி, தேமுனி அமறபாசா, கே. ஜயலியன் சிலவா, உ. ஆறன் உ. சிலவா, உ. சானில் உ. சிலவா, ரீ. பவுலின் உ. சிலவா, ஜே. ஜீடோறில் மெனடிஸ், ஆர். ஆளியிஸ்னாமி, ரி. பன்னி சிலவா, கே. வியானேரில் அப்பு, கே. கரேலில் சிலவா, ஏ. சி. எஸ். திண்டன், டி. குறேனில் திண்டன், அவுன்கொழை, டி. கிறிஸ்தோஹாமி, பீ. மைசா ஹாமி, உ. ஜேனாமி எல்லோரும் பூசா, உ. குறேனில் ஹாமி, கே. பானில் அப்பு இருவரும் போப்பேகொட, டொடனடுவ, உ. இனேரில் சிலவா, பானியபிறைய, டொடனடுவ, வை. அறிஸ் அப்பு, நதகம், டொடனடுவ	0 1 33.8
9	பப்பும்மாக்காரலாகேவத்த	35 வயதுள்ள 2 தென்கைகளுள்ள தென்னந் தோட்டம்	டேவ ஆரில் டி. சிலவா, டேவ சீப ஒடிஸ், கே. சுவனேரில், பூசே நன்னாமி, துபை யுடாஸ் மெனடிஸ் எல்லோரும் பூசா	0 0 3 8
10	மாறத்தெவத்த	35 வயதுள்ள 24 தென்கைகள் ஒரு கற்கட்டுக் கிண்டு, தக்கர்தால் செய்யப்பட மரக் கால்கள் உள்ள ஒரு பாத்திரம், தக்கரக் கூரைகளுள்ளும், கற் சிவாகளுள்ளும் 2 கொட்டிகள்கள்	ரி. சரேலில் சிலவா, ரி. குணேரில் சிலவா, ஜே. ஆர். மெனடிஸ், ஜல்லியன் இடோறில், மெனடிஸ், நென்னடிக்க உ. சிலவா திண்டன், கே. சுந்தேரில், கே. அநோலில் சிலவா, கே. டோமில் அப்பு, கே. வில்லியம் அப்பு, கே. காடியல்பு, கே. கிளியப்பு, கே. யுறேனேரில், பற்றிடொற உல்கொஹாமி, குமாறவடு வில்லியம் சிஞ்சோ, குமாறவடு ஒலிஸ்னாமி, கமுதேவ இஸ்னாமி எல்லோரும் பூசா	2 1 14.3
11	ஷெ ..	தென்னந் தோட்டத்தில் ஒரு பகுதி (செய்கையற்றது)	ரி. சரேலில் சிலவா, ரீ. குணேரில் சிலவா இருவரும் பூசா	0 0 6 2
12	லீய்கேவத்த ..	15 வயதுள்ள 2 தென்கைகளுள்ள தென்னந் தோட்டம்	கே. சுந்தேரில், பூசா	0 0 2.1
13	ஷெ ..	35 வயதுள்ள 4 தென்கைகளுள்ள தென்னந் தோட்டம்	உ. யு. செனிவறன், உ. உ. செனிவறன், சேனி உ. சொயிசா வின மனைவி எல்லோரும் பூசா	0 0 8
14	லியாகேவத்த, முறுப்புலவத்த அல்லது டங்காவத்த	35 வயதுள்ள 7 தென்கைகள், கூரையற்ற 2 கல்லாற கட்டிய கக்குகள்	உ. யு. செனிவறன், உ. உ. செனிவறன், சேனி உ. சொயிசா வின மனைவி, கே. ஆறன் சிஞ்சோ, கே. நோனாமி எல்லோரும் பூசா, எடோரில் சிலவா பால்குரிய, வெல்கெவ கொட, அஹங்கம்	1 0 25 4
15	புகுமாறடனேவத்த	35 வயதுள்ள 4 தென்கைகளுள்ள தென்னந் தோட்டம்	டப்பிளூ. ஜானடிஸ்னாமி, ஜே. மிடோரில் மெனடிஸ், டப்பிளூ. தீயாஸ் சிலவா எல்லோரும் பூசா	0 0 5.1
16	உளுன-யுன்குமபுறேகொடவத்த ..	40 வயதுள்ள 7 தென்கைகள் ..	ஜி. நெக்கறா இந்திரபால் உ. சொயிசா, ஜி. எலின் லீலா தன பாலி டி. சொயிசா இருவரும் கட்டுப்பே, பூசா, ஜல்லியன் இடோறில் மெனடிஸ், டப்பிளூ. தீயாஸ் சிலவா, ஜேமிஸ் சிலவா எல்லோரும் பூசா	0 3 18.7
1950 ம (ஆ) (ஆகஸ்ட்) ஆவணிமீ 22 ந உ.				
17	தலகஹாவத்த அல்லது மீச்சோ அத்தகேவத்த	25 வயதுள்ள 7 தென்கைகள் ..	எம். தாமசிர் மெனடிஸ், கே. அறுநோலில் சிலவா, இருவரும் பூசா, எம். பானிஸ்னாமி, டப்பிளூ. தீயாஸ் சிலவா இருவரும் கட்டுப்பே, பூசா	0 3 33.4
18	உளுன-உம்புறேகொடவத்த	40 வயதுள்ள 6 தென்கைகளும், 5 வயதுள்ள 2 தென்னம் பிள்கைகளுமுள்ள தென்னந் தோட்டமும், நட்பாத்தையும்	ஜி. நெக்கறா இந்திரபால் உ. சொயிசா, ஜி. எலின் லீலா தன பாலி உ. சொயிசா, இருவரும் கட்டுப்பே, பூசா, ஜே. இடோறில் மெனடிஸ், டப்பிளூ. தீயாஸ் சிலவா, எஸ். ஜேமிஸ் சிலவா இருவரும் பூசா	0 0 13 5
19	பெலியத்தேவத்த	40 வயதுள்ள 43 தென்கைகள், 12 வயதுள்ள 16 தென்கைகள்	ஜி. நெக்கறா இந்திரபால் உ. சொயிசா, ஜி. எலின் லீலா தன பாலி உ. சொயிசா இருவரும் கட்டுப்பே, பூசா	1 1 23.1
20	பெலியத்தேவத்த	40 வயதுள்ள 13 தென்கைகள், 20 வயதுள்ள 27 தென்கைகள் உள்ள தென்னந் தோட்டமும் நட்பாத்தையும்	ஜி. நெக்கறா இந்திரபால் உ. சொயிசா, ஜி. எலின் லீலா தன பாலி உ. சொயிசா இருவரும் கட்டுப்பே, பூசா	0 0 36.1
21	மகாடுறகேவத்த	70 வயதுள்ள 21 தென்கைகள், 20 வயதுள்ள 49 தென்கைகள்	உ. யு. செனிவறன், உ. நோலில் உ. சிலவா திண்டன், ஜல்லியன் இடோறில் மெனடிஸ், திறிமாறே குணேரில் சிலவா, கே. இனேரில்பப்பு, மனமெலறே ஜயனாமி, கே. கரேலில் உ. சிலவா, அகம்பொடி இரிப்படி, கே. முனடாசு, சிலபே. விமல்குரிய உ. சுவானவதி விஜயன், விஜயமுனி டொன் அசப்பு உ. சிலவா, பற்றிடொற கிறுன ஹாமி, முறுக்குவட்டு ஜயசேன், கே. சுவானேரில் டி. சிலவா, வெலிகொட ருனில் உ. சிலவா எல்லோரும் பூசா, கற்றுற பானில் போப்பேகொட, நதகம், டொடனடுவ, குமாறவடு அமிஸ்பு, தெமினிகொட, நதகம், டொடனடுவ, தேவ சீப. ஜினேரில்ஹாமி, நதகம், டொடனடுவ, ஜி. கோவில் சிலவா, கெனடல், பூசா, கிறிமதுற பபுனாமி, பற்றிடொற பூசா	3 1 29.5

தலை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
22 போடியுனனிகேகேவத்த	50 வயதுள்ள 3 தென்கை, 15 வயதுள்ள 72 தென்கை, 5 வயதுள்ள 5 தென்கைகளுக்கள்	ரீ. சரோலில் சிலவா, ரி. குணேரில் சிலவா, உ. எஸ். டி. சிலவா விஜயநாதன், உ. நோனில் உ. சிலவா, ஜே. இடோறில் மெனடியல், அறன் சிலவா தினாநாதன், எம். ஆரிப்படி, எம். ஜயனதாமி, தேவ எலியாலைநாமி, கே. அறுநோலில், எம். அலில் நோனா, எம். சவுனேரில் அபடி, உ. பூ. செனிவிறாநா, வெலிகொட ருனில் உ. சிலவா, டேவ ஆறில் உ. சிலவா	2 1 20.9
23 மரதானவத்த	12 வயதுள்ள 9 தென்கைகள், ஹாங்கரில் (Hanger) ஓர் பகுதி, கல்லும் தாரும் போடப்பட்ட ரோட்டில் ஓர் பகுதி, ஒரு கேற முதலியன அடங்கிய தென்கை தோட்டம்	கெளரிக் டி. சிலவா, டினரெத்தின, டி. அமராசா, கெ. லொககுஹாமி, உறகாக திசலஹாமி, நொறகல் பூவேனில் ஹாமி, நொறகல் லெயினிலஹாமி, டி. ஆர். டி. சொயசா செனிவிரெத்தின, கெ. வகுசிஹாமி, கெ. திசலஹாமி, கெ. அநோலில், கெ. சானல், டடிமுனை இசோஹாமி முதலியவர்கள் எல்லோரும் பூசாவில் உள்ளவர்கள்	0 0 39.6
24 கப்பினனாமுடியானசேகேவத்த	55 வயதுள்ள 42 தென்கைகளும், 15 வயதுள்ள 13 தென்கைகளும், 6 வயதுள்ள ஒரு தென்கையும், ஹாங்கரில் (Hanger) ஓர் பகுதியும், கட்டப்பட்ட தாங்கி கட்டப்பட்ட கக்கூசு முதலியவைகளும், கொன்கிறீற கூரையுடன் 2 கெகுகளும், கல்லுப் போடப்பட்ட தார ரோட்டில் பகுதியும், கிறவல் ரோட்டில் பகுதியும் ஒரு கேறறும் அடங்கிய தென்கை தோட்டம்	டி. ஆர். டி. சொயசா செனிவிரெத்தின, எம். ஜெயனதாமி, கலிங்கா லொககுஹாமி, ரி. சரோலில் சிலவா, டி. அமராசா, டி. லெயிலசோஹாமி, ரி. குணேரில் சிலவா, கே. சுவாரில் முதலியவர்கள் எல்லோரும் பூசாவில் உள்ளவர்கள்	0 3 26.3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையென்றுமடி (அத்தி: 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரித்ததமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரமூலமாய் 1950 ம (நூ) கீழ் குறிக்கப்பட்ட திகதிகளில் காலை 9.30 மணிகளுக்கு காலிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைக்களினது தன்மையையும் அவ்வநதைக்களுக்காய் தாம் சாதிக்ரம் உரித்துக்களின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,
1950 ம (நூ) (ஜூலை) ஆடிமீ 18 ந உ.

வி. பீ. விடாசசி,
உதவி அரசாட்சி ஏசனரே.

நிதிபெற்றி எல் திட்டத்தின் கீழ் வலது பக்கத்து பெரு வாய்க்காலில் தண்ணீர் பிறிவிடுதல் செய்துகொடுக்கும் கருவி அமைப்பதற்கு என்னும் பிரச்சி தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அத்தாவது —

பிரதமப்பதது இல : 10 குறிச்சி—புதுமுத்தாவ.

தலை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
235 நதலியவலகும்புற	நெற்காணியும் சேனையும்	எச். எம். முதலிஹாமிக்கே பண்டா, எச். எம். முதலிஹாமிக்கே வனனிஹாமி, எச். எம். அப்புஹாமிக்கே உக்கு மெனிக்கா, எச். எம். அப்புஹாமிக்கே கருப்பண்டா, எச். எம். ஜேரத்தாய்க்கே செலவனனிஹாமி, எச். எம். ஜேரத்தாய்க்கே குமா, எச். எம். முதியானசே, எச். எம். கவரூல், எச். எம். ஜேரத்தண்டா, ஆராச்சி, எச். எம். கிறிஹாமிக்கே நன்மெனிக்கா, எச். எம். அப்புஹாமிக்கே டிங்கிறிபண்டா, ஆகிய எல்லோரும் கிலோகம்-நிக்கவரட்டியா	0 0 32
236 ஷே	நெற்காணி	ஷே	0 0 38
237 ஷே	ஷே	கவவாமே மெனிக்கி, மகல்லேகம், நிக்கவரட்டியா	0 0 18
238 புகிலினடாய்கும்புற	ஷே	கிறிலத்தவ கோயில், வண. பிசப்பாண்டவா, கொழும்பு	0 0 19
239 நதலிலெலபொக்குண	சேனை	கவவா மெனிக்கி, மகல்லேகம், நிக்கவரட்டியா	0 0 36
240 புகிலினடாய்கும்புற	நெற்காணி	கிறிலத்தவ கோயில், வண. பிசப்பாண்டவா, கொழும்பு	0 1 32
241 கவதெரூல்கேகும்புற	ஷே	கே. உ. பெறேனில் அப்புஹாமி, நிக்கவரட்டியா	0 0 1
242 ஷே	ஷே	ஷே	0 1 37
243 ஷே	ஷே	ரீ. எம். கிறிபண்டா, ரீ. எம். ஏ. டிங்கிறிபண்டா, இருவரும் நிக்கவரட்டியா	0 0 4
244 புகிலினடாய்கும்புற	ஷே	டிங்கிறி அம்மா குமாறிஹாமி, உடலகம், நிக்கவரட்டியா	0 1 32
245 கங்குதரூல்கேகும்புற	ஷே	ரீ. எம். கிறிபண்டா, ரீ. எம். ஏ. டிங்கிறிபண்டா, இருவரும் நிக்கவரட்டியா	0 1 10
246 ஷே	ஷே	கே. உ. பெறேனில் அப்புஹாமி, நிக்கவரட்டியா	0 0 30
247 ரிம்பிறிக்ககும்புற	ஷே	எம். பீ. அப்புஹாமி, கலப்பிறியாகம், முதியானசே கிறறப்பு விதானே, திசோ கெத்த, ரீ. எம். கிறிஹாமி, டியாகம், ரீ. எம். அனகிஹாமி, தலகொலஜேன, ரீ. எம். புஞ்சிபண்டா, ரீ. எம். ஜேரத்தண்டா, இருவரும் கெவனபெலசா, நிக்கவரட்டியா	0 0 32
248 புகுலினடாய்கும்புற	புகு சேனையும் நெற்காணியும்	கிறிலத்தவ கோயில், குருக்கல், வண பிசப்பாண்டவா, கொழும்பு	0 0 30
249 திம்பிறிக்ககும்புற	நெற்காணி	எம். பீ. அப்புஹாமி, கலப்பிறியாகம், முதியானசே கிறறப்பு விதானே, திசோ கெத்த, ரீ. எம். கிறிஹாமி, டியாகம், ரீ. எம். அனகிஹாமி, தலகொலஜேன, ரீ. எம். ஜேரத்தண்டா, உ. எம். புஞ்சிபண்டா, இருவரும் கிவானபிலேசா, நிக்கவரட்டியா	0 0 27
250 சியாமபலககும்புற	நெற்காணி	எக்கனாயக்க முதியானசேலாகே பண்டப்புஹாமிக்கே ஜோதிஹாமி, நிக்கவரட்டியா	0 2 3
251 சியாமபலககும்புற	சேனை	ரீ. எம். ஜேரத்தண்டா, ரீ. எம். பண்டாபுலகே பண்டா, ரீ. எம். மிதுருஹாமி, ரீ. எம். நம்பண்டா, எல்லாரும் கிவானபிலேசா, நிக்கவரட்டியா	0 0 38
252 பாத்தனிகேனகலே	நெற்காணி	ஷே	0 0 9
253 கோனககும்புற	சேனை	ஈ. பீ. சேனநாயக்க, வாரியப்பொல	0 0 39
254 சியாமபலககும்புற, கபற கடவெல்	நெற்காணி	உ. எ. குமாறிஹாமி, உடலகம், நிக்கவரட்டியா	0 0 25
255 கபறக்கடவல்	ஷே	அவுசத்தஹாமிக்கே புஞ்சிபண்டா, அப்புரூல்கே வனனிஹாமி, அப்புஹாமிக்கே கிறிஹாமி, கிவன்பிலேசா, நிக்கவரட்டியா	0 0 8
256 பவ்வத்தேகும்புற	ஷே	கிறறப்புக்கே களுஹா, கபறவ, வாரியப்பொல, மேறபடி முதியானசே, கலப்பிறி யாகம், கிறிபண்டாகே பிளஹாமி, கறறிகமன, நிக்கவரட்டியா	0 0 34

துணடு. காணியின பெயர்.	நெற்காணி	லிபரம்	உரித்தாளியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
257	குறுவெத்தியபுலகும்புற	நெற்காணி	யூ. ஏ. தசனாயக குமாரிஹாமி, குருணாகல	0 0 9
258	குறுவெத்தியபுலகே	சேனை	ஷே	0 0 15
259	ஷே	ஷே	கிறிபண்டாகே பிண்டாமி, கறறிகமன, முதலிஹாமிகே கிறிஹாமி, பிண்டாமிகே கறறாமி, கந்தபொடமுதியானசேகே, கலப்பிறறியாகம், நிக்கவரெட்டியா	0 1 11
260	சூழக்கறறேன, கபறக கடவெவறேன	ஷே	டிக்கிறிஹாமி குமாறிஹாமி, ஈ. பீ. ரமிற்ற, ஆர். பீ. ரமிற்ற, யூ. ஏ. தசனாயக, குமாறிஹாமி யாவரும் நிக்கவரெட்டியா, அபபுஹாமிகே கிறிஹாமி, அவுசுத ஹாமிகே ஹேறதஹாமி, அபபுறலகே வன்னிஹாமி, அபபுஹாமிகே உக்கு பண்டா, யாவரும் கிவன்பெலெசா பீ. உ. பீற்றா அபபுஹாமி, கே. உ. மணுவல் அபபுஹாமி, பீ. உ. செலஸ்தியானு அபபு, பீ. உ. விகரோறியா கமயின, யாவரும், நிக்கவரெட்டியா	0 0 20
261	ஷே	ஷே	ஷே	0 0 34
262	சியம்பலகஹேனகும்புற	ஷே	டிக்கிறிஹாமி குமாறிஹாமி, ஈ. பீ. ரமித்த, ஆர். பீ. ரமித்த, யூ. ஏ. தசனாயக குமாறிஹாமி, நிக்கவரெட்டியா, அபபுஹாமிகே கிறிஹாமி, அவுசுதஹாமிகே ஹேறதஹாமி, அபபுஹலகே வன்னிஹாமி, அபபுஹாமிகே உக்கு பண்டா, யாவரும் கிவன்பெலெசா, பீ. உ. பீற்றா அபபுஹாமி, கே. உ. மணுவல் அபபுஹாமி, பீ. உ. செலஸ்தியானு அபபு, பீ. உ. விகரோறியா கமயின, நிக்கவரெட்டியா	0 0 2
263	ஷே	ஷே	டிக்கிறிஹாமி குமாறிஹாமி, ஈ. பீ. ரமித்த, ஆர். பீ. ரமித்த, யூ. ஏ. தசனாயக குமாறிஹாமி, பீ. உ. பீற்றா அபபுஹாமி, கே. உ. மணுவல் அபபுஹாமி, பீ. உ. செலஸ்தியானு அபபு, பீ. உ. விகரோறியா கமயின, யாவரும் நிக்கவரெட்டியா	0 0 1
264	குமுககஹேன, கபறக கடவெவறேன	சேனை	ஷே	1 0 22
265	ஷே	சேனை	ஷே	0 0 8
266	குறுவெற்றியாபாலுஹேன	ஷே	முதலிஹாமிகே கிறிஹாமி, கலப்பிறறியாகம், கிறிபண்டாகே பிண்டாமி, கறறிகமன, பிண்டாமிகே கறறாமி, கந்தபொட முதியானசே, கலப்பிறறியாகம், நிக்கவரெட்டியா	0 0 39
267	ஷே	ஷே	யூ. ஏ. தசனாயக குமாறிஹாமி, குருணாகல	0 0 5
268	புகிலிண்டாயயஹேன	ஷே	ஜி. டபிளபு கதிரினஹாமி, நிக்கவரெட்டியா	0 0 30
269	வெற்றியெயலமற்றே ஹேன	ஷே	உ. எம். லோறனல், நிக்கவரெட்டியா	0 1 2
270	புகிலிண்டாயயகும்புற	நெற்காணி	டிக்கிறி அமமா குமாறிஹாமி, உடலகம், நிக்கவரெட்டியா	0 0 27
271	புகிலிண்டாயயகும்புற	ஷே	ஈ. எம். உக்குஅமமா, ஈ. எம். டிக்கிரிபண்டா, ஈ. எம். பியதில்ல, ஈ. எம். ரெனக கூன, யாவரும் நிக்கவரெட்டியா, ஈ. எம். மெனிககிரூல், கிவான்பெலெசா நிக்க வரெட்டியா	0 0 13
272	ஷே	ஷே	ஷே	0 0 17
273	ஷே	ஷே	கிறிஸ்தவ கோயில், குருணாகல, பிசுப்பாண்டவா, கொழுமபு	0 0 32
274	டண்டாவ புத்தமத்தவகும்புற	ஷே	யூ. ஏ. தசனாயக குமாறிஹாமி, குலமாவதி, மொனனங்குளம், குமாறிஹாமி, ஈ. எம். புஞ்சி கபுறலகே உக்கு மெனிக்கா, ஈ. எம். எல்கிறிஹாமிகே புஞ்சி மெனிக்கா, ஈ. எம். அபபுஹாமிகே முததுமெனிக்கா, ஈ. எம். மெனிகுறலகே மெனிகத்தன, எச். எம். கிறிஹாமிகே கொம்பிஹாமி, எச். எம். அபபுஹாமி, எச். எம். முதியானசே விதானேயும், எச். எம். புஞ்சிஹலகே மலஹாமி, யாவரும் நிக்கவரெட்டியாவும், ஏ. ஜினதாச தேரே, அம்பலே பாணசால், மொனனங்குளம்	0 1 22
275	புகிலிண்டாயயகும்புற	ஷே	கிறிஸ்தவ கோயில், குருணாகல, பிசுப்பாண்டவா, கொழுமபு	0 1 15
276	நதலியவலககும்புற	ஷே	கிறிஹாமிகே புஞ்சிபண்டா, கிலோகம், நிக்கவரெட்டியா,	0 0 16
277	ஷே	ஷே	எச். எம். முதலிஹாமிகே பண்டா, எச். எம். முதலிஹாமிகே வன்னிஹாமி, எச். எம். அபபுஹாமிகே உக்குமெனிக்கா, எச். எம். ஹேறதஹாமிகே செலவவன்னிஹாமி, எச். எம். ஹேறதஹாமிகே குமா, எ. எம். அபபுஹாமிகே கறறபண்டா, எச். எம். உக்குபண்டா, கே. மொஹமட் சலிம், எச். எம். கபுறல், எச். எம். ஹேறத பண்டா ஆராச்சி, எச். எம். கிறிஹாமிகே நமமெனிக்கா, ஈ. எம். அபபுஹாமிகே டிக்கிறிபண்டா, எல்லோரும் கிலோகம், நிக்கவரெட்டியா	0 0 1
278	ஷே	ஷே	ஷே	0 1 10
279	டண்டாவ புத்தமத்தவகும்புற	ஷே	யூ. ஏ. தசனாயக குமாறிஹாமி, குலமாவதி, மொனனங்குளம் குமாறிஹாமி, ஈ. எம். புஞ்சி கபுறலகே உக்குமெனிக்கா, ஈ. எம். எல்கிறிஹாமிகே புஞ்சி மெனிக்கா, ஈ. எம். அபபுஹாமிகே முததுமெனிக்கா, ஈ. எம். மெனிகுறலகே மெனிகத்தன, எச். எம். கிறிஹாமிகே கூம்பிஹாமி, எச். எம். அபபுஹாமி, எச். எம். முதியானசே விதானே, எச். எம். புஞ்சிஹலகே மலஹாமி, யாவரும் நிக்கவரெட்டியா, ஏ. ஜினதாச தேரே, அம்பலே மொனனங்குளம்	0 1 7
280	நதலியவலககும்புற	ஷே	எச். எம். முதலிஹாமிகே பண்டா, எ. எம். முதலிஹாமிகே வன்னிஹாமி, எச். எம். அபபுஹாமிகே உக்குமெனிக்கா, எச். எம். அபபுஹாமிகே கறறபண்டா, எச். எம். உக்குபண்டா, எச். எம். ஹேறதஹாமிகே செலவவன்னிஹாமி, எச். எம். ஹேறதஹாமிகே குமா, கே. மொஹிதீன சலிம், எச். எம். கபுறல், எச். எம். ஹேறதபண்டா ஆராச்சி, எச். எம். கிறிஹாமிகே நமமெனிக்கா, எச். எம். அபபுஹாமிகே டிக்கிறிபண்டா யாவரும் கிலோகம் நிக்கவரெட்டியா	0 0 24
281	ஷே	ஷே	ஷே	0 1 16
282	புகிலிண்டாயயகும்புற	ஷே	ஹேறதமுதியானசேலாகே அபபுஹாமி கோரு னை, மேறபடி மலஹாமிகே முதியானசே, மேறபடி டிக்கிறிபண்டா, மேறபடி கிறிஹாமிகே முதலிஹாமி, மேறபடி கிறிஹாமிகே கூம்பிஹாமி; மேறபடி முதலிஹாமிகே அபபுஹாமி, மேறபடி கிறிஹாமிகே முதியானசே, மேறபடி மெனிக்கா, எச். எம். பண்டா, வெல் விதானே, கிறிஹாமிகே புஞ்சிஹலகே, மேறபடி டிக்கிறிபண்டா, மேறபடி மெனிக்கா, அறறப்பற்று முதியானசேலாகே ஹேறதபண்டாகே டிக்கிறிஹாமி, எல்லோரும் கிலோகம்	0 0 24
283	டண்டாவ-புத்தமத்தாவெகும்புற	ஷே	யூ. ஏ. தசனாயக குமாறிஹாமி, குலமாவதி மொனனங்குளம் குமாறிஹாமி, ஈ. எம். புஞ்சி கபுறலகே உக்குமெனிக்கா, ஈ. எம். எல்கிறிஹாமிகே புஞ்சி மெனிக்கா, ஈ. எம். அபபுஹாமிகே முதது மெனிக்கா, ஈ. எம். மெனிகுறலகே மெனிகத்தன, எச். எம். கிறிஹாமிகே உம்பிஹாமி, எச். எம். அபபுஹாமி, எச். எம். முதியானசே விதானே, எச். எம். புஞ்சிஹலகே மலஹாமி, யாவரும் நிக்கவரெட்டியா, ஏ. ஜினதாச தேரே, அம்பலே பாணசால், மொனனங்குளம்	0 1 39
284	புதித்தாயயகும்புற	ஷே	கிறிஸ்தவ கோயில், குருணாகல, பாப்பாண்டவா, கொழுமபு	0 0 36

නැං. කාணியின் பெயர்.	விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
285	புகிலிந்தயாய்குமபுற .. நெற்காணி	ரீ. எம். உக்கு அம்மா, ரீ. எம். டிக்கிரிபண்டா, ரீ. எம். பியதிஸை, ரீ. எம். ரெனக	0 1 4
286	ஷெ ..	கூன், நிக்கவரெட்டியா, ரீ. எம். மெனிகிறுல், கிவன்பிலெசா, நிக்கவரெட்டியா	0 0 21
287	ஷெ ..	ரீ. எம். முத்தலிஹாமிக்கே நம மெனிக்கா, நிக்கவரெட்டியா	0 0 21
288	ஷெ ..	கிறிபண்டாகே முதியானசே, கிலோகம், ரீ. எம். முத்தலிஹாமிக்கே நமமெனிக்கா, நிக்கவரெட்டியா	0 1 14
289	ஷெ ..	எக்கனாயக்க முதியானசேலாகே கிறற்பபுக்கே களுபண்டா, கலபிறறியாகம், ரெனக	0 1 8
290	ஷெ ..	கூன முதியானசேலாகே புகுசிறுலகே சீக்கறுஹாமி, கிவன்பிலெசா, நிக்கவரெட்டியா	0 0 20
291	புகிலிந்தயாய்குமபுற, புகி .. நெற்காணியும் சேனையும	ஜீ. டி.பி.பு. கதிரினஹாமி, நிக்கவரெட்டியா	0 1 30
292	பெனியகுமபுற ..	ரீ. எம். டிக்கிரிபண்டா, கிறற்பபு விதானகே புகுசிறுலகே, ரீ. எம். கிறற்பபு	0 2 1
293	புகிலிந்தயாய்குமபுற ..	ஆராச்சிலாகே கிறி பண்டா, கடனலியானகே டொன திரேசா, கமலின எல்லா	0 1 38
294	புகிலிந்தயாய்குமபுற .. நெற்காணி	நம நிக்கவரெட்டியா, கதனலியானகே ஆரன் அபபு, குருனாககல், வண்டி	0 2 22
295	ஷெ ..	நாயடகே கிறி அபபுநாயடே, விஹாரகம், நிக்கவரெட்டியா	0 1 3
296	ஷெ ..	ரீ. எம். மெனிகிறுலகே உக்கு அம்மா, ரீ. எம். புகுசிறுலகே பண்டிஹாமி, ரீ	0 1 9
297	ஷெ ..	எம். கத்தஹாமிக்கே நன்மெனிக்கா, ரீ. எம். கத்தஹாமிக்கே புகுசிறுலகே, யாவரும்	0 1 27
298	பலுகஹகுமபுற ..	நிக்கவரெட்டியா	0 0 22
299	புகிலிந்தயாய்குமபுற ..	குருவாவெடாகே பபாசிறுஞ்சா, நிக்கவரெட்டியா	0 0 15
300	புகிலிந்தயாய்குமபுற ..	ரீ. எம். ஏ. செனவரத்தின, ரம்புலல், நிக்கவரெட்டியா	0 0 36
301	பலுகஹகுமபுற ..	எச. எம். பீ. அவசத்தஹாமி, எச. எம். பீ. டிக்கிரிமெனிக்கா, இருவரும் போகொல	0 1 36
302	கெலம்பகாலதெனிய கும ..	லேகமவும், எச. எம். ஏ. பிண்டாமி, எச. எம். ஏ. நமமெனிக்கா, எச. எம்.	0 0 39
303	தண்டுவாவகுமபுற .. நெற்காணியும் சேனையும	எ. கவனினஹாமி, யாவரும், வலதொற, கொபேகேன	0 1 24
304	புகிலிந்தயாய்குமபுற .. நெற்காணி	எச. எம். நமபிலெத்தலகே நனஹாமி, எச. எம். நனஹாமிக்கே கிறிபண்டா,	0 1 39
305	டண்டுவாவகுமபுற ..	எச். எம். நனஹாமிக்கே வனஹாமியும் எச. எம். கபபுறுஹாமிக்கே ரிக்கிறஹாமி,	0 2 4
306	தண்டுவாவகுமபுற ..	கிறிஸ்தவ கோயில், குருனாககல், பிசப்பாண்டவா	0 0 10
307	ஷெ ..	ரீ. எச. ஈ. மூனமலே குமாரிஹாமி, தண்டகமுவ	0 1 16
308	ஷெ ..	பீ. பி. ரெனககூன அபபுககாதது, கம்பஹா	0 0 29
309	ஷெ ..	சி. சபாபதி, டக்டா, பருத்தித்தூறை, பீ. நவரத்தினராசா, வெள்ளவத்தை	0 1 0
310	ஷெ ..	ஹேரத்த முதியானசேலாகே அபபுஹாமி கோரூன, மேறபடி. மலஹாமிக்கே முதி	0 3 33
311	ஷெ ..	யானசே, மேறபடி. மலஹாமிக்கே டிக்கிரிபண்டா, மேறபடி. கிறிஹாமிக்கே முதலி	0 0 16
312	ஷெ ..	ஹாமி, மேறபடி. பண்டாகே உக்குமெனிக்கா, மேறபடி. புகுசிறுல, மேறபடி.	0 0 33
313	வீடிகள்குமபுற ..	மேகமமா, மேறபடி. அபபுஹாமி, யாவரும் கிலோகம், நிக்கவரெட்டியா	0 0 37
314	ஷெ ..	ருசனாயக்க முதியானசேலாகே ரிக்கிறிபண்டா, மேறபடி. அபபுஹாமி, மேறபடி.	0 0 33
315	பலுகஹகுமபுற ..	வனஹாமிக்கே, மேறபடி. முத்தமெனிக்கா, மேறபடி. புகுசிறுலகே, ஹேரத்த	0 0 18
316	புகிலிந்தயாய்குமபுற ..	முதியானசேலாகே அபபுஹாமி, மேறபடி. புகுசிறுல, மேறபடி. மலஹாமிக்கே	0 0 2
317	வீடிகள்குமபுற ..	குமா, மேறபடி. அபபுஹாமி; யாவரும் கிலோகமா, நிக்கவரெட்டியா	0 0 13
318	டண்டுவாவகேல்குமபுற ..	ருசனாயக்க முதியானசேலாகே நன் மெனிக்கா, ஹேரத்த முதியானசேலாகே கிறி	0 1 16
319	மூக்கலானகுமபுற ..	பண்டாகே முதியானசே, கிலோகம், நிக்கவரெட்டியா	0 1 5
320	ஷெ ..	ஷெ	0 0 33
321	ஷெ ..	ஹேரத்த முதியானசேலாகே செல்லபபு வனஹாமி, கிலோகம், நிக்கவரெட்டியா	0 0 17
322	புகிலிந்தயாய்குமபுற ..	ருசனாயக்க முதியானசேலாகே நந்தாவதி, மேறபடி. குலசேன், மேறபடி. போமாவதி	0 0 13
323	பலுகஹகுமபுற ..	எல்லோரும் கிலோகம், நிக்கவரெட்டியா	0 2 6
324	ஷெ ..	எ. சபாபதி, டக்டா, பருத்தித்தூறை, பீ. நவரத்தினராசா, வெள்ளவத்தை	0 3 30
325	மயலாவத்தே குமபுற ..	பீ. பி. ரெனககூன, அபபுககாதது, கம்பஹா	0 0 33
326	ஷெ ..	ரீ. எம். பீ. விஜயகூன, கோட்டை	0 0 16
327	திமபிரிகஹகுமபுற ..	நனஹாமிக்கே ஆராச்சிக்கே பலத்தியான அலலிஸ, எச். பீ. விஜயகூன, இருவரும்	0 0 37
328	குதயிரிசேஹேனகுமபுற ..	கோட்டை	0 0 33
329	பொககுணேகுமபுற ..	ஜீனதாச, மடவல், குருனாககல்	0 0 18
330	பொககுணேகுமபுற ..	ரீ. எச. ஈ. மூனமலே; குமாரிஹாமி, டண்டகமுவ	0 0 2
331	பொககுணேகுமபுற ..	றனஹாமிக்கே கிறிபண்டா, வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 13
332	பொககுணேகுமபுற ..	ஜயதீச மடவல், குருனாககல்	0 0 26
333	பொககுணேகுமபுற ..	ஜீ பெலினிஸ் அபபுஹாமி, நிக்கவரெட்டியா	0 1 5
334	பொககுணேகுமபுற ..	ஜயகொடி. ஆராச்சிலாகே கூம்பிநாசேலி, நம்பிய ஹைக்கே களுநாசேலி, ஆராச்சிய	0 1 5
335	பொககுணேகுமபுற ..	நாயடகே புகுசிறுஹாமி நாசேலி, குணபால நாயடே, எல்லோரும் விஹாரகம்,	0 0 17
336	பொககுணேகுமபுற ..	ஜே. அபபுநாயடேகே கூம்பி நாசேலி, கிராநாசேலி, செல்லநாயடே, யாவரும்	0 0 13
337	பொககுணேகுமபுற ..	பலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 2 6
338	பொககுணேகுமபுற ..	கிறிநாயடேகே உக்கு நாயடே, வலகொல்லாகமா, நிக்கவரெட்டியா	0 3 30
339	பொககுணேகுமபுற ..	பண்டியா நாயடேகே கிறி அபபு நாயடே, வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 33
340	பொககுணேகுமபுற ..	றனஹாமிக்கே கிறிபண்டா, வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 13
341	பொககுணேகுமபுற ..	எச. எம். பீ. அவசத்தஹாமி, எச. எம். பி. டிக்கிரிமெனிக்கா, இருவலகொல்லாகம்	0 3 30
342	பொககுணேகுமபுற ..	நிக்கவரெட்டியா, எச. எம். ஏ. பிண்டாமி, எச. எம். ஏ. நமமெனிக்கா, எச்.	0 0 33
343	பொககுணேகுமபுற ..	எம். ஏ. கவனினஹாமி, எல்லோரும் வலதொற, கொபேகேன	0 0 33
344	பொககுணேகுமபுற ..	ஷெ	0 0 23
345	பொககுணேகுமபுற ..	ஜே. கொடலுவா நாயடேகே புகுசிறுநாயடே, மேறபடி. கபபுறுவா நாயடே, மேறபடி.	0 0 15
346	பொககுணேகுமபுற ..	உக்குவா நாயடே, யாவரும் வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 15
347	பொககுணேகுமபுற ..	ஜே. கிறி அபபுநாயடே, வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 29
348	பொககுணேகுமபுற ..	எச. எம். பீ. அவசத்தஹாமி, எச. எம். பீ. டிக்கிரி மெனிக்கா, புகுசிறுலகே	0 0 11
349	பொககுணேகுமபுற ..	பண்டா, யாவரும் வலகொல்லாகம் நிக்கவரெட்டியா	0 0 2
350	பொககுணேகுமபுற ..	ஜே. உம்பி நாச்சிலியும், நம்பிய நாயடேகே புகுசிறுஹாமி நாசேலி இருவரும்	0 0 11
351	பொககுணேகுமபுற ..	வலகொல்லாகம், ஜே. களுநாசேலியும் ஆராச்சி நாயடேகே கூம்பி நாச	0 0 2
352	பொககுணேகுமபுற ..	சேலி, இருவரும் விஹாரகம், நிக்கவரெட்டியா	0 0 2
353	பொககுணேகுமபுற ..	ஜீ. வலகொல்லாகம், ஜயகொடி. ஆராச்சிக்கே குணபால நாயடே,	0 0 30
354	பொககுணேகுமபுற ..	நம்பிநாசேலியும் ஜயகொடி. ஆராச்சிக்கே கபபுறு நாசேலியும் டிக்கிரி அபபு	0 0 30
355	பொககுணேகுமபுற ..	நாயடே, யாவரும் வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 30

කුණ	කාணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
331	தியகறம்பேகும்புற	நெற்காணி	சீ. சீ. சோமசேகரம், புறகரா, யாழ்ப்பாணம்	0 0 11
332	ரிம்பிறிகஹமுல்கும்புற	ஹெ	எச எம். பீ. அஷ்தஹாமி, எச எம். பீ. டி. கி. கி. மெனிக்கா, புஞ்சிமுல்கே பண்டா, எல்லாரும் வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 1 15
333	ரிம்பிறிகஹமுல்கும்புற	ஹெ	பாலசூரிய முதியானசேலாகே நமமெனிக்கா, வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 1 6
334	மயலாவத்தேகும்புற	ஹெ	ஜயகொடி ஆராச்சிலாகே கிறியப்பு நாயடே, வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 25
335	வீடிகநதேகும்புற	ஹெ	ஆர். பீ. ரெனனகூன, ஆர். பீ. சோமாவதி சிறறமமா, இருவரும் டொடகல்லா கம், நிக்கவரெட்டியா	0 0 6
336	புலிவிளையாய	ஹெ	ரீ. எம். கதஹாமிகே நமமெனிக்கா, நிக்கவரெட்டியா, மேறபடி புஞ்சிமெனிக்கா, ஒலகமெல்லவ	0 0 9
337	பலுகஹகும்புற	நெற்காணியும் சேனையும்	எச எம். பீ. அஷ்தஹாமி, எச எம். பீ. டி. கி. கி. மெனிக்கா, இருவரும் வலகொல்லாகம், நிக்கவரெட்டியா, எச. எம். ஏ. பி. ஹாமி, எச. எம். ஏ. நம மெனிக்கா, இருவரும் வலதொற, கொலேகனே	0 0 13
338	புலிவிளையாய	நெற்காணி	ரீ. எம். மெனிகரூலேகே உகரு அமமா, நிக்கவரெட்டியா,	0 0 3
339	ஹெ	ஹெ	சீ. ஜே. எஸ். மேகமமா நநதாவதி, பொகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 7
340	ஹெ	சேனை	ரீ. எம். ஏ. செனிவரத்தின, நெஜ்ஜெறரா, ரும்புல, நிக்கவரெட்டியா	0 0 5
341	புலிவிளையாயகும்புற	நெற்காணி	ரீ. எம். பண்டாகே புஞ்சிமுல்கே, ரீ. எம். டி. கி. கி. மெனிக்கா, விதானகே புஞ்சிமெனிக்கா இருவரும் நிக்கவரெட்டியா	0 1 12
342	புலிவிளையாயகும்புற	ஹெ	சீ. ஜே. எஸ். மேகமமா நநதாவதி, போகலாகம், நிக்கவரெட்டியா	0 0 6
343	கொனகஹமுல்கும்புற	ஹெ	ரீ. எம். வனஹாமி வெலவிதானே, ரீ. எம். அபபுஹாமிகே ரிக்கிஹாமியும், ரீ. எம். நனஹாமிகே டிக்கி மெனிக்கா, எல்லாரும் நிக்கவரெட்டியா	0 0 11
344	புலிவிளையாயகும்புற	ஹெ	ரீ. எம். மெனிகரூலேகே உகரு அமமா, நிக்கவரெட்டியா	0 0 6
345	ஹெ	ஹெ	ரீ. எம். கதஹாமிகே நமமெனிக்கா, நிக்கவரெட்டியா, மேறபடி புஞ்சிமெனிக்கா, ஒலகமெல்லவ, மஹாசிரியுள்ள	0 0 6
346	வீடிகனடேகும்புற	ஹெ	ஆர். பீ. ரெனனகூன, ஆர். பீ. சோமாவதி சிறறமமா, இருவரும் டொடக கொல்லாகம், மஹாசிரியுள்ள	0 0 8
347	கொனகஹமுல்கும்புற	ஹெ	சிலபகே சுத்தா, பஞ்சாகே சுத்தாவும் பஞ்சாகே கணித்த, யாவரும் அலியாவ, நிக்கவரெட்டியா	0 0 5
348	ஹெ	ஹெ	ரீ. எம். டி. கி. கி. விதானகே புஞ்சி மெனிக்கா, நிக்கவரெட்டியா	0 0 5
349	ஹெ	ஹெ	ஆராச்சிலாகே நாயடேகே கப்பறு நாயடே, ரிக்கி நாயடேகே கிறிமெனிக்கா நாச்சிலி ரிக்கிநாயடேகே டிக்கிநாயடே, ரிக்கிநாயடேகே அலனசேனநாயடே யாவரும் வலகொல்லாகம், நிக்கவரெட்டியா	0 0 11
350	ஹெ	ஹெ	ரீ. எம். முதியானசே விதானேவும், ரீ. எம். மலஹாமி இருவரும் நிக்கவரெட்டியா	0 0 16
351	ஹெ	ஹெ	ஹெ	0 0 8
352	ஹெ	ஹெ	ரீ. எம். டி. கி. கி. விதானகே புஞ்சி மெனிக்கா, நிக்கவரெட்டியா	0 0 23
353	கொனகஹமுல்கும்புற	ஹெ	சிலபகே சுத்தா பஞ்சாகே சுத்தாவும் மேறபடி கணித்த, அலியாவை, நிக்க வரெட்டியா	0 0 36
354	ஹெ	ஹெ	குருஹாமிகே புஞ்சிமுல்கே, ரீ. எம். முதியானசே, கே. ம. அகநெஸ் நோன, நிக்க வரெட்டியா	0 1 0
355	ஹெ	ஹெ	ரீ. எம். பண்டா கிறறப்பு ஆராச்சிலாகே புஞ்சிபண்டாவும், வனஹாமிகே ரிக்கி பண்டா, இருவரும் நிக்கவரெட்டியா	0 0 20
356	ஹெ	ஹெ	ஹெ	0 0 34
357	குமுகஹகும்புற	ஹெ	கன்ரூலகே பண்டாற மெனிக்கா, நிக்கவரெட்டியா	0 1 12
358	வலகொல்லாகமவெவ	குளக்கட்டு	ரீ. எம். முதியானசே, ரீ. எம். அபபுஹாமி கோரூன, இருவரும் நிக்கவரெட்டியா	0 0 6
359	குமுகஹகும்புற	நெற்காணி	ஹெ	0 0 27
360	கொனகஹமுல்கும்புற	ஹெ	ரீ. எம். முதியானசே விதானேவும், ரீ. எம். மலஹாமி, இருவரும் நிக்கவரெட்டியா	0 0 9
361	ஹெ	ஹெ	ஹெ	0 0 30
362	ஹெ	ஹெ	ஹெ	0 0 9
363	ஹெ	ஹெ	ஹெ	0 0 14
364	டியகறம்பேகும்புற	ஹெ	சீ. சீ. சோமசேகரம், புறகரா, யாழ்ப்பாணம்	0 3 18
365	ஹெ	ஹெ	ஹெ	0 0 22
366	டியகறம்பேகேஹேன	சேனை	ஹெ	0 2 11
367	ஹெ	ஹெ	ஹெ	0 3 27
368	டியகறம்பேகும்புற	நெற்காணி	ஹெ	0 2 25
369	டியகறம்பேகேஹேன	சேனை	ஹெ	0 1 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையென்பபடி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளை பிரகாரம் நில, விவசாய மந்திரிபிவாகள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரமுலாய 1950 ம் (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 5 ந தேதியிலன்று காலை 9 மணிகு நிக்கவரெட்டிய நெல்லு ஹவுசில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குருணக்கல் கச்சேரி, டபிளயு. ரீ. ஜயசிங்கம், உதவி அரசாட்சி ஏசனே.

பிரதிபெற்றால் எனனும் திட்டத்திற்குக் கீழ் தண்ணீர் பிரித்துக்கொடுக்கும் கருவி அமைப்பதற்காக எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதால் பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதிபெற்றது இல. 12, நீராப்பாய்ச்சல் அளவை அனுபந்தம் 1. குறிச்சி—தியகம், ஹேவனபெலலை, ஹத்திகமமான, எனனேறுகம், தலக்கொலேஹே கிராமங்கள்.

கூண	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
201	கொனகஹகும்புற	நெற்காணி	எஸ். கிறிபண்டா, குயிலேகம், கே. ஏ. அபபுஹாமி, ஆர். எச். பண்டா இருவரும் டியகம், நிக்கவரெட்டியா	0 3 16
202	ஹெ	ஹெ	கே. கே. ஹேரத்தஹாமி, டியகம், நிக்கவரெட்டியா	0 0 20
203	ஹெ	ஹெ	கே. கிறீமலஹாமி, கே. அபபுஹாமி, கே. ஹேரத்தஹாமி, குமபுக வெவ	0 1 5
204	ஹெ	ஹெ	டபிளயு. அபபுஹாமி, பி. மலஹாமி இருவரும் உடஹேனகம், நனஹாமிகே வனஹாமி, ஹேவனபெலலை	0 0 27
205	ஹெ	ஹெ	கே. புஞ்சிமுல்கே, டியகம், நிக்கவரெட்டியா	0 0 17
206	ஹெ	ஹெ	கே. அபபுஹாமி, டியகம், நிக்கவரெட்டியா	0 0 31

කුණ. කාணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
207	கோனகஹுவெவ	.. நெற்காணி ..	கே. லொககு ஹேரத்தூமி, டியகம, நிக்கவரட்டிய .. 0 0 22
208	ஷே ஷே கே. கே. ஹேரத்தூமி, டியகம, நிக்கவரட்டிய .. 0 0 13
209	ஷே ஷே கே. புகுசிரூல, டியகம, கே. நனமெனிக்கா, திலோகெதற .. 0 0 34
210	டம்புலுவாகுமபுற	.. ஷே பண்டாகே நனஹாமி, டிவுலலேவ, நிக்கவரட்டிய .. 0 0 1
211	ஷே ஷே எஸ் நனமெனிக்கா, ஹீதோகம, கே. ஏ. அபபுஹாமி, ஆர். ஹேரதபண்டா, எம். மெனிகஹாமி யாவரும் டியகம .. 0 1 6
212	போகஹாகுமபுற	.. ஷே எஸ் நனமெனிக்கா, ஹீதோகம, நிக்கவரட்டிய .. 0 0 3
213	ஷே ஷே ஷே .. 0 0 70 5
214	ஷே ஷே பி. புகுசிரூல, ஏ கலுவண்டா, ஏ. நனஹாமி, ஏ. ஹேரத ஹாமி யாவரும் டியகம, நிக்கவரட்டிய .. 0 2 34
215	ஷே ஷே பீ. கரு பண்டா, பி. கருஹாமி இருவரும் ஹீதோகம .. 0 0 15
216	கட்டைவத்தேகுமபுற	.. ஷே பீ கிறிஹாமி, பீ. உக்குஹாமி, இருவரும் டியகமனே, நிக்க வெரட்டிய .. 0 0 6
217	கோன்கஹாமுலஹேன, கோன சேனை கஹாமுலகமத்த பீ உக்குஹாமி, பீ. கிறிஹாமி இருவரும் டியகம, நிக்க வெரட்டிய .. 0 1 2
218	வெலெனேகொடபாலுகஹாமுல ஹேன	.. ஷே ரி எம் எம் நனஹாமி, உடஹேனகம .. 0 0 18
219	பினகுமபுற பாசலவத்த	.. நெற்காணி, தென்னந தோட்டம்	.. வனனிஹாமி கோரூல, பி. புகுசிரூல, டியகம, ஆர். முதி யானசே, டம்புலல், கீக்கறுஹாமி, ஹேவனபிலெஸஸ், நன ஹாமி, ரலககொலஹேன, டபளியூ. எம் சமங்கல் தேரோ, ரலககொலஹேன .. 1 0 27
220	கொடகுமபுற	.. நெற்காணி ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய .. 0 1 8
221	ஷே ஷே எஸ் என சி டபளியூ. எம். குமாரிஹாமி, எஸ் என. சி டபளியூ. எம். டிங்கிரியமமா குமாரிஹாமி இருவரும் ஹூலு கல், நிக்கவெரட்டிய .. 0 3 3
222	கொடகுமபுற, டேறியகுமபுற	.. ஷே ஷே .. 0 1 36
223	அசுவெத்தம	.. ஷே ஸ்ரீமதி ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய .. 0 0 37
224	சியம்பல்கஹாகுமபுற	.. ஷே ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய, எஸ். என. சி. டபளியூ. எம். ஹேரத குமாரிஹாமி, சாணி ஹேரத இருவரும் ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 0 31
225	துபுல்கஹாகுமபுற	.. ஷே எஸ் என. சி டபளியூ. எம். எம் குமாரிஹாமி, எஸ். என. சி டபளியூ. எம். டிங்கிரியமமா குமாரிஹாமி, ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 0 2
226	அஸ்வெத்தம	.. ஷே ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய .. 0 3 4
227	வகலேகுமபுற	.. ஷே எஸ். பண்டாரநாயக்க, ஏ. மடவல், இருவரும் ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 0 20
228	சியம்பல்கஹாகுமபுற	.. ஷே ஸ்ரீமதி ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய, எஸ். என. சி டபளியூ. எம். ஹேரத குமாரிஹாமி, சி. ஹேரத, ஹூலு கல், நிக்கவெரட்டிய .. 0 0 3
229	ஷே ஷே ஷே .. 0 1 32
230	கொடகுமபுற, டெறியகுமபுற	.. ஷே எஸ் என சி டபளியூ. எம். எம். குமாரிஹாமி, எஸ் என சி டபளியூ. எம். எம். டிங்கிரியமமா குமாரிஹாமி, ஹூலு கல், நிக்கவெரட்டிய .. 0 0 3
231	கொடகுமபுற	.. ஷே ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய .. 0 0 7
232	ஷே ஷே எஸ். என சி. டபளியூ. எம். எம். குமாரிஹாமி, எஸ். என. சி. டபளியூ. எம். டிங்கிரியமமா குமாரிஹாமி இருவரும் ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 0 12
233	அனனியகேவெல் அல்லது கொட குமபுற	.. ஷே ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய .. 0 2 23
234	ஷே ஷே ஷே .. 0 0 7
235	வகலேகுமபுற	.. ஷே எஸ். பண்டாரநாயக்க, ஜே. மடவல் இருவரும் ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 2 5
236	இளங்கலேகுமபுற	.. ஷே எஸ். என. சி. டபளியூ. எம். எம். குமாரசாமி, ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 0 14
237	ஷே ஷே ஸ்ரீமதி. இலங்கத்திலக்க, நிக்கவெரட்டிய .. 0 1 32
238	ஷே ஷே எஸ். என. சி. டபளியூ. எம். எம். குமாரிஹாமி, ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 1 28
239	ஷே ஷே ஷே .. 0 0 2
240	கறம்பேஹேன	.. சேனை எஸ். என. சி. டபளியூ. எம். எம். குமாரிஹாமி, எஸ். என. சி டபளியூ. எம். டிங்கிரியமமா குமாரிஹாமி, எஸ். என. சி டபளியூ. எம். எஸ்குமாரிஹாமி, எஸ். என. சி டபளியூ. எம். எஸ். குமாரிஹாமி, சி. எச். பஸ்ததல், எஸ். ஏ. பஸ்ப பத்தல், கே. எச். பஸ்பத்தல், ஜே. மாப்பிறறிகம, எஸ். மாப்பிறறிகம, எஸ். மாப்பிறறிகம; எஸ். மடவல் யாவரும் ஹூலுகல், ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, ரூபவதி இலங்கத்திலக்க குமாரிஹாமி, டகல் அலுவிஹார, பிற யன அலுவிஹார .. 0 0 15
241	வேவஹேன	.. ஷே ஷே .. 0 0 21
242	இளங்கலேகுமபுற	.. நெற்காணி எஸ். என. சி. டபளியூ. எம். குமாரிஹாமி, ஹூலுகல், நிக்கவெரட்டிய .. 0 0 30
243	ஷே ஷே ஷே .. 0 0 30
244	இளங்கலேகுமபுறகமத்தே	.. குடுமிருகுமிடத்தில பகுதி	.. ஷே .. 0 0 1
245	இளங்கலேகுமபுற	.. நெற்காணி ஷே .. 0 0 6
246	ஷே ஷே ஷே .. 0 0 14

කුණ. කාணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசரலம். ஏ. மு. ப.
247 வெவ்வேறான ...	சேனை	எஸ். என. சி. டபிள்யூ. எம். எம். குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். டி. டி. அம்மா குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். எல்குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். சிறமமா குமாரிஹாமி, சி. எச். பலப்பற்றல், எஸ். எச். பலப்பற்றல், கே. எச். பலப்பற்றல், ஜே. மாப்பிறறிகம், எஸ். மாப்பிறறிகம், எஸ். மம்பிறறிகம், ஜே. மடவல யாவரும் ஹூலு கல்ல, நிக்கவெரட்டிய, ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, ரூபவதி இலங்கத்திலக்க குமாரிஹாமி, நிக்கவெரட்டிய, டகல்ஸ் அலுவலாற	0 0 31
248 வெவ்வேறான ...	சேனை	சேனை	0 0 16
249 கியம்பலகஹாமுலவேறான	சேனை	சி. எம். எம். புஞ்சிமெனிக்கா, டியகம், நிக்கவெரட்டிய	0 0 7
250 வெவ்வேறான ...	சேனை	சி. எம். எம். கிறிமெனிக்கா, டலுப்பொத்தாகம், நிக்கவெரட்டிய	0 0 12
251 வெவ்வேறான ...	சேனை	சி. எம். எம். கிறிஹாமி, ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய	0 0 10
252 வெவ்வேறான ...	சேனை	சி. எம். எம். உக்குஹாமி, சி. எம். யூ. நனஹாமி, ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய	0 0 13
253 வெவ்வேறான ...	சேனை	சி. எம். எம். உக்குபண்டா, ஹிவனபிலெசா	0 0 7
254 கியம்பலகஹாமுலவேறான	சேனை	சி. எம். எம். உக்குபண்டா, ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய	0 0 22
255 வெவ்வேறான ...	சேனை	சி. எம். கே. புஞ்சிமெனிக்கா, ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய	0 0 13
256 வெவ்வேறான ...	சேனை	சி. எம். பி. புஞ்சிமெனிக்கா, ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய	0 0 36
257 வெவ்வேறான ...	சேனை	சி. எம். டி. முதலிஹாமி, ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய	0 0 1
258 வெவ்வேறான ...	சேனை	சி. எம். கிறிமெனிக்கா, டலுப்பொத்தாகம், நிக்கவெரட்டிய	0 0 5
259 வெவ்வேறான ...	சேனை	சி. எம். எம். புஞ்சிமெனிக்கா, டியகம், நிக்கவெரட்டிய	0 0 19
260 வெவ்வேறான	சேனை	எஸ். என. சி. டபிள்யூ. எம். எம். குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். டி. டி. அம்மா குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். எல் குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். சிறமமா குமாரிஹாமி, சி. எச். பலப்பற்றல், எஸ். எச். பலப்பற்றல், கே. எச். பலப்பற்றல், ஜே. மாப்பித்திகம், எஸ். மாப்பித்திகம், ஜே. மடவல, ஹூலுக்கல், நிக்கவெரட்டிய, ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, ரூபவதி இலங்கத்திலக்க குமாரிஹாமி, இருவரும் நிக்கவெரட்டிய, டகல்ஸ் அலுவலாற	1 2 14
261 வெவ்வேறான ...	சேனை	சேனை	0 1 5
262 கியம்பலகஹாமுலவேறான	சேனை	எச். எம். முதியானசே விதானே, எச். எம். டி. டி. அம்மா, எச். எம். முத்தமெனிக்கா, யாவரும் திசோகெதிற, நிக்கவெரட்டிய, எச். பி. ஹேரத், ஹிவனபிலெசா, நிக்கவெரட்டிய, எச். எம். டி. டி. அம்மா, போகம்மன, நிக்கவெரட்டிய	0 0 33
263 கியம்பலகஹாமுலவேறான	சேனை	எச். எம். அப்புஹாமி விதானே கருபண்டா கிறற்பு விதானே, எச். எம். நனஹாமி, எச். எம். ஹேரத்தஹாமி விதானே யாவரும் டியகம், நிக்கவெரட்டிய	0 0 32
264 வெவ்வேறான ...	சேனை	எச். எம். எ. கருபண்டா, கிறற்பு விதானே, எச். எம். நனஹாமி, எச். எம். ஹேரத்தஹாமி வேல்விதானே யாவரும் டியகம், நிக்கவெரட்டிய	0 0 9
265 வெவ்வேறான ...	சேனை	எஸ். நனமெனிக்கா, ஹித்தோகம், எச். எம். எம். மெனிக்கா, எச். எம். கே. ஏ. அப்புஹாமி, எச். எம். ஆர். ஏ. ஹேரத்தண்டா, எச். எம். ஆர். ஏ. நனபண்டா, எச். எம். ஆர். ஏ. டி. டி. அம்மா, எச். எம். ஆர். ஏ. புஞ்சிமெனிக்கா, எச். எம். முதலிஹாமிகே கிறிஹாமி யாவரும் டியகம், நிக்கவெரட்டிய, எச். எம். எம். நன்மெனிக்கா, தம்புலல், நிக்கவெரட்டிய, எச். எம். ஆர். நனமெனிக்கா, முவான் வெல், கிறிலலே	0 2 25
266 வெவ்வேறான ...	சேனை	எச். எம். அப்புஹாமி விதானே கருபண்டா, சி. வி. எச். எம். நனஹாமி, எச். எம். ஹேரத்தஹாமி, வெல்விதானே யாவரும் டியகம், நிக்கவெரட்டிய	0 1 22
267 வெவ்வேறான ...	சேனை	எஸ். என. சி. டபிள்யூ. எம். எம். குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். டி. டி. அம்மா குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். எல் குமாரிஹாமி, எஸ். என. சி. டபிள்யூ. எம். சிறமமா குமாரிஹாமி, சி. எச். பலப்பற்றல், எஸ். எச். பலப்பற்றல், கே. எச். பலப்பற்றல், ஜயசேன மாப்பித்திகம், சமனவதி மாப்பித்திகம், ஜினதாச மடவல யாவரும் ஹூலுக்கல், நிக்கவெரட்டிய, ஸ்ரீமதி. ஜே. எச். இலங்கத்திலக்க, ரூபவதி இலங்கத்திலக்க குமாரிஹாமி, இருவரும் நிக்கவெரட்டிய, டகல்ஸ் அலுவலாற, அநாசபுரம்	0 1 37
268 வெவ்வேறான ...	சேனை	சேனை	0 1 15
269 வெவ்வேறான ...	சேனை	சேனை	0 0 9
270 வெவ்வேறான ...	சேனை	சேனை	0 3 10
271 ஹத்திகமனவெவ்வேறான	சேனை	சேனை	0 0 8

.. 17 2 14-5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி ஒப்புக்கொண்ட பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்ததாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய் 1950 ம் (ரூ) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 21 ந்த தேதியிலன்று காலை 9 மணிக்கே நிக்கவெரட்டிய நெலர் ஹவுஸிலுள்ள என்னுடைய வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த் தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

நிதிபெந்தி எல திட்டத்தில் 6 ம் பகுதியில் வலது பக்கத்து பெருவாயக்கால் வழியாய தண்ணீர் பங்கிடுசெய்தல் எனலும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பிணைச் சொல்லப்படும் காணிக்கை, அஃதாவது :-

பிரதமப்படது இல. 14. குறிச்சி—கிலோகம.		விசாலம்.
துண். கானியின பெயர்.	விபரம்.	ஏ. நூ. ப.
92	வாறறசேலந்த .. சேனை .. எச். எம். பீ. ஹேரத்தறாமி, வாதுறெச, எச். எம். பீ. கிறிஹாமி, கிலோகம.	0 0 23
93	ஹகருகேம் எல .. ஆறு .. ஷ	0 0 4
94	ஷ .. ஆறு .. எ. எம். பீ. கிறிஹாமி, எச். எம். பீ. கூம்பிஹாமி, எச். எம். பீ. முதியானசே, எல்லோரும் கிலோகம	0 0 4
95	வாறறசலண்ட .. சேனை .. மேற்படியும், எச். எம். பீ. கிறிமெனிக்கா, தல்கொல்லாவெவ, எச். எம். பீ. ஹேரத்தறாமி, வாதுறச	0 0 20
96	வாதுறசலண்டகும்புற .. நெற்காணி .. எச். எம். பீ. எ. பிண்டா, எ. எம். பீ. எ. அப்புஹாமி, கிலோகம	0 0 34
97	வாதுறசலண்ட .. சேனை .. எச். எம். கே. புஞ்சிறுல, கிலோகம, நிக்கவரெட்டியா	0 0 2
98	வாதுறசலண்டகும்புற .. நெற்காணி .. எச். எம். எ. அப்புஹாமி, எச். எம். பீ. ஷகிறிபண்டா, எச். எம். பீ. ஹேரத்தறாமி, எச். எம். பீ. நளஹாமி, ஆர். எம். பீ. பண்டா, ஆர். எம். வன்னிஹாமி, ஆர். எம். முத்துமெனிக்கா, ஆர். எம். புஞ்சிறுல, ஆர். எம். நந்தாவதி, ஆர். எம். குலசேனா, ஆர். எம். பேமாவதி, கிலோகம, நிக்கவரெட்டிய, எச். எம். பீ. உக்குமெனிக்கா, உறிகிறிலை, எச். எம். சித்தமமா, தொண்டகொலை, எச். எம். எம். குமா, டொடனகொல்ல	0 0 13
99	வாதுறசலந்த .. சேனை .. எச். எம். பீ. முதியானசே, எச். எம். பீ. ஹேரத்தறாமி, கிலோகம, எச். எம். பீ. ஷகிறிஹாமி, மொனனேருளம் எச். எம். பீ. நமமெனிக்கா, மஹாகிறியுல்ல ரீ. எம். எ. ஷகிறிபண்டா, கிலோகம, நிக்கவரெட்டிய	0 1 21
100	வாறறசலந்த கும்புறவும், வாதுறசலண்ட .. நெற் காணியும் சேனையும் .. எ. எம். எ. அப்புஹாமி, எச். எம். பீ. ஷகிறிபண்டா, எச். எம். பீ. ஹேரத்தறாமி, எச். எம். பீ. நளஹாமி, ஆர். எம். பீ. பண்டா, ஆர். எம். வன்னிஹாமி, ஆர். எம். முத்துமெனிக்கா, ஆர். எம். புஞ்சிறுல, ஆர். எம். நந்தாவதி, ஆர். எம். குலசேனா, ஆர். எம். பேமாவதி, கிலோகம, எச். எம். பீ. உக்குமெனிக்கா, உறிகிறிலை, எச். எம். எம். சிறறம்மா, டொடன கொல்லேகமவும், எச். எம். எம். குமா, டொடனகொல்லேகம	0 0 17
101	சியம்பலகஹயாய .. சேனை .. எச். எம். எம். வீ. முதியானசே, எச். எம். எம். வீ. அப்புஹாமி, எச். எம். எம். வீ. ஷகிறிபண்டா, எச். எம். எ. ஷகிறிபண்டா, எச். எம். எ. ஹேரத்தறாமி, எச். எம். ஜீ. புஞ்சிறுல, எச். எம். எல். எத்தன, எச். எம். எ. அப்புஹாமி, எச். எம். செல்லப்புஹாமி, எச். எம். புஞ்சிறுலகே முதலிஹாமி, எச். எம். எம். கிறிமெனிக்கா, எச். எம். எம். புஞ்சி மெனிக்கா, எ. எம். எம். நம்மெனிக்கா, எச். எம். எம். புஞ்சிபண்டா, எச். எம். நம்பண்டா, எச். எம். ஷகிறி மெனிக்கா, எச். எம். கப்புறுபண்டா, எல்லாரும் கிலோகமா, ரீ. எம். கே. உக்கு பண்டா, எம்பலகொடயாகம	0 0 30
102	சியம்பலகஹயாய .. சேனை .. எச். எம். எம். வீ. முதியானசே, அப்புஹாமி, ஷகிறிபண்டா, ஷகிறிபண்டா, எச். எம். எ. ஹேரத்தறாமி, எ. எம். ஜீ. புஞ்சிறுல, எ. எம். எல். எத்தன, எச். எம். எ. அப்புஹாமி, எச். எம். எல். அப்புஹாமி, எச். எம். பீ. பீ. முதலிஹாமி, எச். எம். எம். கிறிமெனிக்கா, எச். எம். எம். புஞ்சிமெனிக்கா, எச். எம். எம். நம்மெனிக்கா, எச். எம். எம். நம்பண்டா, எச். எம். எம். ஷகிறிமெனிக்கா, எச். எம். எம். கப்புறுபண்டா, எல்லாரும் கிலோகம, ரீ. எம். சி. கே. உக்குபண்டா, அப்பலகொடயாகம	0 1 10
103	சியம்பலகஹயாய .. சேனை .. எச். எம். எம். வீ. முதியானசே, எச். எம். எம். வீ. அப்புஹாமி, எச். எம். எம். வீ. ஷகிறி பண்டா, எச். எம். எ. ஷகிறிபண்டா, எச். எம். எ. ஹேரத்தறாமி, எச். எம். ஜீ. புஞ்சிறுல, எச். எம். மமத்தன, எச். எம். எ. அப்புஹாமி, எச். எம். எ. செல்லப்புஹாமி, எச். எம். பீ. முதலிஹாமி, எச். எம். எம். கிறிமெனிக்கா, எச். எம். எம். புஞ்சிமெனிக்கா, எச். எம். எம். புஞ்சிபண்டா, எச். எம். எம். நம்மெனிக்கா, எச். எம். எம். நம்பண்டா, எச். எம். ஷகிறிமெனிக்காவும், எச். எம். எம். கப்புறுபண்டா, யாவரும் கிலோகம	0 0 34
104	ஹேமபகஹேற .. சேனை .. எச். எம். ஹேரத்தறாமி, எச். வீ. உக்குபண்டா, கிலோகம	0 0 13
105	ஷ .. சேனை .. ஷ	0 0 6
106	ஷ .. சேனை .. எ. எம். கே. மெனிக்கஹாமி, கிலோகம	0 0 16
107	ஷ .. சேனை .. எச். எம். எல். வன்னிஹாமி, கிலோகம	0 1 4
108	சியம்பலகஹயாய .. சேனை .. எச். எம். எ. பண்டா, கிலோகம	0 0 18
109	ஷ .. சேனை .. எச். எம். கே. புஞ்சிறுல, எச். எம். கே. ஷகிறிபண்டாவும், எச். எம். கே. மேஹாஹாமி, கிலோகம, நிக்கவரெட்டிய	0 2 34
110	ஷ .. சேனை .. எ. எம். பீ. அப்புஹாமி, கிலோகம, நிக்கவரெட்டிய	0 0 5
111	ஷ .. சேனை .. எச். எம். பீ. கிறிமெனிக்கா, கிலோகம, நிக்கவரெட்டிய	0 0 26
112	ஷ .. சேனை .. டபிளபு. பீ. வீ. நளஹாமி, கிலோகம, நிக்கவரெட்டியா	0 1 6
113	ஷ .. சேனை .. ஷ	0 1 12
114	ஷ .. சேனை .. எ. எம். எச். பீ. நளமெனிக்கா, ஷகிலகல	0 0 11
115	சியம்பலகஹயாய .. சேனை .. எச். எம். எம். ரீகிறிபண்டா, எச். எம். எம். கப்புறுபண்டா, எச். எம். எம். வீரவிமல, எச். எம். எம். மெனிக்கஹாமி, எச். எம். முத்துமெனிக்கா, எச். எம். எம். குணரத்தறாமி, யாவரும் நிக்கவரெட்டியா	0 0 23
116	வெவபுலயாய .. சேனை .. எச். எம். எ. ஹேரத்தறாமி, எச். எம். எ. ஷகிறிபண்டா, எச். எம். எம். கிறிமெனிக்கா, எச். எம். எம். புஞ்சிமெனிக்கா, எச். எம். எம். புஞ்சிபண்டா, எச். எம். எம். நம்மெனிக்கா, எச். எம். எம். நம்பண்டா, எச். எம். எம். கப்புறுபண்டாவும் எச். எம். எம். ஷகிறிமெனிக்கா, யாவரும் கிலோகம, நிக்கவரெட்டியா	0 0 11
117	கெபெல்லாவரும்புற .. நெற்காணி .. ஷ	0 0 30
118	ஷ .. ஷ	0 0 2
119	கெபெல்லேகும்புறவும், கெபெல்லவேகமத்த .. ஷ	0 0 15
120	கெபெல்லவெவரும்புற .. ஷ	0 0 7

4 2 10

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அடிகாரம்) 5 ம் பிரிவின ஏறாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரிவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி சூப்பிக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதுணைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேக்கிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராழ்மலாய 1950 ம் (ஆ) (சூலை) ஆவணி மாதம் 28 ந தேதியிலன்று காலை 9 மணிக்கு நிக்கவரட்டி ரெஹரஹுவிலி எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநகைகளினது தன்மையையும் அவ்வடநகைகளுக்காயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதுணை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குருணகல கச்சேரி,
1950 ம் (ஆ) (சூலை) ஆடிமீ 18 ந வ.

டபிளபு. ரீ. ஜயசிஹ,
உதவி அரசாட்சி எச்சுரை.

துணடு.	காணியின் பெயர்	விபரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
214	மஹாயாய	சேனை	ஏ. எம். டபிள்யூ. லமாத்தன	0 0 12
215	ஷெ	ஷெ	ரீ. எம். டி. புகுசிறுல், கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 1
216	ஷெ	ஷெ	ஏ. எம். எல். அப்துஹாமி, கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 16
217	ஷெ	ஷெ	ஏ. எம். பீ. உக்குமெனிக்கா, உட்கிறிலல், மஹாகிறிலல்	0 0 13
218	ஷெ	ஷெ	ஏ. எம். பீ. டி. கிறிப்பண்டா, கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 15
219	ஷெ	ஷெ	ஏ. எம். பீ. நனஹாமி, கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 10
220	ஷெ	ஷெ	ஏ. எம். ஏ. லீ. கவவமமா, கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 6
221	ஷெ	ஷெ	ஏ. எம். பீ. ஏ. உக்குமெனிக்கா, கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 16
222	ஷெ	ஷெ	ஏ. எம். வெ. வி. அப்துஹாமி, வெ. வி. கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 22
223	ஷெ	ஷெ	ஏ. எம். ஏ. லீ. கவவமமா, கிலோகம், நிக்கவரெட்டிய	0 0 38
				7 1 11

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ் செய்கின்றேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராழலமாய 1950 ம ஓடு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 19 ந தேதியிலன்று காலை 9 மணிகு நிக்கவரெட்டிய ரெஸ்ட்ரூவிலுள்ள எழுத்துப்படி வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்க ளிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குருணாகல் கச்சேரி,

1950 ம ஓடு (ஜூலை) ஆடிமீ 13 ந உ.

டபிள்யூ. ரீ. ஜயசிங்ஹ,

உதவி அரசாட்சி ஏசனடு.

அரசாங்க குமாஸ்தாக்கள் விடுதியெனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

கடைசிக் கிராமப்படுத்த இல: 4 ம, 91 ம; துணடு 1. பிறறவல், மகாவல், வதுளை நகர சங்க எல்லைக்குள்.

கடைப் பிரதமப்படத்து இல. 4.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரிததாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
55	ஹொரத்தலாராவ, மேல் அலுத எல், இலக்கம் 78 உள்ள நிலம்	வயல்	ஸ்ரீமதி ஏ. சீ. டபிள்யூ சமரசுஹம், குடுமபழம்	0 2 29
56	மொறகஹகுமபுற, மேல் அலுத எல், இலக்கம் 80 உள்ள நிலம்	வயல்	மஹாமத அப்துல்லா, பேருவல், கட்டிய உமமா, போரகல்; ஸைபு, சித்திக் அததிகுல்லா 24, பள்ளிவாசல் தெரு, வதுளை, ஏ. எம். லத்தீவ ஆலிம் சாஹீபும் அவரின் பிள்ளை களும், மொகமது ஆதுவன் உமமா ரஹ்மமா பகரா, பைசா, ஆசிய வதுளை லோலொ வீதி 41 ம இலக்க விடுதியில் வசிப்போர்	1 0 21.8
57	மதகுமபுர, திபொட்டுகஹ அராவ, மொரகஹகுமபுற, நிலகொல கஹுவ, பம்பரஉதராவ, ஆசிய அலுத எல், 82, 84/1, 80/6 இலக்கங்கொண்ட நிலங்கள்	வயல்	ஸ்ரீமதி ஏ. சீ. டபிள்யூ. சமரசுஹம், குடுமபழம்	6 3 11.2
58	தெயயனேகுமபுர, மேல் அலுத-எல் 129/11 ம, இலக்கங்கொண்ட நிலம்	வயல்	கோவில் நிலம் (ரீ. பீ. கல்கொட கோவில் நிர்வாகஸ்தர்) வதுளை, 192 ம இலக்க லோலொ வீதியில் குடியிருக்கும் சாமிச்சி அபு அவர்கள்	1 1 38.8
59	போவங்குகுமபுற, மேல் அலுத-எல் 129/11 ம இலக்கங் கொண்ட நிலம்	தற்காலிய கட்டிடம் உள்ள தோட்டம்	ஸ்ரீமதி ஏ. சீ. டபிள்யூ. சமரசுஹம், குடுமபழம்	0 3 35.6
60	போவங்குகுமபுர, மேல் அலுத-எல் 86 ம இலக்கங் கொண்ட நிலம்	தற்காலிய கட்டிடமுள்ள வயல்	மேலேயுள்ள 56 ம துண்டின உரித்தாளர்	2 1 23.9
61	சியம்பலகஹ அராவே மெதகுமபுற லே அலுதஎல் 80/6 ம இலக்கத் திலுள்ள நிலம்	தெனனை, மா, எழுமிச்சை மரங்க	ஸ்ரீமதி ஏ. சீ. டபிள்யூ. சமரசுஹம், குடுமபழம்	1 3 1.9
				15 1 28

கடைசிக்கிராமப்படம் இல. 91

69	வெக்கராவேவத்த, அராவேவத்த	சியம்பலகஹ பலவகைமரங்களுள்ள தோட்டம்	சிர்மதி ஏ. சீ. டபிள்யூ. சமரசுஹம், குடுமபழம்	2 0 5.1
70	வெக்கராவேவத்த, கிரேகரி ரோடின் 101, 107 ம இலக்கங் கொண்ட தோட்டம்	பலவகை கட்டிடங்களும் மரங்களும்	ஸ்ரீமான அராங்வேல், வேகொடப்பொல், சமரகோன குணசேகர, லிஜயசிங்ஹ ஆசிரியரின் குடுமபத்தைச்சாரந்தவை	0 2 14.9 2 2 20

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ் செய்கின்றேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராழலமாய 1950 ம ஓடு (சூலை) ஆவணி மாதம் 12 ந தேதியிலன்று காலை 10 மணிகு வதுளை கச்சேரியில் எழுத்துப்படி வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

வதுளை கச்சேரி,

1950 ம ஓடு (ஜூலை) ஆடிமீ 12 ந உ.

எல். பீ. சேனாயக்க,

அரசாட்சி ஏசனடு.

கிராமம் பெருப்பித்தல் எனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

பிரதமப்படத்து இல. A 651. குறிச்சி—உடுவக்கா.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ. ரூ. ப.
1	கலப்பிறற்கலகாவ ஹேனா அல்லது கலப்பிறற்கல காவத்தை	தோட்டத்தில் 15-20 வருஷ நற்பர் மரங்களும் ஒரு கிரேகல் வேயப்பட்ட வீறும் இரக்கின்	ரீ. டி. சேரம், கபூர் கட்டிடம், கொழும்பு, மேற்பாத்த காலு சென்ற பிராகுசின டி. சேரம் எனபவரின் உரித்தாளிகள்	10 1 38
2	கலப்பிறற்கலகாவகேலா	கற்பாறை	ஷெ	0 2 30
3	டெமெற்றகொலஹேனா	சேனை	மேற்படி உடுவக்கா கிராம விதனை, அலகம் மேற்பாத்த சப சிங்ஹ ஆசிரியர்கே பாட்டின சிஞ்சோ	5 3 28

கி. நெ. கானியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
4 கலப்பிறற்கலகாவறேன	தோட்டத்தில் 3-50 வருஷ தென்னைமரங் களும், கிடுகால் வேயப்பட்ட 2 மண் வீடும இருக்கின்றன	ரீ. டி. சேரம், கழர் கட்டிடம், கொழும்பு, மேற்பார்த்து காலஞ் சென்ற பிரானசில் டி. சேரம் என்பவரின் உரித்தாளிகள், இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, ஹேவா பேடிக்கே சைமா சிங்கப்பேடிக்கே என்கினு, சோபானிசா, சுவாமிசா சிறியா, உடுவக்கா கிராம விதானை, அல்கம மேற் பார்த்து பெம்பியா	3 0 8
5 கலப்பித்தகாவறேன	.. சேனை கொழும்பில் வசிகும ரீ. டி. சேரம் மேற்பார்த்து காலஞ் சென்ற பிரானசில் டி. சேரம் என்பவரின் உரிமையாளர் களும், இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, சிங்கப்பேடிக்கே சோபானிசா, சுவாமிசா, உடுவக்கா கிராம விதானை மேற்பார்த்து, பெம்பியா	7 1 0
6 கலப்பித்தகாலகாவறேன அல்லது வெலிவேறேன	தோட்டத்தில் 20-30 வருஷ தென்னைமரங் களும், பாகரு மரங்களும், பலாமரங்களும் இருக்கின்றன 3 2 33
7 கலப்பித்தகல	.. கற்பாறை 1 1 1
8 வெள்ளியோவிறற்கும்புற	.. நெலவயல் இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, றுவான் வெலியில் வசிகும ரெக்கி பெரா மேற்பார்த்து காலஞ் சென்ற கே. ஏ. முதியான்சேயின் உரித்தாளிகள்	0 2 29
9 வெள்ளியோவிறற்கேறேன	.. தோட்டத்தில் 3 வருஷ தென்னை மரங்களும், கிடுகால் வேயப்பட்ட ஒரு மண்வீடும இருக் கின்றன 4 1 2
10 வெள்ளியோவிறற்கே	.. சேனை 6 2 19
11 ஜமனரங்கா ஒவிறற்கே	.. 2 வருஷ தென்ன மரங்களும், ஒரு பலாமர மும் உள்ள தென்னத் தோட்டம்	.. மேற்கூறியவர்களும் சிங்களப்பேடிக்கே பெம்பியாவும்	.. 0 1 25
12 ஜமனரங்காகோவிறற்கே	.. தோட்டத்தில் 6 மாதந் தொடக்கம் 3 வருஷ வயதுள்ள தென்னைமரங்களிருக்கின்றன	.. இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, றுவான் வெலியில் வசிகும ரெட்டி பெரா மேற்பார்த்து காலஞ் சென்ற கே. ஏ. முதியான்சேயின் உரித்தாளிகள்	0 3 23
13 இம்புலாவிறற்கே	.. தோட்டத்தில் 5-60 வருஷ தென்னைமரங் களும், பலாமரங்களும், பாகருமரங்களும் இருக்கின்றன 1 1 29
14 சேனை 0 2 33
15 நாகமுல்லவேறேன	.. தோட்டத்தில், 2-35 வருஷ தென்னைமரங் களும், பலாமரங்களும், பாகரு மரங்களும், கிடுகால் வேயப்பட்ட மண்வீடும இருக் கின்றன	.. இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, அகம பொடிற் பிலிண்டா, உடுவக்கா கிராம விதானை மேற்பார்த்து சிங்களப்பேடிக்கே	2 3 17
16 தோட்டத்தில் 30 வருஷ தென்னைமரங்களும், பலாமரங்களும் இருக்கின்றன 0 1 4
17 சேனையில் 30 வருஷ பலாமரங்களும் கிடுகால் வேயப்பட்ட ஒரு மண் வீடும இருக்கின்றன	.. இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, உடுவக்கா கிராம விதானை மேற்பார்த்து சிங்களப்பேடிக்கே இராஜ கருணாதி அப்பநோச் பியசேனா, மாததனை தோட்டம், மாததனை	6 1 14
18 நாகமுல்லவேறேன	.. சேனையில் 25 வருஷ 3 பலாமரங்களிருக் கின்றன	.. இ. ஜே. சின்னத்தம்பி, 5 மீ விதி, கொள்ளப்பிட்டி, உடுவக்கா கிராம விதானை மேற்பார்த்து சிங்களப் பேடிக்கே	0 2 6
19 டொறப்பெலவேறேன	.. சேனை ஈ. ரிஜ. சின்னத்தம்பி 5 மீ விதி; கொள்ளப்பிட்டி, றுவன் வெலியை வாசியாகிய ரெட்டி பெரா மேற்பார்த்து காலஞ் சென்ற கே. ஏ. முதியான்சேயின் உரித்தாளியின	7 3 31
20 தோட்டத்தில் தென்னை மரங்களும் 4 வருஷ பலாமரங்களும் இருக்கின்றன 2 2 21
21 கலாசேறேன	.. தோட்டத்தில் 10-25 வருஷ தென்னைமரங் களும், பலாமரங்களும், ஈரப்பலாமரங் களும் கிடுகால் வேயப்பட்ட ஒரு மண்வீடும இருக்கின்றன	.. கொழும்பில் வசிகும ரீ. டி. சேரம் மேற்பார்த்து காலஞ்சென்ற பிரானசில் டி. சேரம் அவர்களின் உரித்தாளிகள் அதிகாரி யாச் சிலவலாகே பீலில் அப்ப, மாட்டின் சிஞ்சோ, புஞ்சி சிஞ்சோ, அற்ற உடாச்சிலாகே, எலியை சிஞ்சோ, புறல்லா வலகாமகே, றுவீதினசிஞ்சோ, சசானி நோலும் உடுக் வக்கா கிராம விதானை மேற்பார்த்து சியமலன் கொடாருட்கே மெல்லிசிஞ்சோ	1 3 32
22 கலாசேறேனிகலா	.. கற்பாறை 0 0 39
23 கலாசேறேன	.. தோட்டத்தில் 6 மாதந் தொடக்கம் 30 வருஷ வயதுள்ள தென்னைமரங்களும், பலாமரங் களும், பாகருமரங்களும், ஈரப்பலாமரங் களும், ஒரு கிடுகால் வேயப்பட்ட மண் வீடும இருக்கின்றன 3 1 13
24 கலாசேறேன	.. தோட்டத்தில் 5-20 வருஷ தென்னைமரங் களும் பலாமரங்களும் இருக்கின்றன 2 2 5
25 சேனை 4 0 39
26 தோட்டத்தில் 5-35 வருஷ தென்னை மரங் களும், பலாமரங்களும், ஈரப்பலாமரங் களும், முந்திரிகை மரங்களும், கிடுகால் வேயப்பட்ட 2 வீடுகளும் இருக்கின்றன 4 3 6
27 வேவெலெடெனியவேறேன	.. தோட்டத்தில் 40 வருஷ தென்னைமரங்களும், பலாமரங்களிருக்கின்றன	.. கொழும்பில் வசிகும ரீ. டி. சேரம் மேற்பார்த்து காலஞ்சென்ற பிரானசில் டி. சேரம், அடிகாறியாச்சிலாகே ஜீன நோனா, இலங்கை ஆச்சிலாகே ரெப்போசிஞ்சோ, உடுவக்கா கிராம விதானை மேற்பார்த்து டி. டயலிசிஞ்சோ	1 2 35
28 தோட்டத்தில் 30 வருஷ தென்னைமரங்களும், பலாமரங்களும் இருக்கின்றன 1 2 9
29 வெள்ளிகுமபுருகே வெல்தெனியாகேவேறேன	.. சேனையில் ஐதாந் திறரும் பலாமரங்களும், 15 வருஷ 2 தென்னமரங்களும்	.. கொழும்பில் வசிகும ரீ. டி. சேரம் மேற்பார்த்து காலஞ்சென்ற பிரானசில் டி. சேரம் என்பவரின் உரித்தாளிகள், உடுவக்கா கிராம விதானை மேற்பார்த்து அதிகாரியாச்சிலாகே மாட்டின் சிஞ்சோ	3 3 33

தண்ணூ. காணியின பெயர்.	விபரம்.	உரிததாளியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
30	வேவெலதெனியேறேன .. சேனை ..	கொழும்பில் வசிக்ரம் ரீ. உ. சேரம் மேற்பார்த்து காலஞ்சென்ற பிரானசில உ. சேரம், அதிகாரியாச்சிலலாகே ஜின் நோன, இலக்கன ஆச்சிலாகே ரெப்போசினோ, உடுவக்கஹ கிராம விதாண மேற்பார்த்து மேற்படி டயஸ்சினோ	12 3 9
31	ஷெ .. தோட்டத்தில் 30 வருஷ தென்னை மரங்களும், பலாமரங்களுமிருக்கின்றன	ஷெ ..	1 0 16
32	கலாசேகும்புற .. 30 வருஷ 13 தென்னைமரங்களுள்ள நெல் வயல	உடுவக்கஹ கிராம விதாண மேற்பார்த்து அதிகாரியாச்சிலலாகே மாட்டினசினோ	1 0 0
33	கலாசேறேன .. தோட்டத்தில் 20-30 வருஷ தென்னைமரங்களும், பலாமரங்களும், பாக்குமரங்களும் ரப்பா மரங்களும், கிரோகால் வேயப்பட்ட ஒரு மண வீடு இருக்கின்றன	கொழும்பில் வசிக்ரம் ரீ. உ. சேரம் மேற்பார்த்து காலஞ்சென்ற பிரானசில உ. சேரம், அதிகாரியாச்சிலலாகே பீலிஸ் அப்பு, மாட்டின சினோ, புஞ்சி சினோ, சியம்பலாகொடாருச்சி மெல்லி சினோ, அற்ற உட ஆச்சிலாகே எலியல சினோ, புறலாவலாகாமாகே றுவிதனசினோ, உடுவக்கஹ கிராம விதாண மேற்பார்த்து சசானலி நோன	4 2 32
34	ஷெ .. தோட்டத்தில் 4 வருஷ ரப்பாமரங்களுண்டு ..	ஷெ ..	2 0 18
35	கலாசகாலா .. கற்பாறை ..	ஷெ ..	1 0 66
36	காலசேறேன .. சேனையில் 3 வருஷ 4 தென்னைமரங்களும், ஜதாக நிறகும் பலாமரங்களும், 15-25 வருஷ ரப்பாமரங்களும் நிற்கின்றன	ஷெ ..	19 0 34
37	கலாசேறேனகல .. கற்பாறை ..	ஷெ ..	1 1 26
38	ஷெ ..	ஷெ ..	0 1 26
39	கலாசேறேன .. தோட்டத்தில் 35 வருஷ பலாமரங்களும், முந்திரிகை மரங்களும் இருக்கின்றன	ஷெ ..	6 0 67
40	கலாசேறேனகல .. கற்பாறை ..	ஷெ ..	0 1 27
41	ஷெ .. தோட்டத்தில் 15 வருஷ தென்னைமரங்களும், 3 முந்திரிகை மரங்களும் இருக்கின்றன	ஷெ ..	2 1 27
42	கபேறேன .. சேனை ..	கொழும்பில் வசிக்ரம் ரீ. உ. சேரம் மேற்பார்த்து காலஞ்சென்ற பிரானசில உ. சேரம், வீரரூரியா ஆச்சிலாகே முதலிஹாமி, உடுவக்கஹ கிராம விதாண மேற்பார்த்து அதிகாரியாச்சிலலாகே மொஹோட்டி அப்புஹாமி	4 3 32
43	கபேறேன .. தோட்டத்தில் 6 மாத வயதுள்ள தென்னை மரங்களும் பலா மரங்களுமுண்டு	ஷெ ..	1 1 7
44	ரூபாறேனகும்புற .. நெல்வயல ..	ஷெ ..	0 0 35
45	கபேறேன .. சேனை ..	ஷெ ..	2 2 39
46	கபேறேனகால .. கற்பாறை ..	ஷெ ..	0 1 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுட்படி (203 ம் அதிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நிலவிலாசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதைக்கொண்டு பிரசுரித்ததாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரிததாபேச்சுகளை சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராஸூலமாய் 1950 ம் (ரூ) (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 25 ந் தேதியிலன்று காலை 10 மணிகு கலப்பிட்டி மட பள்ளிக்கூடத்தில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடத்தை களினது தன்மையையும் அடிவந்தைகளுக்காய் தாம சாதிகும் உரிததகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேகாலேக் கச்சேரி,

1950 ம் (ரூ) (ஜூலை) ஆடிமீ 12 ந் உ.

உ. ஜீ, தயார்தன்,
உதவி அரசாட்சி எண்ணு.

காணி மீட்டற் சட்டம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

வடமாகாண அதிபா லிபி ஜேமல் ஹாசன் ஆசிய நான்—

- (1) 1942 ம் ஆண்டின் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதைக்கொண்டு அட்டவணியிற் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனர் நிர்ணயித்திருக்கின்றன ரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
 - (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்பைப்பங்கள எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;
 - (3) அத்தகைய காணியிற் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணி மாதம் 25 ந் தேதியன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் நேர்முகமாக அல்லது பிரதிநிதிலுமம் எமக்கு முன்னர் சமூகமனிதது, அத்தகைய காணியில் அவரவர்க்குரிய சோந்தைகளையும், அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்;
- காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினபடி இத்தால் பிறங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1950 ம் (ரூ) (ஜூலை) ஆடிமீ 13 ந் உ.

பி. ஜே. ஹாசன்,

வட மாகாண அதிபா.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,613. கிராமம்—தாவடி.

விசாலம்.

தண்ணூ. காணியின பெயர்.

சோந்தை கேட்பவரின் பெயர். ஏ. ரூ. ப.

1 பெரியபுலம்

மேற்கொண்ட கிணற்றில் தண்ணீர் பங்குரிமையும், அந்தக் கிணற்றுக்கு வழி வாய்க்கால் பாவிப்புரித்தும் உள்ள புக்கையிலே தோட்டம், (1947 ம் ஆண்டின் 8 ம் இலக்க முடிசுகுரிய காணியைப் பற்றிய சட்டத்தின் பிரகாரம் முடிசுகுரிய சேமிப்புக் காணியை விளம்பரப்படுத்தப்பட்ட எத்துண்டேனும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது)

சு. சத்தியபாமா, சீ. 0 1 21:7
(சோதினாத்தின் பெண்)
726, கங்கொடவில்லா,
ருகேகொட